

A-8612

Sub. Code

4BCO1C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

First Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY — I

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is Accounting?
கணக்கியல் என்றால் என்ன?
2. What is meant by Journal?
குறிப்பேடு என்பதன் பொருள் என்ன?
3. Give the meaning of 'Bank Reconciliation Statement'.
“வங்கி சரிகட்டும் பட்டியல்” என்பதன் பொருள் தருக.
4. What is suspense account?
அனாமத்து கணக்கு என்றால் என்ன?
5. Give the meaning of reducing balance method.
குறைவு இருப்பு முறை என்பதன் பொருள் தருக.
6. What is meant by “outdated” in depreciation?
தேயமானத்தில் “காலம் கடந்தவை” என்றால் என்ன?

7. Give a list of 'Non-trading concerns'.
வியாபார நோக்கமற்ற நிறுவனங்களை பட்டியலிடுக.
8. Define: Revenue expenditure.
வரையறு: வருவாயின செலவு.
9. What is Daily balance method?
தினசரி இருப்பு முறை என்றால் என்ன?
10. What is account current?
நடப்பு கணக்கு என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Explain the differences between trial balance and balance sheet.
இருப்பாய்வுக்கும், இருப்பு நிலைக்குறிப்புக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி கூறுக.

Or

- (b) Post the following transactions into ledger of Thiru. Ramu.

2004

- Oct. 1 Received cash from Balan Rs. 16,000
2 Bought goods for cash Rs. 6,000
3 Sold to Chandran Rs. 3,000
5 Bought from Dhandapani Rs. 4,000
6 Sold to Ethirajan Rs. 5,000
7 Paid cash for salary Rs. 1,000
8 Received cash as commission Rs. 2,000
9 Paid rent Rs. 1,500
10 Withdrew cash for personal use Rs. 1,800

பின்வரும் நடவடிக்கைகளை திரு. ராமு என்பவரின் பேரேட்டுகளில் பதிக.

2004

- அக். 1 பாலனிடமிருந்து ரொக்கம் பெற்றது ரூ. 16,000
- 2 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ரூ. 6,000
- 3 சந்திரனுக்கு விற்றது ரூ. 3,000
- 5 தண்டபானியிடமிருந்து வாங்கியது ரூ. 4,000
- 6 எத்திராஜிவிற்கு விற்றது ரூ. 5,000
- 7 சம்பளம் கொடுத்தது 1,000
- 8 ரொக்க கழிவு பெற்றது ரூ. 2,000
- 9 வாடகை கொடுத்தது ரூ. 1,500
- 10 சொந்த செலவிற்கு ரொக்கம் எடுத்தது ரூ. 1,800

12. (a) Explain the types of errors.

தவறுகள் வகைகளை விவரி.

Or

- (b) Prepare a bank reconciliation statement as on 31.12.2009 from the following details :

	Rs.
Balance as per cash book	7,225
Cheque deposited into bank but not collected	675
Cheque issued but not presented for payment	879
Bank charges debited in the pass book	20
Interest credited in the pass book	15

பின்வரும் தகவல்களிலிருந்து 31.12.2009-ம் நாளைய வங்கி சரிக்கும் பட்டியலை தயார் செய்க.

	ரூ.
ரொக்க ஏட்டின்படி இருப்பு	7,225
வங்கியில் செலுத்தப்பட்டு வசூலிக்கப்படாத காசோலை	675
வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆனால் மாற்றப்படாத காசோலை	879
பாஸ் புத்தகத்தில் பற்று வைக்கப்பட்ட வங்கி கட்டணம்	20
பாஸ் புத்தகத்தில் வரவு வைக்கப்பட்ட வட்டி	15

13. (a) Explain the causes of Depreciation.

தேயமானத்தின் காரணங்களை விளக்கு.

Or

(b) Ganesh & Co purchased a machinery worth Rs. 3,00,000 on 1st October 2007. They spent Rs. 20,000 on its erection. The firm writes off depreciation at the rate of 10% on the original cost every year. The books are closed on 31st March of every year.

Prepare Machinery account for three years.

கணேஷ்-கோ 2007. அக்டோபர் 1 அன்று ரூ. 3,00,000 மதிப்புள்ள, இயந்திரத்தை வாங்கியது. இயந்திரத்தை நிறுவுவதற்காக ரூ. 20,000 செலவு செய்யப்பட்டது. நிறுவனம் ஆண்டு தோறும் 10% வீதம் நேர்க்கோட்டு முறையில் தேயமானம் நீக்கியது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்குகள் முடிக்க பெறுகின்றன. இயந்திரக் கணக்கை முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தயார் செய்யவும்.

14. (a) What are closing entries? Why are they necessary for preparing final accounts?

இறுதிப் பதிவுகள் என்பன யாவை? இறுதி கணக்குகள் தயாரிக்கும் பொழுது அவை ஏன் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன?

Or

- (b) From the following particulars, calculate the amount to be shown in the Income & Expenditure A/c during the year 2004-05:

	Rs.
Subscription received in 2004-05 for :	
2003-04	10,000
2004-05	90,000
2005-06	8,000
Subscription outstanding in 2003-04	15,000
Subscription outstanding in 2004-05	20,000
Subscription received in advance in 2003-04:	
For 2004-05	13,000
For 2005-06	4,000
Life membership subscription received in 2004-05	2,000

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொண்டு 2004-05ம் ஆண்டிற்கான வருவாய்-செலவின கணக்கில் எவ்வாறு தோன்றும் என்று கணக்கிடுக.

	ரூ.
சந்தா பெற்றது 2004-05 :	
2003-04	10,000
2004-05	90,000
2005-06	8,000

	ரூ.
சந்தா கொடுபட வேண்டியது 2003-04	15,000
சந்தா கொடுபட வேண்டியது 2004-05	20,000
சந்தா முன்கூட்டி பெற்றது 2003-04:	
2004-05ற் கான தொகை	13,000
2005-06 ற் கான தொகை	4,000
வாழ்நாள் உறுப்பினர் சந்தா பெற்றது 2004-05	2,000

15. (a) Explain the uses of account current.

நடப்பு கணக்கின் பயன்களை விவரி.

Or

(b) Prabu owes Ragu, the following sums of money due on dates stated:

May 20, 2005 Rs. 12,000

May 28, 2005 Rs. 6,500

June 15, 2005 Rs. 12,000

June 30, 2005 Rs. 10,000

July 15, 2005 Rs. 8,500

Calculate average due date.

பிரபு என்பவர் ரகுவிற்கு கீழ்க்கண்ட தவணை நாட்களின் குறிப்பிட்ட தொகைகளைத் தர வேண்டும்.

20, மே 2005 ரூ. 12,000

28, மே 2005 ரூ. 6,500

ஜூன் 15, 2005 ரூ. 12,000

ஜூன் 30, 2005 ரூ. 10,000

ஜூலை 15, 2005 ரூ. 8,500

சராசரி தவணை நாளைக் கணக்கிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Journalise the following items in the books of H giving suitable narrations

- (a) Bought goods from Natesh for Cash Rs. 3,000
- (b) Paid to Harish Rs. 1,930 in full settlement of his dues of Rs. 2,000
- (c) Paid Rs. 500 in Cash as Wages on installation of a machine
- (d) Purchased building for Rs. 60,000
- (e) Salary paid by Cheque Rs. 5000
- (f) Goods taken by the proprietor Rs. 12,000
- (g) Rent paid to the Landlord in cash for the month of June 2010 Rs. 2,000
- (h) Sold goods to Ram on credit Rs. 5000.

பின்வரும் இனங்களுக்கு H ஏட்டில் குறிப்பேடுகள் தந்து தகுந்த சிறு குறிப்புகள் கொடுக்கவும்.

- (அ) நடேசிமிருந்து சரக்குகள் ரொக்கத்திற்குக் கொள்முதல் செய்தது ரூ. 3,000
- (ஆ) ஹரிஸ்க்குக் கொடுபட வேண்டிய ரூ. 2,000க்கு ரூ. 1,930 கொடுத்து கணக்கு தீர்க்கப்பட்டது.
- (இ) ஒரு இயந்திரம் பொருத்துவதற்குரிய கூலி ரூ. 500 ரொக்கமாகக் கொடுக்கப்பட்டது.
- (ஈ) கட்டிடம் ரூ. 60,000க்கு வாங்கப்பட்டது.
- (உ) சம்பளம் காசோலையாக வழங்கப்பட்டது ரூ. 5,000
- (ஊ) உரிமையாளராக எடுக்கப்பட்ட சரக்குகள் ரூ. 12,000
- (எ) ஜூன் 2010 மாதத்திற்கான வாடகை ரூ. 2,000 ரொக்கமாக நிலக்கிழாருக்குக் கொடுக்கப்பட்டது.
- (ஏ) இராமிற்கு கடனுக்கு சரக்குகள் ரூ. 5,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

17. Rectify the following errors :

- (a) Credit purchases from Raghu Rs. 20,000 were not recorded.
- (b) Were recorded as Rs. 10,000.
- (c) Were recorded as Rs. 25,000.
- (d) Were not posted to his account.
- (e) Were posted to his account as Rs. 2,000.
- (f) Were posted to Reghav's account.
- (g) Were posted to the debit of Raghu's account.
- (h) Were posted to the debit of Raghav.
- (i) Were recorded through sales book.

கீழ்க்கண்ட தவறுகளை சரிசெய்க.

- (அ) ரகுவிடம் கடன் கொள்முதல் வரவு ரூ. 20,000 பதிவு செய்யப்படவில்லை.
- (ஆ) அது ரூ. 10,000 என பதியப்பட்டது.
- (இ) அது ரூ. 25,000 என பதியப்பட்டது.
- (ஈ) அவனது கணக்கில் காட்டப்படவில்லை.
- (உ) அவனது கணக்கில் ரூ. 2,000 என காட்டப்பட்டது.
- (ஊ) ராகவின் கணக்கில் காட்டப்பட்டது.
- (எ) ரகுவின் பற்று பக்கத்தில் காட்டப்பட்டது.
- (ஏ) ராகவின் பற்று பக்கத்தில் காட்டப்பட்டது.
- (ஐ) விற்பனை புத்தகம் மூலம் பதியப்பட்டது.

18. On 1.1.05 a company purchased 5 machines at Rs. 10,000 each. On 1.7.07 the company purchased another 2 machines for Rs. 10,000 each and paid Rs. 1,000 for installation expenses. Accounts are closed on 31st December every year. Annual depreciation is 10%. On 31.12.07 the company sold the machines purchased on 1.1.05 for Rs. 30,000. Prepare Machinery account on diminishing balance method.

1.1.05 அன்று ஒரு நிறுவனம் ஐந்து இயந்திரங்களை ஒவ்வொன்றும் ரூ. 10,000 வீதம் வாங்கியது. 1.7.07 அன்று அந்த நிறுவனம் வேறு இரண்டு இயந்திரங்களை ஒவ்வொன்றும் ரூ. 10,000 வீதம் வாங்கி பொருத்துதல் செலவாக 1,000 செலுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் கணக்குகள் முடிக்கப்பட்டது. ஆண்டு தேய்மானம் 10 சதவீதம் 1.1.05 அன்று வாங்கிய இயந்திரங்களை அந்த நிறுவனம் 31.12.07 ரூ. 30,000ற்கு விற்கிறது. குறைவு இருப்பு முறையில் இயந்திர கணக்கு தயாரிக்கவும்.

19. From the following Trial balance and additional information, prepare Trading and Profit and Loss Account for the year ending 31.12.04 and a balance sheet.

	Debit Rs.	Credit Rs.
Capital and drawings	10,000	1,00,000
Bank	24,000	
Machineries	25,000	
Bills receivable and bills payable	7,500	6,500
Purchases	1,02,500	
Sales		1,75,000
Returns inwards and outwards	2,000	2,500
Wages	10,000	
Bad debts	3,000	
Opening stock	15,000	
Discount	500	1,000
Salaries	15,000	
Carriage inwards	1,000	-
Debtors	22,500	
Creditors		25,000
Commission		2,000
Fixed assets	61,000	
Rent	8,000	
Cash	5,000	
	<u>3,12,000</u>	<u>3,12,000</u>

Adjustments :

- Closing stock Rs. 4,000
- Wages to be paid Rs. 1,000
- Bad debts written off Rs. 500
- Provide 5% interest on capital
- Charge 10% depreciation on fixed assets.

கீழ்க்காணும் இருப்புச் சோதனைப் பட்டியல் மற்றும் விபரங்களிலிருந்து 31.12.2004 -ம் தேதியில் முடிவடையும் ஆண்டிற்கான வியாபார, லாப நட்டக் கணக்கையும் அன்றைய தேதியில் இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்க.

	பற்று ரூ.	வரவு ரூ.
எடுப்பும் முதலும்	10,000	1,00,000
வங்கி	24,000	
இயந்திரம்	25,000	
வருதற்குரிய மற்றும் செலுத்துதற்குரிய மாற்றுற்சீட்டு	7,500	6,500
கொள்முதல்	1,02,500	
விற்பனை		1,75,000
உள்வெளித் திருப்பம்	2,000	2,500
கூலி	10,000	
வராக்கடன்	3,000	
ஆரம்ப சரக்கிருப்பு	15,000	
தள்ளுபடி கணக்கு	500	1,000
சம்பளம்	15,000	
உள்தூக்கு கூலி	1,000	-
கடனாளிகள்	22,500	
கடனீந்தோர்		25,000
தரகு		2,000
நிலைச் சொத்துக்கள்	61,000	
வாடகை	8,000	
ரொக்கம்	5,000	
	<u>3,12,000</u>	<u>3,12,000</u>

சரிக்கட்டல்கள்.

- (அ) இறுதிச் சரக்கிருப்பு ரூ. 4,000
- (ஆ) செலுத்த வேண்டிய கூலி ரூ. 1,000
- (இ) வராக்கடன் ரூ. 500 எழுதுக.
- (ஈ) முதல் மீது வட்டி 5% கணக்கிடுக
- (உ) நிலைச் சொத்துக்கள் மீது தேய்மானம் 10% கணக்கிடுக.

20.	1.1.96	A owes B	2000
	1.3.96	A remits cash	600
	1.4.96	A buys goods from B	1200
	1.5.96	A remits cash	1800

Make out an account current to be rendered by B to A for the year ending 30-6-96 charging interest at 10% per annum.

1.1.96	A என்பவர் B கடன் பட்டது	2000
1.3.96	A செலுத்திய ரொக்கம்	600
1.4.96	B யிடம் A செய்ய கொள்முதல்	1200
1.5.96	A செலுத்திய ரொக்கம்	1800

B என்பவர் Aக்கு வேண்டிய வருட வட்டி 10% கணக்கு முடிவு 30.6.96 என கொண்டு நடப்பு கணக்கு தயாரிக்க.

A-8613

Sub. Code

4BCO1C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

First Semester

Commerce

BUSINESS ORGANISATION

(CBCS – 2014 onwards)

Time : Three Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2= 20)

Answer all questions.

1. Bring out the meaning and definition of organisation.
அமைப்பு என்பதன் பொருளும் இலக்கணமும் தருக.
2. Define: Modern business
வரையறு: நவீன வியாபாரம்
3. What is private company?
தனியார் நிறுவனம் என்றால் என்ன?
4. What is co-operative society?
கூட்டுறவு சங்கம் என்றால் என்ன?
5. Define: SSI
வரையறு : சிறு தொழில்
6. Define: optimum size firm
வரையறு : சரியான அளவு வியாபாரம்

7. What is Democratization?
மக்கள் நிறுவன மாக்குதல் என்றால் என்ன?
8. Who is an 'Chief executive'?
தலைமை நிர்வாகி என்பவர் யார்?
9. What is industrial policy?
தொழிற் கொள்கை என்றால் என்ன?
10. What is public utilities?
பொதுச்சேவையே நிறுவனம் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) Explain the scope of business.
வியாபால நடவடிக்கைகளின் பரப்பெல்லையை விவரி.
- Or
- (b) What are the objectives of modern business?
நவீன வாணிபத்தின் முக்கிய நோக்கங்கள் யாவை?
12. (a) Distinguish between partnership and company form business organization.
கூட்டாண்மை மற்றும் நிறுவன அமைப்பு வேறுபடுத்துக.
- Or
- (b) Explain the advantages and disadvantages of co-operative societies.
கூட்டுறவு சங்கங்களின் நன்மை, தீமைகளை விளக்குக.

13. (a) Trace out the reasons for the survival of the small units.

சிறிய நிறுவனங்கள் தொடர்ந்து இயக்குவதின் காரணங்களை கண்டறிக.

Or

- (b) What is 'Large scale organisaton'? How does the government control these organisaion?

பேரளவு நிறுவனங்கள் என்றால் என்ன? இவற்றை அரசு எவ்வாறு கட்டுப்படுத்துகிறது.

14. (a) Explain the role of managing director in an organization.

ஓர் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநர் என்பவரின் பணியை விவரி.

Or

- (b) Describe the functions of chief executives in organization.

ஒரு நிறுவன தலைமை நிர்வாகியின் பணியை விவரி.

15. (a) Describe the major problems of public enterprises.

பொதுத்துறை நிறுவனத்தின் முக்கிய பிரச்சனைகளை விளக்குக.

Or

- (b) Explain the Organization of public enterprises.

பொதுத் துறை நிறுவன அமைப்பை விவரி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What do you mean by 'organisation'? What are the characteristics of business?

அமைப்பு என்பதன் பொருள் யாது? வணிகத்தின் சிறப்பு இயல்புகள் யாவை?

17. What are the characteristics of sole trader?

தனிதபர் வணிகத்தின் குணாதிசயங்கள் யாவை?

18. Explain the factors influencing the size of the firm.

நிறுவனத்தின் அளவை நிர்ணயிக்கும் காரணிகள் பற்றி விளக்குக.

19. Describe the powers of Board of Directors.

இயக்குநர் குழுமத்தின் அதிகாரத்தை விவரி.

20. What is 'Industrial Policy of India'? Bring out its importance in the development of Indian Industry.

இந்தியத் தொழிற் கொள்கை என்றால் என்ன? இந்திய தொழில் முன்னேற்றத்தில் தொழிற் கொள்கையின் முக்கியத்துவத்தை வெளிக் கொணர்க.

A-8614

Sub. Code

4BCO2C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Second Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY — II

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What are the reasons for dishonor of bills?

அவமதிப்பிற்குரிய மாற்றுச்சீட்டு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

2. What is meant by an accommodation bill?

பணவசதி உண்டியல் என்றால் என்ன?

3. What is meant by an average clause?

சராசரி சரத்து என்றால் என்ன?

4. What is loss of profit?

இலாப இழப்பு என்றால் என்ன?

5. What is meant by Delcredere Commission?

பிணைக்கழிவு என்பது என்ன?

6. What is an account sale?
விற்பனை கணக்கறிக்கை என்றால் என்ன?
7. Give any two differences between joint venture and partnership.
இணைவினை மற்றும் கூட்டாண்மை இரண்டிற்கும் இடையே உள்ள இரண்டு வேறுபாடுகளை கூறுக.
8. What is Joint Bank A/c?
இணை வங்கி கணக்கு என்றால் என்ன?
9. What are defects of single entry system?
ஒற்றை பதிவு முறையின் குறைகள் யாவை?
10. What is double entry system?
இரட்டை பதிவு முறை என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) What are the differences between a bill of exchange and promissory note?
மாற்று உண்டியலுக்கும் மற்றும் உத்திரவாத பத்திரத்திற்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?

Or

- (b) On 1.4.2016, X sold goods to Y for Rs. 8,000 and on the same day drew upon a bill at three months for the amount. Y accepted the bill and returned it to X. On 2.4.2016, X discounted the bill with his bank at Rs. 7,900. On the due date the bill was dishonoured and bank paid Rs. 50 as noting charges.

Pass journal entries in the books of X.

1.4.2016 அன்று X என்பவர் Y-க்கு ரூ. 8,000 மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்து அதே நாளில் Y-யின் மீது 3 மாத தவணைக்கான மாற்றுச்சீட்டு ஒன்றினை எழுதுகிறார். Y அதனை ஏற்பு செய்கிறார். 2.4.2016-ம் தேதியன்று X அம்மாற்றுச் சீட்டினை ரூ. 7,900-க்கு வங்கியில் தள்ளுபடி செய்கிறார். தவணை தேதியன்று மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது வங்கியர் ரூ. 50 குறிப்புக் கட்டணமாக செலுத்தினார். X ஏட்டில் தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

12. (a) Explain the significance of average clause.

சராசரி சரத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.

Or

- (b) A fire occurred in the premises of a merchant on 18th Sep. 2004 and stock was destroyed. Stock saved was Rs. 8,600. The books disclosed that on 1st April 2004 the stock was valued at Rs. 66,900. The purchases to the date of fire amounted to Rs. 1,85,000 and the sales to Rs. 2,82,500. Goods costing Rs. 500 were taken for personal use and goods sold for Rs. 2,600 were returned to the merchant. Average G.P. on cost was 28%. Find out the claim amount.

ஒரு வியாபாரியின் கடையில் 18 செப். 2004 அன்று ஒரு தீ ஏற்பட்டு சரக்கு அழிந்தது. காப்பாற்றிய சரக்கு ரூ. 8,600. 1.4.2004 அன்று சரக்கு மதிப்பு ரூ. 66,900. தீ விபத்து வரை கொள்முதல் ரூ. 1,85,000. விற்பனை ரூ. 2,82,500, ரூ. 500 மதிப்புள்ள சரக்கு சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ரூ. 2,600 மதிப்பு உள்ள சரக்கு விற்பனை திரும்பப் பெறப்பட்டது. மொத்த லாபம் அடக்கவிலையில் 28%. உரிமைக் கோரல் தொகையைக் காண்பிக்கவும்.

13. (a) Discuss the features of consignment.

அனுப்பீட்டின் சிறப்பியல்புகளை விவாதிக்க.

Or

- (b) Siva consigned 10000 kg vegetables costing Rs. 45,000. Expenses incurred were Rs. 6,000. If loss due to natural deterioration in quality is of 100 kg and if 8,100 kg were sold. Calculate the cost of stock at the end.

சிவா 10000 கிலோ காய்கறிகளை ரூ. 45,000 மதிப்புடையதை அனுப்பீடு செய்தார். செலவுகள் ரூ. 6,000 இயற்கை உபாதையில் 100 கிலோ அழிந்து விட்டது. 8,100 கிலோவை விற்பனை செய்தார். விற்கா சரக்கு மதிப்பினைக் கணக்கிடுக.

14. (a) Write the difference between Joint venture and Consignment.

இணை விணைக்கும், அனுப்பீடுக்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.

Or

- (b) Arun and Balu were partners in a joint venture sharing profits and losses in the ratio of 3 : 2. Arun supplied goods for Rs. 6,000 and incurred Rs. 200 as expenses. Balu supplied goods worth Rs. 5,000 and spent Rs. 300 as expenses. Balu sold all the goods for Rs. 18,000. Balu is entitled to a commission of 4% on sales. He settled his account by sending a bank draft to Arun.

Prepare Joint Venture Account in the books of Arun.

அருண் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் இலாப நஷ்டத்தை 3 : 2 என பகிர்வதாக இணைவினை ஒன்றை மேற்கொண்டனர். அருண் ரூ. 6,000 மதிப்புள்ள சரக்குகளை அளித்தார் மற்றும் அவர் செய்த செலவுகள் ரூ. 200. பாலு ரூ. 5,000 மதிப்புள்ள சரக்குகளை அளித்தார் மற்றும் அவர் செய்த செலவுகள் ரூ. 300. பாலு அனைத்து பொருட்களையும் ரூ. 18,000-க்கு விற்கார். பாலு விற்பனையில் 4% கழிவு பெற உரிமை உடையவர். அவர் அருணுக்கு தர வேண்டிய தொகையை வங்கி பணவிடை மூலம் தீர்க்கின்றார். அருண் ஏடுகளில் இணைவினை கணக்கை தயாரிக்கவும்.

15. (a) Give a proforma Total Debtors Account.

மொத்த கடனாளிகளின் மாதிரிக் கணக்கு ஒன்று வரைக.

Or

- (b) Amitabh keeps his books under single entry system. Assets and Liabilities on 31.12.2013 and 31.12.2014 stood as follows :

	31.12.2013 (Rs.)	31.12.2014 (Rs.)
Cash	10	2,000
Bank balance	990	10,000
Stock	7,000	10,000
Sundry Debtors	15,000	20,000
Furniture	3,000	3,000
Sundry Creditors	3,000	6,000

He introduced an additional capital of Rs. 3,000 during 2014. He withdrew Rs. 7,000 his domestic purpose. Find out the profit for 2014.

அமிதாப் என்பவர் ஒற்றைப் பதிவு முறையின் கீழ் ஏடுகளை பராமரிக்கிறார். சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் 31.12.2013 மற்றும் 31.12.2014 அன்று கீழ்க்கண்டவாறு இருந்தது.

	31.12.2013	31.12.2014
	ரூ.	ரூ.
ரொக்கம்	10	2,000
வங்கி ரொக்கம்	990	10,000
சரக்கிருப்பு	7,000	10,000
பற்பல கடனாளிகள்	15,000	20,000
அறைகலன்	3,000	3,000
பற்பல கடனீந்தோர்	3,000	6,000

2014 நடப்பாண்டின் ரூ. 3,000 கூடுதல் மூலதனமாக செலுத்துகிறார். வீட்டு செலவினங்களுக்கான ரூ. 7,000 எடுப்பாக கொள்கிறார். 2014-ம் ஆண்டின் இலாபத்தை கணக்கிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. *A* on mutual accommodation draws a bill on *B* for Rs. 6,000. *A* discount it for Rs. 5,850 and pays Rs. 1,950 to *B*. Since *A* fails to meet the bill, *B* draws a bill for Rs. 7500 on *A*. *B* discounts it for Rs. 7,050, also pays Rs. 350 to *A*. Before the second bill due, *A* becomes insolvent and settles at 50 paise for Rs. 1.

Show both the books.

A நட்பு மாற்றுச்சீட்டு ஒன்றை ரூ. 6,000 *B* மேல் எழுதினார். *A* அதை ரூ. 5,850 வட்டம் செய்தார். அதில் ரூ. 1,950 *B*-க்கு செலுத்தினார். *A* அதை சந்திக்க தவறியதால் *B* மற்றொரு சீட்டை *A* மேல் ரூ. 7,500 வரைந்தார். அதை ரூ. 7,050 வட்டம் செய்து ரூ. 350 *A*-க்கு அனுப்பினார். இரண்டாம் சீட்டு கெடுநாளுக்கு முன்பு *A* நொடிப்பு நிலை அடைந்ததால் ரூபாய்க்கு 50 பைசா வீதம் தீர்வு செய்தார். இரண்டு ஏடுகளையும் காண்பிக்கவும்.

17. On the night of 31.12.2016 the godown of a businessman was burnt to ashes. From the records of the business the following information could be gathered.

Accounting Year	Sales (Rs.)	Gross Profit (Rs.)
2014	6,00,000	1,80,000
2015	6,60,000	1,98,000
2016	6,48,000	?

The opening stock of goods as on 1.1.16. was Rs. 1,65,000 and purchase during the year 2016 amounted to Rs.4,60,000. You are required to find out the estimated value of stock as on 31.12.16.

ஒரு வியாபாரியின் கிடங்கு 31.12.16 அன்று இரவு தீப்பிடித்து சாம்பலானது. பின்வரும் செய்திகள் சேகரிக்கப்பட்டது.

வருடம்	விற்பனை (ரூ.)	மொத்த இலாபம் (ரூ.)
2014	6,00,000	1,80,000
2015	6,60,000	1,98,000
2016	6,48,000	?

1.1.16-ல் சரக்கிருப்பு ரூ. 1,65,000 2016-க்கான கொள்முதல் ரூ. 4,60,000. 31.12.16-ல் சரக்கிருப்பின் மதிப்பைக் காண்க.

18. Mr. Thangam considered 100 cycles costing Rs. 1,500 each to Mr. Raja. He incurred an expense of Rs. 2,000 for sending the consignment. During transit, 5 cycles were damaged and a claim of Rs. 7,000 was received from the insurance company. Mr. Raja took possession of the remaining cycles and, out of them sold 80 cycles at Rs. 2,000 each. He incurred a direct expenditure of Rs. 3,800 and an indirect expenditure of Rs. 1,500 on the consignment. He is allowed a commission of 5% gross sales. Prepare Consignment account and Consignee's account in the books of Consignor.

ஒன்று ரூ. 1,500 அடக்க செலவு வீதம் 100 மிதி வண்டிகளை திரு. தங்கம் என்பவர் திரு. ராஜாவுக்கு அனுப்பினார். அனுப்பீட்டில் அனுப்புவதற்கான ரூ. 2,000 செலவு அவருக்கு ஏற்பட்டது. செல்லும் போது 5 மிதி வண்டிகள் சேதமடைந்தன. மற்றும் கேட்புரிமை ரூ. 7,000 காப்பீட்டு நிறுமத்திடமிருந்து பெறப்பட்டது. திரு. ராஜா மீதமுள்ள மிதிவண்டிகளின் எடமைகளை எடுத்துக் கொண்டார் மற்றும் அவற்றில் 80 மிதிவண்டிகளை ஒன்று ரூ. 2,000 வீதம் விற்றுள்ளார். அனுப்பீட்டின் மீது நேர்முகச் செலவு ரூ. 3,800 மற்றும் மறைமுகச் செலவு ரூ. 1,500 வீதம் அவருக்கு செலவு ஏற்பட்டது. மொத்த விற்பனையின் மீது 5% கழிவு அவருக்கு அனுமதிக்கப்பட்டது.

அனுப்புநர் கணக்கு ஏடுகளில் அனுப்பப் பெறுநர் கணக்கை அனுப்பீட்டு கணக்கையும் தயாரிக்கவும்.

19. 'S' and 'P' entered into a joint venture and agreed to divide the profit as to 'S' 60% and 'P' 40%. 'S' and 'P' contributed Rs. 1,80,000 and Rs. 1,20,000 respectively for carrying on transactions relating to the venture. They opened a joint bank account with the above contributions. They contributed three old state buses for Rs. 2,40,000. 'S' and 'P' personally paid Rs. 45,000 and Rs. 30,000 respectively for repairs and renewals. They purchased a few tyres and tubes costing Rs. 54,000. Two buses were sold for Rs. 2,70,000 and the third one was taken by 'P' at a cost price. Prepare joint venture account, joint bank account and close the account of the venture.

'S' மற்றும் 'P' ஒரு இணை வினையை 60% மற்றும் 40% லாப விகிதத்தில் துவக்கினர். 'S' மற்றும் 'P' அளித்த முதல் முறையே ரூ. 1,80,000 மற்றும் ரூ. 1,20,000 அவர்கள் இணை வங்கி கணக்கை இந்த முதல்களோடு ஆரம்பித்தனர். அவர்கள் மூன்று பேருந்துக்களை ரூ. 2,40,000-க்கு வாங்கினர். பராமரிப்பு மற்றும் புதுப்பித்தலுக்கான 'S' மற்றும் 'P' செய்த தனிச் செலவுகள் முறையே ரூ. 45,000 மற்றும் ரூ. 30,000. அவர்கள் சக்கரங்களை ரூ. 54,000 மதிப்பில் வாங்கினர். இரண்டு பேருந்துக்களை ரூ. 2,70,000 அளவிற்கு விற்கனர். மூன்றாவது பேருந்தை 'P' அதன் அடக்கவிலையில் வைத்துக் கொண்டார். இணைவினை க/கு, இணை வங்கி க/கு மற்றும் கணக்குகளை இறுதி செய்க.

20. Raman keeps his records under Single Entry System. Assets and Liabilities on 31.12.2014 stood at as follows :

	Rs.
Cash	100
Bank Balance	1090
Stock	7,200
Sundry debtors	15,400
Furniture	3,100
Sundry creditors	3,500

Assets and Liabilities in his books showed the following figures as on 31.12.2015 :

	Rs.
Cash	2,100
Bank Balance	10,500
Stock	11,000
Sundry debtors	20,500
Furniture	3,100
Sundry creditors	6,100

He introduced as additional capital of Rs. 4,000 during 2015. He withdrew Rs. 7,200 for his domestic purpose. Find out the profit.

ராமன் ஒற்றைப் பதிவு முறையில் தன் ஏடுகளை பராமரிக்கிறார். 31.12.2014 தேதியில் அவரது சொத்து மற்றும் பொறுப்புக்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன :

	ரூ.
ரொக்கம்	100
வங்கியிருப்பு	1090
சரக்கிருப்பு	7,200
பற்பல கடனாளிகள்	15,400
அறையணிகள்	3,100
பற்பல கடனிந்தோர்கள்	3,500

31.12.2015 தேதியில் அவரது சொத்து மற்றும் பொறுப்புக்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன.

	ரூ.
ரொக்கம்	2,100
வங்கியிருப்பு	10,500
சரக்கிருப்பு	11,000
பற்பல கடனாளிகள்	20,500
அறையணிகள்	3,100
பற்பல கடனீந்தோர்கள்	6,100

2015-ம் வருடத்தில் புதிதாக சேர்ந்த மூலதனம் ரூ. 4,000. வீட்டுத் தேவைக்காக எடுக்கப்பட்ட தொகை ரூ. 7,200. இலாபத்தைக் கணக்கிடுக.

A-8615

Sub. Code

4BCO2C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Second Semester

Commerce

MARKETING

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is regional segmentation?
வட்டார பகுப்பு என்றால் என்ன?
2. What is market segmentation?
சந்தை பகுப்பு என்றால் என்ன?
3. Define : Consumer goods.
வரையறு : நுகர்வோர் பொருள்.
4. Define : International brand.
வரையறு : பன்னாட்டு குறியீடு.
5. What is selling?
விற்பனை என்றால் என்ன?
6. What is standardization?
தரப்படுத்தல் என்றால் என்ன?

7. Define : Bid pricing.
வரையறு : ஏல விலை.
8. What is custom price?
வழக்கமான விலை என்றால் என்ன?
9. What is Indoor Advertising?
உள்ளக விளம்பரம் என்றால் என்ன?
10. What is meant by samples in marketing?
சந்தையிடுதலில் மாதிரி என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) List various bases for segmentation? Explain in detail, with examples.
சந்தைப்பகுப்பிற்கான அடிப்படைகளை விரிவாகவும், எடுத்து காட்டுகளுடனும் எடுத்து எழுதுக.

Or

- (b) What are the features of industrial marketing?
தொழில் சார்ந்த சந்தையிடுகையின் சிறப்பியல்புகள் யாவை?
12. (a) Explain the functions of package.
கட்டுமத்தின் பணிகளை விவரி.

Or

- (b) State the problems in introducing new products.
புதிய பொருள் அறிமுகப்படுத்துதலில் காணப்படும் பிரச்சனைகளை விவரி.

13. (a) Explain the need for adequate financing in marketing the products.

பொருளை சந்தையிடுதலில் தேவையான நிதியை வைத்திருப்பதின் தேவையை விவரி.

Or

- (b) What are the function of Transportation?

போக்குவரத்தின் பணிகள் யாவை?

14. (a) What are the important features of a sound pricing policy?

விலையிடல் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் யாவை?

Or

- (b) Explain the government control's over fixation of pricing for products.

பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் உள்ள அரசின் கட்டுப்பாடுகளை விவரி.

15. (a) Enlist the objectives of advertisement.

விளம்பரத்தின் நோக்கங்களை எடுத்து எழுதுக.

Or

- (b) Describe the Qualities of a successful salesman.

வெற்றி கொள் விற்பாண்மையினரின் குண நலன்களை விவரி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the functions of marketing.

சந்தையிடலின் பணிகளை விவரி.

17. Explain the different stages of the product life cycle.

பொருள் வாழ்க்கை சுழற்சியின் முறையின் பல்வேறு நிலைகளை விவரி.

18. Explain the merits and demerits of Grading.
தரம் பிரித்தலின் நன்மை தீமைகளை விவரி.
 19. Explain the objectives of pricing.
விலை நிர்ணயம் செய்தலின் நோக்கங்களை விவரி.
 20. Explain the different types of sales promotion.
விற்பனை மேம்பாட்டின் வகைகளை விவரி.
-

A-8616

Sub. Code

4BCO3C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Third Semester

Commerce

PRINCIPLES OF INSURANCE

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

SECTION – A

(10 × 2 = 20)

Answer **all** questions

1. What is meant by “Subrogation”?
“உரிமை கோரல்” என்றால் என்ன?
2. What is meant by faith?
நல் நம்பிக்கை என்றால் என்ன?
3. What do you mean by whole life endowment policy?
முழு ஆயுள் திட்டம் என்றால் என்ன?
4. Write a note on Mortality table.
இறப்பு அட்டவணை பற்றி குறிப்பு எழுதுக.
5. What is proposal?
முன் மொழிதல் என்றால் என்ன?
6. What is the coverage of medical examination in insurance?
காப்பிட்டில் மருத்துவ பரிசோதனையின் வரம்பு யாது?

7. What is additional insurance?
கூடுதல் காப்பீடு என்றால் என்ன?
8. What is 'nomination'?
நியமனம் என்றால் என்ன?
9. What is "Abandonment" in Marine Insurance?
கடல் காப்பீட்டில் கைவிடல் என்றால் என்ன?
10. What is meant by claim?
கோருரிமை என்றால் என்ன?

SECTION – B

(5 × 5 = 25)

Answer **all** questions

11. (a) Write a note on:
- (i) Insurable Interest
- (ii) Surrender Value
- சிறு குறிப்பு எழுதுக,
- (i) காப்பீடு பற்று
- (ii) சரண் மதிப்பு

Or

- (b) Explain the Types of insurance organizations.
காப்பீடு நிறுவனங்களின் வகைகளை விவரி.
12. (a) What are methods of payment of Premium?
முனைமம் செலுத்தும் பல்வேறு முறைகள் யாவை?

Or

- (b) Explain Theory of probability.
நிகழ்தகவு தத்துவத்தை விவரி.

13. (a) What is the procedure for taking a life policy?

ஆயுள் காப்பீடு செய்தலின் படி நிலைகள் யாவை?

Or

(b) What are the various factors affecting Risk?

இடரை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

14. (a) What are the occupation considered as hazardous for youth?

இளைஞரின் உடல் நலனுக்கெதிரான வேலைகள் யாவை?

Or

(b) Explain settlement of claim?

கோரல் தீர்வு பற்றி விளக்கம் தருக.

15. (a) What are kinds of policies in Fire Insurance?

தீ காப்பீட்டின் பல்வேறு திட்டம் யாவை?

Or

(b) Write in detail about the present scenario of Life insurance industry in India.

ஆயுள் காப்பீட்டின் இன்றைய நிலையை விவரி.

SECTION – C

(3 × 10 = 30)

Answer any **three** questions

16. What are the essential of sound insurance plan?

காப்பீடு திட்டத்தின் தேவைகள் யாது?

17. Describe the principles of life insurance.

ஆயுள் காப்பீட்டின் கொள்கைகளை விவரி.

18. Why past history is needed while taking an insurance policy?

காப்பீடு செய்யும் பொழுது ஏன் முந்தைய நிகழ்வுகள் தேவைப்படுகின்றன?

19. Explain the role of LIC in India?

LIC யின் பங்கினை விவரி.

20. Explain the nature of marine insurance.

கடல் காப்பீட்டின் தன்மையை விவரி.

A-8617

Sub. Code

4BCO3C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Third Semester

Commerce

BANKING THEORY

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

SECTION A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Hybrid Banking?
கலப்பின வங்கி என்றால் என்ன?
2. What is unit banking?
அலகு வங்கி என்றால் என்ன?
3. What is known as Lead Bank?
முன்னோடி வங்கிகள் பற்றி நீவிர் அறிவன யாவை?
4. What is merchant banking?
வியாபார வங்கி என்றால் என்ன?
5. What is credit creation?
கடன் உருவாக்கல் என்றால் என்ன?
6. What is meant by liquidity in commercial banks?
வங்கியில் நீர்மத் தன்மை பற்றி அறிவது யாது?

7. What do you mean by SBI green card scheme?

SBI பச்சை அட்டை திட்டம் என்றால் என்ன?

8. What is meant by SLR?

SLR என்றால் என்ன?

9. Define E-banking.

மின்னணு வங்கியியல் என்றால் என்ன?

10. What is D - mat account?

டி-மாட் கணக்கு என்றால் என்ன?

SECTION B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) Discuss the evolution of Indian Banking.

இந்திய வங்கியின் பரிணாம வளர்ச்சிகள் பற்றி விவரி.

Or

(b) Enumerate the merits of branch banking.

கிளை வங்கிகளின் நன்மைகளை விவரிக்க.

12. (a) Explain the primary functions of commercial banks.

வணிக வங்கிகளின் முதன்மைப்பணிகளை விளக்குக.

Or

(b) What are the general principles of sound lending?

ஒரு சிறந்த கடன் வழங்கலின் தத்துவங்கள் யாவை?

13. (a) What are the objectives of credit control?

கடன்களை கட்டுப்படுத்துதலின் நோக்கம் என்ன?

Or

(b) Explain the Future of RRBs.

வட்டார கிராம வங்கியின் எதிர்காலத்தை விவரிக்கவும்.

14. (a) Write a short note on lender of last resort.

இறுதிநிலை கடனீந்தோர் பற்றி விவரிக்கவும்.

Or

(b) Discuss the powers of Reserve Bank of India under Banking Regulation Act.

வங்கியல் நடைமுறைச் சட்டத்தின் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களைப் பற்றி விவாதிக்க.

15. (a) Explain the banking sector reforms.

வங்கியின் சீர்திருத்தங்களை பற்றி விளக்குக.

Or

(b) Elaborate on the grievance redressed procedure adopted by the banking ombudsman.

வங்கியியல் குறை தீர்ப்பாளரின் மனக்குறை தீர்ப்பு நடைமுறையை விரிவாக எழுதுக.

SECTION C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What are the special features of unit banking?

அலகு வங்கியின் சிறப்பு இயல்புகள் யாவை?

17. How do commercial banks discharge their social responsibility?

வணிக வங்கிகள் எப்படி தங்களுடைய சமுதாய பொறுப்பை செயலாற்றுகின்றன?

18. Analyse the various factors affecting the credit creation system.

கடன் உருவாக்கும் அமைப்பை பாதிக்கக்கூடிய பல்வேறு காரணிகளை பகுத்தாய்க.

19. State the provisions of the Banking Regulation Act with regard to licensing of banks.

வங்கியல் நடைமுறை சட்டப்படி, வங்கிகளுக்கு உரிமை வழங்குதல் தொடர்பான விதிகளை கூறுக.

20. Explain the concept of E-Banking and risks in E-Banking.

E-Banking - யின் கருத்தையும் மற்றும் இடர்பாடுகளையும் விளக்குக.

A-8618

Sub. Code
4BCO3C3

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Third Semester

Commerce

BUSINESS STATISTICS

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Statistics.
புள்ளியியல் வரையறு.
2. Mention any two uses of Diagrams.
வரைபடங்களின் பயன்களில் ஏதேனும் இரண்டினை கூறுக.
3. Define Arithmetic Mean.
கூட்டு சராசரி வரையறு.
4. What is Quartile Deviation?
கால்மான விலக்கம் என்றால் என்ன?
5. Define Correlation.
ஒட்டுறவு வரையறு.
6. State any two uses of Regression Analysis.
உடன் தொடர்பு பகுபாய்வின் பயன்களில் ஏதேனும் இரண்டினை கூறுக.

7. Why Fisher's formula is called an Ideal Index Number?
பிஸர் குறியீட்டெண் ஒரு சீரிய குறியீட்டெண் என அழைக்கப்படுவதன் காரணம் என்ன?
8. What is Cost of Living Index Number?
வாழ்க்கை செலவு குறியீட்டெண் என்றால் என்ன?
9. What do you mean by Time Series?
கால தொடர் வரிசை என்பதன் பொருள் யாது?
10. Write a note on Irregular Variations.
முறையற்ற மாறுபாடுகள் பற்றி குறிப்பு வரைக.

Part B

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) What are the various types of Classification?
வகைப்படுத்தலின் முக்கிய வகைகள் யாவை?

Or

- (b) State the sources of Primary Data.
முதன்மை தரவின் ஆதாரங்களை குறிப்பிடுக.

12. (a) Find the median from the following data

X	50	75	100	150	250
---	----	----	-----	-----	-----

f	8	14	10	5	3
---	---	----	----	---	---

பின்வரும் விபரங்களுக்கு இடைநிலையை கணக்கிடுக

X	50	75	100	150	250
---	----	----	-----	-----	-----

f	8	14	10	5	3
---	---	----	----	---	---

Or

- (b) Calculate the Standard Deviation of the following series:

X	6	9	12	15	18
f	7	12	19	10	2

பின்வரும் தொடருக்கு திட்ட விலக்கத்தினை கணக்கிடுக.

X	6	9	12	15	18
f	7	12	19	10	2

13. (a) Calculate the rank Correlation coefficient from the following data :

Ranks in mathematics	5	3	1	2	4
Ranks in statistics	1	4	5	3	2

பின்வரும் விபரங்களுக்கு தர ஒட்டுறவு கெழுவினை கணக்கிடுக

கணக்கில் பெற்ற தரம்	5	3	1	2	4
புள்ளியியலில் பெற்ற தரம்	1	4	5	3	2

Or

- (b) You are given the following data:

	X	Y
Arithmetic Mean	36	85
Standard Deviation	11	8
Correlation coefficient between X and Y	0.66	

Find the regression equation of Y on X.

பின்வரும் விபரங்கள் தரப்பட்டுள்ளது

	X	Y
கூட்டுசராசரி	36	85
திட்ட விலக்கம்	11	8
X மற்றும் Y - க்கு இடையேயான ஒட்டுறவு கெழு	0.66	

X-ன் மேல் Y-ன் உடன் தொடர்பு சமன்பாட்டினை கணக்கிடுக.

14. (a) From the following data construct an index for 2018 taking 2017 as base:

Commodities	A	B	C	D	E
Price in 2017	50	40	80	110	20
Price in 2018	70	60	90	120	20

2017 ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு 2018-ன் குறியீட்டு எண்ணினை கட்டமைக்க

பொருள்கள்	A	B	C	D	E
2017-ல் விலை	50	40	80	110	20
2018-ல் விலை	70	60	90	120	20

Or

- (b) What are the various types of Index Numbers?

குறியீட்டு எண்களின் பல்வேறு வகைகள் யாவை?

15. (a) From the following data calculate three yearly moving averages.

Year	2000	2001	2002	2003	2004
No. of students	15	18	17	20	23
Year	2005	2006	2007	2008	2009
No. of students	25	29	33	36	40

பின்வரும் விபரங்களுக்கு 3 வருட நகரும் சராசரிகளை கணக்கிடுக

வருடங்கள்	2000	2001	2002	2003	2004
மாணவர்களின் எண்ணிக்கை	15	18	17	20	23
வருடங்கள்	2005	2006	2007	2008	2009
மாணவர்களின் எண்ணிக்கை	25	29	33	36	40

Or

- (b) Explain the various methods used to estimate the Seasonal Variations.

பருவகால மாறுபாடுகளை கணக்கிடுவதில் உள்ள பல்வேறு முறைகளை விவரிக்க.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the various uses of Statistics in Business.

வணிகத்தில் புள்ளியியலின் பல்வேறு பயன்பாடுகளை பற்றி விவாதி.

17. The annual profits of 90 companies are given below. Find the arithmetic Mean.

Profit (Rs. in Annual lakhs)	0-19	20-39	40-59
No. of companies	5	17	32

Profit (Rs. in Annual lakhs)	60-79	80-99
No. of companies	24	12

90 நிறுமங்களின் வருடாந்திர இலாபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கூட்டு சராசரியை கணக்கிடுக

இலாபம் (ரூ. வருட லட்சத்தில்)	0-19	20-39	40-59
நிறுமங்கள் எண்ணிக்கை	5	17	32

இலாபம்(ரூ. வருட லட்சத்தில்)	60-79	80-99
நிறுமங்கள் எண்ணிக்கை	24	12

18. Find Karl Pearson's Coefficient of correlation from the following data:

Wages	100	101	102	102	100	99	97	98	96	95
Cost of living	98	99	99	97	95	92	95	94	90	91

பின்வரும் விபரங்களிலிருந்து கார்ல் பியர்சனின் ஒட்டுறவு கெழுவினை கணக்கிடுக.

கூலி	100	101	102	102	100	99	97	98	96	95
வாழ்க்கை அடக்க செலவு	98	99	99	97	95	92	95	94	90	91

19. Compute (a) Laspeyre's Method (b) Paashe's Method and (c) Fisher's Ideal Index Numbers.

Commodity	Price		Quantity	
	Base year	Current year	Base Year	Current Year
A	6	10	50	50
B	2	2	100	120
C	4	6	60	60
D	10	12	30	25

பின்வரும் குறியீட்டெண்களை கணக்கிடுக (அ) லாஸ்பியர் முறை (ஆ) பாஸிஸ் முறை (இ) பிஸர்முறை

பொருள்	விலை		அளவு	
	அடிப்படை ஆண்டு	நடப்பு ஆண்டு	அடிப்படை ஆண்டு	நடப்பு ஆண்டு
A	6	10	50	50
B	2	2	100	120
C	4	6	60	60
D	10	12	30	25

20. List and explain the various components of Time Series.

காலத் தொடர் வரிசையின் கூறுகளை பட்டியலிட்டு அதனை விவரிக்க.

A-8619

Sub. Code

4BCO3C4

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Third Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY – III

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. What is fluctuating capital?
மாறுபடும் முதல் என்றால் என்ன?
2. What do you mean by Profit and Loss Appropriation account?
இலாப நட்ட பகிர்வு கணக்கு என்றால் என்ன?
3. What are the different methods of treating goodwill on the admission of a new partner?
ஒரு புதிய கூட்டாளியின் சேர்ப்பின் போது நற்பெயர் பதிவு செய்வதற்கான பல்வேறு முறைகள் யாவை?
4. What is meant by general reserves?
பொதுக் காப்பு என்றால் என்ன?
5. What is gaining ratio?
ஆதாய விகிதம் என்றால் என்ன?

6. What is Memorandum Revaluation account? What is the purpose?

நினைவு மறுமதிப்பீடு கணக்கு என்றால் என்ன? அதன் தேவையாது?

7. What is meant by Garner Vs Murray method?

கார்னர் Vs முற்றே முறை என்றால் என்ன?

8. What is realization account?

தீர்வு கணக்கு என்றால் என்ன?

9. What is meant by conversion of firm into a company?

கூட்டு நிறுவனம் கம்பெனியாக மாற்றப்படுதல் என்றால் என்ன?

10. What is piece meal distribution?

படிப்படியாக தீர்வு என்றால் என்ன?

Section B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) Distinguish between fixed capital and fluctuating capital.

நிலை முதலையும் மாறுபடும் முதலையும் வேறுபடுத்திக் காட்டுக.

Or

(b) Prepare capital account of Gokul under fluctuating method based on the following data.

	Rs.
Capital as on 1.1.2007	8,00,000
Drawings during 2007	1,60,000
Interest on drawings	4,000
Share of profits for 2007	84,000
Interest on capital	48,000
Salary	72,000

பின்வரும் விவரங்களிலிருந்து கோசுல் மூலதன கணக்கினை (மாறுபடும் முறையில்) தயாரிக்கவும்.

ரூ.

மூலதன இருப்பு 1.1.2007	8,00,000
2007 -ம் ஆண்டிற்கான எடுப்பு	1,60,000
எடுப்பு மீது வட்டி	4,000
2007 -ம் ஆண்டு இலாப பகிர்வு	84,000
மூலதனம் மீதான வட்டி	48,000
சம்பளம்	72,000

12. (a) Explain the following :

- Scarifying ratio
- Gaining ratio
- Profit sharing ratio.

கீழ்க்கண்டவற்றை விளக்குக :

- தியாக விகிதம்
- ஆதாய விகிதம்
- லாப நட்ட விகிதம்.

Or

(b) X and Y are partners sharing profits in the ratio of 5:3 on 1st January 2013, they decided to admit Z as a partner by giving 1/4th share. On account of this, the following are the revaluations of assets and liabilities.

- Appreciate plant by Rs.40,000
- Depreciate stock by Rs.4,000, furniture by Rs.2,000 and Building by Rs. 8,000.
- That a liability for Rs.6,000 be created against bills discounted. Prepare Memorandum Revaluation account.

X மற்றும் Y என்ற கூட்டாளிகள் 5:3 என்ற விகிதத்தில் இலாபத்தை பகிர்ந்து வந்தனர். 1.1.2013 அன்று Z என்பவரை 1/4 பங்குடன் கூட்டாளியாக சேர்க்க முடிவு செய்தனர். அதன் காரணமாக கீழ்க்கண்டவாறு சொத்துக்கள், பொறுப்புகள் மறு மதிப்பீடு செய்யப்பட்டன.

- (i) பொறி ரூ. 40,000 மதிப்பேற்றுக.
- (ii) சரக்கிருப்பு ரூ. 4,000, அறைகலன் ரூ. 2,000 மற்றும் கட்டிடம் ரூ. 8,000 மதிப்பு குறைக்கப்பட வேண்டும்.
- (iii) மாற்றுச்சீட்டு வட்டம் செய்யப்பட்டதற்காக ரூ.6,000 க்கு பொறுப்பு உண்டாக்க வேண்டும். நினைவு மறுமதிப்பீட்டுக் கணக்கு தயார் செய்க.

13. (a) What are the accounting steps to be taken when a partner suddenly dies?

கூட்டாண்மையில் திடீரென கூட்டாளி ஒருவர் இறந்துபோனால் எடுக்கப்பட வேண்டிய கணக்கு நடவடிக்கைகள் யாவை?

Or

- (b) 'X' retired from a partnership firm on 31.12.2013. The amount due to him was Rs. 40,400. The terms of retirement provided for payment of Rs. 10,400 immediately are there after the debt was to be paid in instalments of Rs. 10,000 at the end of every year with interest at the rate of 10% pa. Prepare the loan account on Mr. X.

31.12.2013 ல் 'X' என்பவர் கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகினார். அவருக்கு கொடுக்க வேண்டிய தொகை ரூ. 40,400 ஆகும். கூட்டாளி விலகலின் போதுள்ள நிபந்தனைகளின் படி ரூ. 10,400 உடனடியாகவும், அதன் பின் கடனை 10% வட்டியுடன் சேர்த்து ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தவணைகளை ரூ. 10,000 வீதம் செலுத்த வேண்டும் திரு. X அவர்களின் கடன் கணக்கினைத் தயாரிக்கவும்.

14. (a) What is Garner Vs. Murray rule? How does the distinction between fixed and fluctuating capital affect the operation of this rule?

கார்னர் எதிரி முர்ரே விதிமுறைகள் யாவை? நிலையான மூலதனம் மற்றும் மூலதனம் விதிமுறையை வேறுப்படுத்துக.

Or

- (b) A, B and C were equal partners. Their position as on 31st December 2012 was as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
A's capital	2,000	Cash	1,500
B's capital	600	C's capital	200
		Loss on realisation	900
	<u>2,600</u>		<u>2,600</u>

C is insolvent and can pay nothing. Prepare the capital accounts of partners under Garner Vs. Murray rule and close them.

அ, ஆ மற்றும் இ ஆகியோர் சம கூட்டாளிகள். 2012 டிசம்பர் 31 அன்று அவர்களது நிலைமை பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
அ ன் முதல்	2,000	ரொக்கம்	1,500
ஆ ன் முதல்	600	இ ன் முதல்	200
		தீர்வு நட்டம்	900
	<u>2,600</u>		<u>2,600</u>

இ திவாலாகி விட்டதால் அவரால் எதுவும் செலுத்த இயலவில்லை. கார்னர் எதிர் முர்ரே தீர்ப்பின் படி கூட்டாளிகளின் கணக்கை முடிக்கவும்.

15. (a) Proportionate capital method — Give short note.

விகிதாச்சார முதல் முறை – சிறு குறிப்பு தருக.

Or

- (b) P, Q and R were partners sharing profits and losses in the ratio 2:2:1. The partnership was dissolved on December 31, 2010 and their balance sheet on that date was as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	6,000	Cash in hand	2,000
Capital :		Other assets	38,000
P	16,000		
Q	10,000		
R	3,000		
Profit and loss a/c	5,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

The assets were realised gradually: . 10,000 was received in first instalment .10,000 the second time and 13,000 finally. Show how the cash was distributed.

P, Q மற்றும் R ஆகிய கூட்டாளிகள் இலாப – நட்டங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்கின்றனர். 31 டிசம்பர் 2010 ல் நிறுவனம் கலைக்கப்பட்டது மற்றும் அவர்களது இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு உள்ளது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	6,000	கையிருப்பு ரொக்கம்	2,000
முதல் கணக்குகள் :		இதர சொத்துக்கள்	38,000
P	16,000		
Q	10,000		
R	3,000		
இலாப நட்ட க/கு	5,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

சொத்துக்கள் படிப்படியாக விற்பனை செய்யப்பட்டது. முதல் தவணையில் ரூ. 10,000 பெறப்பட்டது. இரண்டாவது முறையும் ரூ. 10,000 பெறப்பட்டது மற்றும் இறுதியாக ரூ.13,000 பெறப்பட்டது. ரொக்கம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது எனக் காட்டுக.

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Show how the following items will appear in the capital account of the partner Govind and Gopalan when their capitals are fluctuating.

	Govind	Gopalan
	Rs.	Rs.
Capital as on 1.1.2004	40,000	35,000
Drawings during 2004	8,000	7,000
Interest on capital @ 6% p.a	2,400	2,100
Interest on drawings @ 5% p.a	200	100
Share of profit for 2004	4,200	3,300
Partners salary	3,600	2,000

கோவிந்த், கோபால் என்போர் மாறுபடும் முதல் கொண்ட கூட்டாளியாக இருக்கும் பொழுது கீழ்வரும் செய்திகள் அவர்களுடைய முதல் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

	கோவிந்த்	கோபாலன்
	ரூ.	ரூ.
1.1.2004 அன்றைய முதல்	40,000	35,000
2004 -ம் ஆண்டில் எடுப்பு	8,000	7,000
6% வீதம் முதல் மீது வட்டி	2,400	2,100
5% வீதம் எடுப்பு மீதான வட்டி	200	100
2004 - ம் ஆண்டு இலாபப் பங்கு	4,200	3,300
கூட்டாளிகள் ஊதியம்	3,600	2,000

17. A and B are partners sharing profits and losses in the ratio of 3:1. Their balance sheet as on 31st December 2012 stood as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
Capital A	60,000	Cash at bank	45,000
Capital B	32,000	Bills receivable	6,000
Creditors	75,000	Debtors	32,000
General Reserve	8,000	Stock	40,000
		Furniture	2,000
		Land and Building	50,000
	<u>1,75,000</u>		<u>1,75,000</u>

They admit C into partnership on 1st January 2013 on the following terms :

- (a) That C pays Rs. 20,000 as his capital for 1/5th share in the future profits.
- (b) That goodwill account be raised in the books of the new firm at a value of Rs. 40,000.
- (c) That stock and furniture be reduced by 10% and a 5% provision for doubtful debts be created on debtors.
- (d) That the value of land and buildings be appreciated by 20%.

Prepare necessary ledger accounts and balance sheet of the new firm.

அ மற்றும் ஆ ஆகியோர் இலாப நட்டங்களை 3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகள், 2012 டிசம்பர் 31 அன்று அவர்களது இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
முதல் அ	60,000	வங்கியில் ரொக்கம்	45,000
முதல் ஆ	32,000	பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு	6,000
கடனீந்தோர்கள்	75,000	கடனாளிகள்	32,000
பொதுக்காப்பு	8,000	சரக்கிருப்பு	40,000
		அறைகலன்கள்	2,000
		நிலம் மற்றும் கட்டிடம்	50,000
	<u>1,75,000</u>		<u>1,75,000</u>

2013 ஜனவரி 1, அன்று கீழ்க்காணும் நிபந்தனைகளின் படி C என்பவரை அவர்கள் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர்.

- (அ) எதிர்கால லாபத்தில் 1/5 பங்கு பெறுதலுக்காக இ ரூ. 20,000 முதல் தொகை செலுத்த வேண்டும்.
- (ஆ) புதிய நிறுவனத்தின் ஏடுகளில் நற்பெயர் ரூ. 40,000 மதிப்பில் தோற்றுவிக்க வேண்டும்.
- (இ) சரக்கிருப்பு மற்றும் அறைகலன்கள் 10% குறைக்க வேண்டும் மேலும் கடனாளிகள் மீது ஐயக்கடனுக்காக 5% ஒதுக்கு ஏற்படுத்த வேண்டும்.
- (ஈ) நிலமும் கட்டிடம் மதிப்பை 20% உயர்த்த வேண்டும். தேவையான பேரேட்டுக் கணக்குகளை நிறுவனத்தின் ஏடுகளில் தயார் செய்து புதிய நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பை தயார் செய்க.

18. Sankar and Selvam are partners. On 1.1.2007 they took a joint life policy for Rs. 50,000. The annual premium of Rs. 1,250 will be paid on the first date of every year (1st January). Selvam died on 31.5.2010, the policy amount was received on 30.6.2010. The Surrender value is as follows :

2007 – Nil; 2008 – Rs. 750; 2009 – Rs. 1,200; prepare joint life policy account.

சங்கர் மற்றும் செல்வம் இருவரும் கூட்டாளிகள். 1.1.2007 ல் ஒரு கூட்டு ஆயுள் காப்பீட்டு பாலிசியினை ரூ. 50,000 க்கு எடுத்தனர். ஆண்டு முனைமம் ரூ. 1,250, ஒவ்வொரு ஆண்டும் முதல் தேதியில் செலுத்தப்பட வேண்டும். செல்வம் 31.5.2010 இல் இறந்து விடுகிறார். பாலிசி மீதான தொகை 30.6.2010 ல் பெறப்பட்டது. பாலிசியின் ஒப்படைப்பு மதிப்பு கீழ்க்கண்டவாறு இருந்தது :

2007 – இல்லை; 2008 – ரூ. 750; 2009 – ரூ. 1,200. கூட்டு ஆயுள் காப்பீட்டு பாலிசி கணக்கினை தயாரிக்க.

19. P, Q, R and S are partners sharing profits in the ratio of 4:3:2:1. Their position statement was as follows :

Liabilities	Rs.	Assets	Rs.
P's capital	30,000	Cash	44,000
Q's capital	20,000	C's capital	60,000
Bank loan	20,000	Loss on realisation	1,500
CRS	40,000	R's capital	3,500
		S's capital	1,000
	<u>1,10,000</u>		<u>1,10,000</u>

The firm is dissolved. All assets realized Rs. 82,000. Liabilities are paid Rs. 58,500 in full settlement. Outstanding creditors are also paid Rs. 5,000. Expenses of Dissolution are Rs. 600. S became insolvent and R paid Rs. 3,000 Close the books of the firm.

P, Q, R மற்றும் S என்ற கூட்டாளிகள் இலாபத்தை முறையே 4:3:2:1 என பகிர்ந்து கொள்கின்றனர்.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
P ன் முதல்	30,000	ரொக்கம்	44,000
Q ன் முதல்	20,000	C ன் முதல்	60,000

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
வங்கி கடன்	20,000	தீர்வு நட்பம்	1,500
கடனீந்தோர்	40,000	R ன் முதல்	3,500
		S ன் முதல்	1,000
	<u>1,10,000</u>		<u>1,10,000</u>

கூட்டாண்மை கலைக்கப்பட்டது, அனைத்து சொத்துக்களும் ரூ. 82,000 பணமாக்கப்பட்டது. பொறுப்புக்கள் ரூ. 58,500 செலுத்தி முடித்துக் கொள்ளப்பட்டது. நிலுவையில் இருந்த கடனீந்தோர்களுக்கு ரூ. 5,000 செலுத்தப்பட்டது. கூட்டாண்மை கலைப்பிற்கான செலவு ரூ. 600. S என்பவர் திவால் ஆகியுள்ளார் மற்றும் R என்பவர் ரூ. 3,000 வழங்கியுள்ளார். கூட்டாண்மையின் கணக்குப் புத்தகங்களை நிறைவு செய்க.

20. Following is the balance sheet of A, B and C who share profits and losses in the ratio of 2:2:1.

Liabilities	Rs.	Assets	Rs.
Sundry Creditors	30,000	Cash in hand	4,000
Capital – A	30,000	Sundry debtors	24,000
Capital – B	24,000	Stock	44,000
Capital – C	8,000	Furniture	20,000
	<u>92,000</u>		<u>92,000</u>

The firm was dissolved and the assets were realised gradually. Rs. 20,000 were received in 1st instalment, Rs. 30,000 in the 2nd instalment and Rs. 18,000 in the 3rd instalment. Show how each instalment is distributed under maximum loss method.

இலாப நட்டங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிந்து கொள்ளும் அ, ஆ மற்றும் இ ஆகியோரது இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பற்பல கடனீந்தோர்கள்	30,000	கையிருப்பு ரொக்கம்	4,000
முதல் அ	30,000	பற்பல கடனாளிகள்	24,000
முதல் ஆ	24,000	சரக்கிருப்பு	44,000
முதல் இ	8,000	அறைகலன்கள்	20,000
	<u>92,000</u>		<u>92,000</u>

நிறுவனம் கலைக்கப்பட்டு சொத்துக்கள் படிப்படியாக தீர்வு செய்யப்பட்டன. முதல் தவணையாக ரூ. 20,000, இரண்டாம் தவணையாக ரூ. 30,000, மூன்றாம் தவணையாக ரூ. 18,000 பெறப்பட்டது. ஒவ்வொரு தவணையும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது என்பதை அதிகபட்ச நட்ட முறையில் காட்டுக.

A-8620

Sub. Code

4BCO4C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fourth Semester

Commerce

PRINCIPLES OF MANAGEMENT

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define management.

மேலாண்மையினை வரையறு.

2. What is middle level management?

இடைமட்ட மேலாண்மை என்றால் என்ன?

3. What is Adhoc plan?

தற்காலிக திட்டம் என்றால் என்ன?

4. What is major decision?

முக்கிய முடிவு என்றால் என்ன?

5. What is comparison method?

ஒப்பிட்டு நோக்கு முறை என்றால் என்ன?

6. What is grading system?
பிரிக்கும் முறை என்றால் என்ன?
7. What is social need?
சமூக தேவை என்றால் என்ன?
8. What is non monetary motivation?
பணமில்லா ஊக்குவிப்பு என்றால் என்ன?
9. What is SQC?
SQC என்றால் என்ன?
10. What is CPM?
CPM என்றால் என்ன?

Section B

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) What are the objectives of scientific management?
விஞ்ஞான மேலாண்மையின் நோக்கங்கள் எவை?

Or

- (b) Explain the broad functions of management.
மேலாண்மையின் விரிவான செயல்களை விவரி.

12. (a) Explain the various types of planning.
திட்டமிடுதலின் பல்வேறு வகைகளை விவரி.

Or

- (b) Describe the decision making process.
தீர்மானம் எடுத்தலின் வழிமுறைகளை விவரி.

13. (a) Distinguish between centralisation and decentralisation.

அதிகார மையப்படுத்துதலுக்கும் அதிகார பரவலாக்குதலுக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்குக.

Or

- (b) What are the principles of delegation of authority?

அதிகார ஒப்படைப்பின் கோட்பாடுகள் யாவை?

14. (a) Explain the model of Maslow and Herzberg in detail.

மேஸ்லோ மற்றும் ஹெர்ஸ்பர்க் மாதிரிகளை விவரி.

Or

- (b) Briefly explain the principles and techniques of direction.

வழிநடத்துதலின் கொள்கைகள் மற்றும் முறைகளை விவரி.

15. (a) Define the process of control.

கட்டுப்பாட்டின் செயல்பாடுகளை குறித்து விளக்குக.

Or

- (b) Describe: PERT.

விவரி: PERT.

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What are the principles of management advocated by Henri Fayol?

ஹென்றி ஃபேயால் பரிந்துரை செய்த, மேலாண்மை தத்துவங்கள் யாவை?

17. What are the essential steps in planning? Explain.

திட்டமிடுதலில் முக்கிய நிலைகள் யாவை? விளக்குக.

18. Give a detailed account of the merits and demerits of an organisation.

அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை கூறுக.

19. Explain the barriers of good communication. What steps can be taken to overcome the barriers?

தகவல் தொடர்பு தடைகளை விளக்குக. தகவல் தொடர்பிலுள்ள தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகள் யாவை?

20. Explain the importance of control in management.

மேலாண்மையில் கட்டுப்படுத்துதலின் முக்கியத்துவத்தை விவரி.

A-8621

Sub. Code
4BCO4C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fourth Semester

Commerce

BANKING LAW AND PRACTICE

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is depository relationship?
வைப்பு தொகையின் உறவுமுறை என்றால் என்ன?
2. Give the rules of Clayton's case.
கிளேடன் வழக்கு விதியை தருக.
3. What is savings Bank account?
சேமிப்பு வங்கி கணக்கு என்றால் என்ன?
4. What is current account?
நடப்பு கணக்கு என்றால் என்ன?
5. Who is called Minor?
இளவர் என யாரைக் குறிப்பிடுக.
6. What is material alteration?
பொருள் திருத்தம் என்றால் என்ன?

7. What is general endorsement?
பொது ஏற்பிசைவு என்றால் என்ன?
8. Who is Paying Banker?
செலுத்தும் வங்கியர் என்பவர் யார்?
9. What is meant by pay in slip?
செலுத்தல் இடாப்பு பற்றி அறிவன யாது?
10. What is meant by withdrawal form?
எடுப்பு படிவம் பற்றி அறிவன யாது?

Section B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) Explain the effects of wrong entries.
தவறான பதிவுகளின் விளைவுகள் யாவை?
Or
(b) Explain the duties of the banker.
வங்கியரின் கடமைகளை விவரி.
12. (a) What precautions should a banker take before opening account for the following customers?
(i) Minor
(ii) Illiterate person
(iii) Lunatics.
கீழ்க்கண்ட வாடிக்கையாளரின் பெயரில் கணக்குகளைத் துவக்கும்போது வங்கியர் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
(அ) இளவர்
(ஆ) படிக்காதவர்
(இ) பித்து பிடித்தவர்

Or

- (b) Explain a few deposit schemes specifically launched for Indians living abroad.

அயல்நாட்டில் வாழும் இந்தியர்க்கான வைப்பு திட்டங்கள் சில பற்றி விளக்கவும்.

13. (a) What are the advantages of cheque?

காசோலையின் நன்மைகள் யாவை?

Or

- (b) Explain the consequences of Material alteration with a case law.

உதாரணத்துடன் மூலமாற்றத்தின் விளைவை விவரி.

14. (a) Under what Circumstances the cheques are dishonoured?

எந்த அடிப்படையில் காசோலைகள் அவமதிக்கப்படுகிறது?

Or

- (b) Explain the precautions to be taken by the paying banker.

செலுத்தும் வங்கியர் எடுக்கவேண்டிய முன் எச்சரிக்கைகள் பற்றி விளக்குக.

15. (a) Describe the features of Promissory note.

உறுதி மொழி அடங்கிய குறிப்பின் அம்சங்களை விவரி.

Or

- (b) Explain the rights and duties of collecting banker.

வசூலிக்கும் வங்கியரின் உரிமைகள் மற்றும் கடமைகளை விளக்குக.

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the primary functions of commercial banks.
வணிக வங்கியின் முதன்மை பணியை விவரி.
17. Write a detailed note on fixed deposit and fixed deposit receipt.
நிலைவைப்பு மற்றும் நிலைவைப்பு ரசீது - இவை குறித்து விவரமான குறிப்பு தருக.
18. Describe Consequences of drawing up of a cheque without sufficient balance.
போதுமான தொகை இருப்பு இன்றி வழங்கப்பட்ட காசோலையின் பின் விளைவுகளை விவரி.
19. What are the Consequences of wrongful dishonour of cheques?
தவறாக அவமதிக்கப்பட்ட காசோலையின் பின்விளைவுகள் யாவை?
20. Explain the statutory protection extended to a collecting banker.
ஒரு வசூலிக்கும் வங்கியார்க்கு வழங்கப்பட்டுள்ள சட்டமுறை பாதுகாப்பு பற்றி விளக்கவும்.

A-8622

Sub. Code

4BCO4C3

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fourth Semester

Commerce

BUSINESS MATHEMATICS

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is Meant by effective depreciation?
விளைவார்ந்த தேய்மானம் என்றால் என்ன?
2. What is Sinking fund?
மூழ்கும் நிதி என்றால் என்ன?
3. What is base formula?
அடிப்படை விதி என்றால் என்ன?
4. $\log_x 125\sqrt{5} = ?$
 $\log_x 125\sqrt{5} = ?$
5. What is Demorgan's Law?
டீமார்கன்ஸ் விதி என்றால் என்ன?
6. What is intersection?
குறுக்கிடல் என்றால் என்ன?
7. What is Conditions of Probability?
நிகழ்தகவின் விதிகள் என்றால் என்ன?

8. What is Universal set?
அகழ் பொது விரி கணம் என்றால் என்ன?
9. What is continuous probability distribution?
தொடர் நிகழ் தகவு பரவல் என்றால் என்ன?
10. What is Baye's Theorem?
பெய்ஸ் விதி என்றால் என்ன?

Section B

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Find the simple interest on Rs. 10,000 at 12% for three years and also find the amount?
ரூ. 10,000ற்கு மூன்றாண்டுக்கு 12% வட்டி வீதம் தனி வட்டி காண்க மற்றும் தொகையையும் கணக்கிடுக.

Or

- (b) If Rs. 10,000 is deposited at 12.5% per annum compound interest, in how many years the amount will be tripled?
ஆண்டுக்கு 12.5% கூட்டு வட்டி என ரூ. 10,000 முதலிடப்படுகிறது. அது எத்தனை ஆண்டுகளில் மும்மடங்கு ஆகும்.

12. (a) Explain the Laws of logarithms.
மடக்கையின் விதிகளை விவரி.

Or

- (b) $\log_x 9 + \log_x 3 = 6$ verify.
சோதிக்க $\log_x 9 + \log_x 3 = 6$.

13. (a) State the properties of Null set.
செல்லாத கணக்கின் குணங்களை குறிப்பிடுக.

Or

- (b) If $A = \{1,2,3,4\}$, $B = \{2,4,5,8\}$ and $C = \{3,4,5,6,7\}$
Verify

$$A \cup (B \cap C) = (A \cup B) \cap (A \cup C)$$

$A = \{1,2,3,4\}$, $B = \{2,4,5,8\}$ மற்றும் $C = \{3,4,5,6,7\}$
எனில் சோதிக்க.

$$A \cup (B \cap C) = (A \cup B) \cap (A \cup C)$$

14. (a) Give a note on equally likely events.

சமமாக இருப்பதற்கான நிகழ்வுகள் பற்றி சிறு குறிப்பு தருக.

Or

- (b) If A and B are two independent events such that $P(A) = 0.5$ and $P(A \cup B) = 0.8$ find $P(B)$.

A மற்றும் B சாராத நிகழ்வுகளாக $P(A) = 0.5$ மற்றும் $P(A \cup B) = 0.8$ $P(B)$ ஐக் காண்க.

15. (a) What are the uses of Poisson distribution?

பாய்சான் பரவலின் பயன்கள் யாவை?

Or

- (b) Find the coefficient of x^5 in the expansion of

$$\left(x - \frac{1}{x}\right)^{11}.$$

$$\left(x - \frac{1}{x}\right)^{11} \text{ ன் விரிவில் } x^5 \text{ குணகத்தை பெறவும்}$$

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Find the compound interest of the Principal amount of Rs. 50,000 with interest rate 8% for 3 years.

ரூ. 50,000ற்கு 8% வட்டி விகிதத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகளின் கூட்டு வட்டியை காண்க.

17. Verify $\log 2 + 16 \log \frac{16}{15} + 12 \log \frac{25}{24} + 7 \log \frac{81}{80} = 0$.

சோதிக்க $\log 2 + 16 \log \frac{16}{15} + 12 \log \frac{25}{24} + 7 \log \frac{81}{80} = 0$.

18. If $A = \{1, 3, 5, 7, 9\}$, $B = \{2, 4, 6, 8, 10\}$ and $C = \{3, 4, 7, 8, 11, 12\}$ show that

(a) $(A \cup B) \cup C = A \cup (B \cup C)$ and

(b) $A \cup (B \cap C) = (A \cup B) \cap (A \cup C)$.

$A = \{1, 3, 5, 7, 9\}$, $B = \{2, 4, 6, 8, 10\}$ மற்றும்

$C = \{3, 4, 7, 8, 11, 12\}$ காட்டுக.

(அ) $(A \cup B) \cup C = A \cup (B \cup C)$ மற்றும்

(ஆ) $A \cup (B \cap C) = (A \cup B) \cap (A \cup C)$.

19. Let X be the binomially distributed variable with mean 2 and standard deviation $\frac{2}{\sqrt{3}}$. Find the corresponding probability function.

சராசரி 2 மற்றும் தரவிலக்கம் $\frac{2}{\sqrt{3}}$ என உள்ள X ஈறுருப்பு

பரவலாக இருந்த மாறியாகும். அதற்கு இணையான நிகழ்தகவு பணியை கணக்கிடுக.

20. Fit a Poisson distribution for the following data :

X 0 1 2 3 4 5

f 113 32 21 10 4 2

கீழ்க்கண்ட விபரத்திற்கு பாய்சான் பரவலைப் பொறுத்துக.

X 0 1 2 3 4 5

f 113 32 21 10 4 2

A-8623

Sub. Code

4BCO4C4

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fourth Semester

Commerce

ADVANCED ACCOUNTANCY — IV

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What are the features of Contract Account?
ஒப்பந்தக் கணக்கின் சிறப்பியல்புகள் யாவை?
2. Write short notes on cost plus contract.
அடக்கவிலை இணைந்த ஒப்பந்தம் மீது சிறு குறிப்பு எழுதுக.
3. Explain the term minimum rent.
குறைந்த அளவு வாடகை என்ற பதத்தை விளக்குக.
4. What is lease?
குத்தகை என்றால் என்ன?
5. What do you know about the Hire Purchase Trading Account?
வாடகைக் கொள்முதல் வியாபாரக் கணக்கு பற்றி நீவிர் அறிந்தது என்ன?
6. What is partial repossession?
பகுதி சரக்கைத் திரும்ப எடுத்துக் கொள்ளுதல் என்றால் என்ன?
7. What are the items included under the heading of “unsecured creditors” as per list ‘A’?
பட்டியல்-அன் படிபிணையில்லா கடனீந்தோர்கள் என்னும் தலைப்பில் அடங்கியுள்ள பிரிவுகள் யாவை ?

8. What is meant by Deficiency account?
பற்றாக்குறை கணக்கு என்பதன் பொருள் யாது?
9. What are departmental accounts?
துறைவாரிக் கணக்குகள் என்றால் என்ன?
10. What is inter-departmental transfer?
துறைகளுக்கிடையேயான மாற்றல் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) How do you Compute Profit on incomplete contract?
முடிவு பெறாத ஒப்பந்தக் கணக்கின் இலாபத்தினை எவ்வாறு கணக்கிடுவாய்?

Or

- (b) The following was the expenditure on a contract for Rs. 6,00,000 :
Material Rs, 1,20,000;
Wages Rs, 1,64,400;
Plant Rs. 20,000,
Business charges Rs.8,600.
Cash received amounted to Rs, 2,40,000 being 80% of work certified.
Materials on hand at the end of the period was Rs.10,000.
Plants to be depreciated by 10%.
Prepare the contract account.

ரூ.6,00,000 விலை கொண்ட ஒரு ஒப்பந்தத்தில் கீழ்க்கண்ட செலவுகள் ஏற்பட்டன.
மூலப்பொருள் ரூ.1,20,000
கூலி ரூ.1,64,400
இயந்திரம் ரூ.20,000.
வியாபாரச் செலவு ரூ.8,600.

சான்றளிக்கப்பட்டதில் 80% ஆக ரூ.2,40,000 ரொக்கமாகப் பெறப்பட்டது. கால முடிவில் ரூ.10,000 மதிப்புள்ள, மூலப்பொருள் இருப்பில் உள்ளது. இயந்திரத்திற்கு 10% தேய்மானம் ஒதுக்கவும். ஒப்பந்தக் கணக்குத் தயாரிக்கவும்.

12. (a) Write short notes on shortworkings.
குறைந்த அளவு வேலை மீது சிறு குறிப்பு எழுதுக.

Or

- (b) A company leased a colliery on 1.1.92 for a period of 15 years on a royalty of Re. 1 per tonne with power to recoup short working over the first three years of the lease. The minimum rent was fixed at Rs. 30,000Pa. The output of the colliery for the first three years was 24,000, 38,000 and 42,000 tonnes respectively. Prepare necessary ledger accounts.

ஒரு நிறுவனம் 1.1.92 அன்று சுரங்கத்தை குத்தகைக்கு 15 வருடத்திற்கு ஒரு டன் ரூ.1 உரிமைத் தொகை வீதம் எடுத்தது. குறை உற்பத்தி இருந்தால் குத்தகையின் முதல் மூன்று ஆண்டுகளில் மட்டும் திரும்பப் பெற உரிமை தரப்பட்டது. குறைந்தபட்ச வாடகை ரூ.30,000 ஆகும். சுரங்கத்தின் உற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முறையே 24,000, 38,000 மற்றும் 42,000 டன்கள். தேவையான பேரேட்டு பதிவுகளைத் தருக.

13. (a) Differentiate Hire Purchase system from Installment system.

வாடகை கொள்முதலிலிருந்து தவணை கொள்முதல் வேறுபடுத்துக.

Or

- (b) X purchased a machinery on hire purchase system. The payment is to be made Rs. 15,000 down and Rs. 15,000 annually for 3 installments. The cash price of the machinery is Rs. 56,000 and the rate of interest at 5%. Calculate the interest in cash in each installment.

X என்பவர் வாடகைக் கொள்முதல் முறையில் ஒரு இயந்திரம் வாங்கினார். உடன் தொகையாக ரூ.15,000 மும், மீதமுள்ள தொகையை ஆண்டுதோறும் ரூ.15,000 வீதம் மூன்று தவணைகளில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டார். அதன் ரொக்க விலை ரூ.56,000 வட்டி ஆண்டுக்கு 5 சதவீதம். ஒவ்வொரு தவணையிலும் அடங்கிய வட்டியினைக் கணக்கிடுக.

14. (a) Distinguish between insolvency of an individual and a partnership firm.

ஒரு தனி நபரின் நொடிப்பு நிலைக்கும் ஒரு கூட்டாண்மை நிறும நொடிப்பு நிலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கூறுக.

Or

- (b) On 31st Dec. 2010, Madan's assets and liabilities as per books amounted to Rs. 60,000 and Rs. 45,000. He estimated his deficiency to be Rs. 20,000. He found subsequently that the following had not been taken into account :

- (i) Interest on capital Rs. 30,000 @ 6% for one year.
(ii) Liability on bills discounted amounting in all to Rs. 10,000 out of which Rs. 3,000 were expected to be dishonoured.
(iii) Salaries Rs. 1,400; Wages Rs. 500 and rent to landlord for three months Rs. 150 Prepare Madan's statement of affairs and deficiency account. He lives in Mumbai.

31.12.2010 அன்று மதன் என்பவரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் முறையே ரூ.60,000 மற்றும் ரூ.45,000. தன் பற்றாக்குறையை ரூ.20,000 என்று மதிப்பிடப்பட்டிருந்தார். பின்வரும் விஷயங்கள் அவரின் கணக்குப் பேரேட்டில் பதிவாகவில்லை.

- (i) மூலதனத்தின் மீதான வட்டி ரூ.30,000க்கு 6% (வருடம் ஒன்றுக்கு)
(ii) வட்டமிடப்பட்ட பெறுதற்குரிய மாற்றுச்சீட்டின் மீதான பொறுப்பு ரூ.10,000, ரூ.3,000 வரை பணம் மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(iii) சம்பளம் ரூ.1,400; கூலி ரூ.500; வாடகை (3 மாதங்களுக்கு) ரூ.150. மதனின் இறுதிப் பட்டியலை வெளியிடுக மற்றும் குறைவு கணக்கு தருக. அவர் மும்பையில் வசிக்கிறார்.

15. (a) Explain the features of independent branches.

சார்பற்ற கிளையின் தன்மைகளை விவரி.

Or

- (b) From the following transactions prepare the 'Bodi' branch account for the year ended 31st December, 2005 in the books of the Head Office, Chennai :

Stock at branch 1.1.2005	36,000
Stock at branch 31.12.2005	33,000
Branch debtors 1.1.2005	11,000
Branch debtors 31.12.2005	6,000
Petty cash at the branch 1.1.2005	400
Petty cash at the branch 31.12.2005	400
Goods sent to branch	1,60,000
Branch expenses met by H.O.	6,000
Cash sent by H.O. to branch to meet petty expenses	1,000
Cash Sales	1,80,000
Cash received from branch debtors	26,000

கீழ்க்கண்ட நடவடிக்கையிலிருந்து 31 டிசம்பர் 2005-ம் ஆண்டுக்கான 'போடி' கிளைக் கணக்கை சென்னை தலைமை அலுவலகப் புத்தகத்தில் தயார் செய்க.

கிளையில் சரக்கிருப்பு 1.1.2005	36,000
கிளையில் சரக்கிருப்பு 31.12.2005	33,000
கிளையில் கடனாளிகள் 1.1.2005	11,000
கிளையில் கடனாளிகள் 31.12.2005	6,000
கிளை சில்லரை ரொக்கம் 1.1.2005	400
கிளை சில்லரை ரொக்கம் 31.12.2005	400
கிளைக்கு அனுப்பிய சரக்கு	1,60,000
கிளைச் செலவுக்காக தலைமையகம் கொடுத்தது	6,000
சில்லரைச் செலவுக்காக தலைமையகம் கிளைக்கு கொடுத்தது	1,000
ரொக்க விற்பனை	1,80,000
கிளைக் கடனாளிகளிடமிருந்து பெற்ற தொகை	26,000

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. The following particulars related to a contract undertaken by Ajit Engineers :

	Rs.
Materials sent to site	85,349
Labour engaged on site	74,375
Plant installed at site	15,000
Direct expenditure	3,167
Establishment charges	4,126
Materials returned to stores	549
Work certificated	1,95,000
Cost of work not certified	4,500
Materials in hand at end of year	1,883
Wages accrued due at end of year	2,400
Direct expenditure due at end of year	240
Value of plant at the end of year	11,000
The contract price has been agreed at	2,50,000
Cash received from the contractee	1,80,000

You are required to prepare Contract account and show suitable entries in the balance sheet of the contractors.

அஜித் பொறியாளர்கள் எடுத்துக் கொண்ட ஒப்பந்தம் சம்பந்தமான விபரங்கள் பின் வருமாறு.

	ரூ.
இருப்பிடத்திற்கு வழங்கப்பட்ட சரக்குகள்	85,349
இருப்பிடத்தில் வேலையாள் செலவுகள்	74,375
இருப்பிடத்தில் நிறுவப்பட்ட தளவாடம்	15,000
நேரடிச் செலவுகள்	3,167
நிறுவனச் செலவுகள்	4,126
சரக்குகள் கிடங்கிற்கு திரும்பியது	549

	ரூ.
சான்றளிக்கப்பட்ட பணி	1,95,000
சான்றளிக்கப்படாத பணியின் அடக்க விலை	4,500
சரக்குகள் கையிருப்பு வருட முடிவில்	1,883
வருட முடிவில் கொடுக்கப்பட வேண்டிய கூலி	2,400
வருட முடிவில் கொடுக்கப்பட வேண்டிய நேரடிச் செலவு	240
வருட முடிவில் தளவாடம் மதிப்பு	11,000
சம்மதித்த ஒப்பந்த விலை	2,50,000
ஒப்பந்தம் அளித்தவரிடமிருந்து பெறப்பட்ட பணம்	1,80,000

ஒப்பந்த கணக்கையும், இருப்பு நிலைக் குறிப்பில் பதிவுகளையும், ஒப்பந்தக்காரர் ஏடுகளில் தயார் செய்க.

17. Lessee – X

Lessor of the mine – Y

Minimum Rent – Rs. 20,000

Royalty per ton – Rs. 50

Right to recoup short working – During first 4 years only.

Actual royalties

	Rs.
I Year	— 12,000
II Year	— 17,000
IIIrd Year	— 25,000
IVth Year	— 30,000
Vth Year	— 18,000

Prepare necessary ledger accounts in the books of 'X'.

குத்தகைதாரர் – X

சுரங்கத்தின் சொந்தக்காரர் – Y

ஆண்டுக் குறுமத் தொகை – ரூ.20,000.

உரிமைத் தொகை டன் ஒன்றுக்கு – ரூ.50.

குறை உற்பத்தியை ஈடுகட்டும் உரிமை – முதல் 4 வருடங்களுக்கு மட்டும்.

உரிமைத் தொகை

I வருடம் — 12,000

II வருடம் — 17,000

III வருடம் — 25,000

IV வருடம் — 30,000

V வருடம் — 18,000

குத்தகைதாரர் X ன் புத்தகத்தில் பேரேட்டுக் கணக்குகளைத் தயாரிக்கவும்.

18. Malan purchased a machine on hire purchase system on 1st January 2003. The terms of payment are four annual installments of Rs. 12,690 at the end of each year.

Interest is charged @ 5% and is included in the annual payment of Rs. 12,690.

Show machinery account and hire vendor account in the books of Malan who defaulted in the payment of the third yearly payment whereupon the vendor repossessed the machinery. Malan provides depreciation on the machinery @ 10% pa., on the reducing balance,

2003, ஜனவரி 1-ல், மாலன் வாடகை கொள்முதல் திட்டத்தில் ஒரு இயந்திரம் வாங்கினார். செலுத்துதல் வரை முறையின்படி நான்கு வருடங்களுக்கு ஒவ்வொரு வருட இறுதியிலும், வருடத்தவணையாக ரூ.12,960 செலுத்த வேண்டும். வட்டி 5% வீதம் விதிக்கப்பட்டு, வருடத் தொகையான ரூ.12,690-ல் சேர்ந்துள்ளது. மாலன் மூன்றாவது வருடத் தவணையை செலுத்தத் தவறியதால், விற்பனையாளர் இயந்திரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். மாலனுடைய ஏடுகளில் இயந்திரக் கணக்கு மற்றும் வாடகை விற்பனையாளர் கணக்கு காட்டவும். மாலன் வருடத்திற்கு 10% குறைந்தது செல் இருப்பு முறையில் தேய்மானம் ஒதுக்குகிறார்.

19. Sitaram is insolvent. He supplies you the following information as on June 30,1989.

	Rs.
Creditors for goods	30,000
Salary due to clerk	400
Taxes owing to government	1,200
Bank loan secured by lien on stock on the book value of Rs. 20,000	10,000
Cash in hand	100
Furniture (expected to realize Rs. 2,000)	4,000
Stock (expected to realize 60%)	3,000
Book debts : Good	4,000
Doubtful (expected to realize 40%)	10,000
Bills receivable (Rs. 3,000 bad)	5,000
Bills discounted (Rs. 2,000 bad)	6,000
Loan from Mrs. Sitaram	10,000

Sitaram commenced business six years ago with a capital of Rs. 25,000. He drew Rs. 5,000 each year for private purpose but did not maintain proper accounts. Mrs. Sitaram gave up jewellery valued Rs. 4,000 to the receiver. Prepare statement of affairs and relevant deficiency account.

திரு. சீத்தாராம் நொடிந்துப் போனவர். கீழ்க்கண்ட தகவல்களை 30.06.1689 அன்று வழங்கினார்.

ரூ.

	₹
கடன் ஈந்தோர் (பொருளுக்காக)	30,000
எழுத்தருக்கான சம்பளம்	400
அரசுக்கான வரி	1,200
வங்கிக்கடன் (சரக்குக்கு எதிராக ரூ.20,000 மதிப்பு)	10,000
ரொக்கம்	100
வீட்டு மனைப்பொருட்கள் (விற்பனை மதிப்பு ரூ.2,000)	4,000
சரக்கு (விற்பனை மதிப்பு 60%)	3,000
கடனாளிகள் : நன்று	4,000
ஐயக்கடன் (40% வசூல்)	10,000
பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு (வராமல் போகும் ரூ.3,000)	5,000
தள்ளுபடி செய்யப்பட்டது (வாராக்கடன் 2000)	6,000
திருமதி சீத்தாராம் – கடன்	10,000

திரு. சீத்தாராம் 6 வருடங்களுக்கு முன் ரூ.25,000 மூலதனத்துடன் வியாபாரம் ஆரம்பித்தார். எடுப்பு ஒவ்வொரு வருடமும் ரூ.5,000. சரியான கணக்குகள் இல்லை. திருமதி. சீத்தாராம் ரூ.4,000 மதிப்புள்ள நகையை கலைப்பு அலுவரிடம் வழங்கினார். தேவைப்படும் பட்டியல்களைத் தயார் செய்க.

20. The following is the information relating to the business having three departments :

Dept.	Purchases	Opening stock	Closing stock
A	1500 units	200 units	100 units
B	1000 units	300 units	160 units
C	2000 units	150 units	200 units

Additional information :

- (a) Purchases were made at a total cost of Rs. 92,000.
- (b) The percentage of gross profit on turnover is the same in each case.
- (c) Purchases and sales prices are constant for the last two years.
- (d) Selling price per unit :

Dept.	Price [Rs.]
A	20
B	25
C	30

You are required to prepare departmental trading account assuming that there is no opening and closing stock and all the units purchased are sold at their respective departmental prices.

ஒரு நிறுவனத்தின் மூன்று துறைகளைப் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.

துறை	கொள்முதல்	துவக்கச் சரக்கிருப்பு	இறுதிச் சரக்கிருப்பு
அ	1500 அலகுகள்	200 அலகுகள்	100 அலகுகள்
ஆ	1000 அலகுகள்	300 அலகுகள்	160 அலகுகள்
இ	2000 அலகுகள்	150 அலகுகள்	200 அலகுகள்

கூடுதல் தகவல்கள் :

- (அ) கொள்முதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.92,000.
 (ஆ) அனைத்துத் துறைகளுக்கும் விற்பனை மீதான மொத்த இலாப விகிதம் ஒன்றே.
 (இ) கடந்த இரண்டு ஆண்டுகளில் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளில் மாற்றம் இல்லை.
 (ஈ) ஒரு அலகின் விற்பனை விலை :

துறை	விலை ரூ.
அ	-- 20
ஆ	-- 25
இ	-- 30

துவக்கச் சரக்கிருப்பும் இறுதிச் சரக்கிருப்பும் இல்லை என்றும் கொள்முதல் செய்யப்பட்ட சரக்குகள் அனைத்தும் அந்தந்தத் துறைகளில் விற்பனை விலைகளில் விற்கப்பட்டு விடுகின்றன என்றும் அனுமானம் செய்து கொண்டு துறைவாரி வியாபாரக் கணக்கைத் தயாரிக்கவும்.

A-8624

Sub. Code

4BCO5C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fifth Semester

Commerce

CORPORATE ACCOUNTING

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is meant by issue of shares at a discount?
பங்குகளை தள்ளுபடியில் வெளியிடுதல் என்றால் என்ன?
2. What is forfeiture of shares?
பங்குகளை பறிமுதல் என்றால் என்ன?
3. What is meant by profit prior to incorporation?
பதிவுக்குமுன் லாபம் என்றால் என்ன?
4. What is lumpsum method of purchase consideration?
கொள்முதலின் மறுபயன் மொத்தபணமுறை என்றால் என்ன?
5. What is provision for taxation?
வரி ஒதுக்கு என்றால் என்ன?
6. What is managerial remuneration?
நிர்வாகத்தினருக்கான சம்பளம் என்றால் என்ன?

7. What is internal reconstruction?
உள் சீரமைப்பு என்றால் என்ன?
8. What is capital reduction?
மூலதனக் குறைப்பு என்றால் என்ன?
9. Mention the methods of winding up of companies.
ஒரு நிறுமத்தை கலைப்பதற்கான பல்வேறு முறைகளை கூறுக.
10. State the 'Preferential Creditors' in the event of liquidation of a company.
நிறுமம் கலைக்கப்படும் போது முன்னுரிமை கடனீந்தோர் என்பவர்களைக் கூறுக.

Part B (5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) What are the conditions for redemption of preference shares?
முன்னுரிமை பங்குகளை மீட்பதற்குண்டான நிபந்தனைகள் யாவை?

Or

- (b) A company issued 2,00,000 shares of Rs. 100 each at a premium of Rs. 20 per share. These shares were payable as follows:

On application Rs. 20:

On allotment Rs. 50 (including premium)

On call Rs. 50

All the shares were applied for and allotted. All moneys were received except the call money on 20,000 shares which were forfeited. Out of these shares, 15,000 shares were reissued at Rs. 90 per share as fully paid. Give journal entries in the books of the company.

ஒரு நிறுமம் பங்கு வீதம் ரூ.100 என 2,00,000 சாதாரண பங்குகளை, பங்கு முனைமம் ரூ.20-க்கு வெளியிட்டது. அத்தொகை கீழ்வருமாறு செலுத்த வேண்டியுள்ளது: விண்ணப்பத்தின் போது ரூ.20

ஒதுக்கீட்டின் போது ரூ.50 (முனைமம் உட்பட)

அழைப்பின் போது ரூ.50

அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டது. 20,000 பங்குகளுக்கு ஆன அழைப்பு தொகை தவிர மற்ற தொகை முழுவதும் பெறப்பட்டது.

இந்த பங்குகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றில் 15,000 பங்குகள், ரூ.90 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன.

நிறும ஏடுகளில் குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

12. (a) Explain the methods of computing purchase consideration on acquisition of business.

வியாபாரத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது கணக்கிடும் பல்வேறு கொள்முதல் கைம்மாறுகளை விளக்குக.

Or

- (b) Ram Ltd was incorporated on 1st May 2000 to take over the business of Raheem and Co with effect from 1-1-2000. While preparing final accounts on 31.12.2000, It was observed that the sales on the second half of the year were double to those in first half, on a monthly average basis find out Sales Ratio.

1.1.2000 முதல் ரஹீம் மற்றும் கோவின் வியாபாரத்தை ஏற்று நடத்துவதற்காக ராம் லிமிடெட் 1 மே 2000 அன்று கூட்டுருவாக்கம் செய்யப்பட்டது. 31.12.2000 என்று இறுதிக் கணக்கை தயார் செய்யும்போது, முதல் அரையாண்டின் விற்பனையை விட இரண்டாவது அரையாண்டின் விற்பனை சராசரியாக இருமடங்காக இருந்தது காணப்பட்டது. விற்பனை விகிதத்தை காண்க.

13. (a) What is the ceiling of managerial remuneration?

மேலாளர் ஊதிய உச்ச கட்டம் என்ன?

Or

(b) Calculate managerial remuneration from the information given below to a full time director

	Rs.
Net profit	40,00,000
Depreciation (including special depreciation of Rs. 40,000)	1,00,000
Provision for Income Tax	2,00,000
Ex-gratia payment to a worker	10,000
Capital profit on sale of assets	15,000

முழு நேர இயக்குநருக்கான மதிப்பூதியத்தை பின்வரும் விவரங்களை கொண்டு காண்க.

	ரூ.
நிகர லாபம்	40,00,000
தேய்மானம் (சிறப்பு தேய்மானம் ரூ.40,000 உள்பட)	1,00,000
வருமான வரி ஒதுக்கு	2,00,000
வேலையாட்களுக்கு அளித்த கருணைதொகை	10,000
சொத்து விற்பனையிலான முதலின இலாபம்	15,000

14. (a) State the objectives of amalgamation and give the differences between the amalgamation and absorption.

நிறும ஒன்றிணைப்பின் நோக்கங்களை கூறுக மற்றும் நிறும ஒன்றிணைப்பிற்கும், ஈர்ப்பமைப்பிற்கும் உள்ள வேறுபாடுகளை தருக.

Or

(b) The following is the balance sheet of S. Ltd., as on 31.3.2009.

Liabilities	Rs	Assets	Rs
1,00,000 Equity shares of Rs. 10 each	10,00,000	Fixed Assets	10,50,000
1,00,000 7% preferred shares of Rs. 10 each	10,00,000	Goodwill	1,50,000
Creditors	2,00,000	Investments	2,00,000
		Debtors	2,50,000
		P and L a/c	5,50,000
	<u>22,00,000</u>		<u>22,00,000</u>

The board of directors passed the following resolutions:

- (i) Equity capital would be reduced by Rs. 4
- (ii) Preference shares reduced by Rs. 3

It was further resolved that the amount so available would be used for writing off good will and debit balance of P/L a/c. Pass Journal entries and the revised B/S.

எஸ். நிறுவனத்தின் இருப்பு நிலைக் குறிப்பு 31.3.2009 ல்

சொத்துகள்	ரூ.	பொறுப்புகள்	ரூ.
1,00,000 சாதாரண பங்குகள் ரூ.10 வீதம்	10,00,000	அசையா சொத்துக்கள்	10,50,000
7%, 1,00,000 முன்னுரிமை பங்குகள் ரூ.10 வீதம்	10,00,000	நற்பெயர்	1,50,000
கடன்நீத்தோர்	2,00,000	முதலீடுகள்	2,00,000

கடனாளிகள்	2,50,000
லாப நஷ்ட க/கு	5,50,000
<hr/>	<hr/>
22,00,000	22,00,000
<hr/>	<hr/>

இயக்குனரவை கீழ்க்கண்ட தீர்மானங்களை மேற்கொள்கிறது

(i) சாதாரண பங்குகள் ரூ.4 குறைக்கப்படுகிறது

(ii) முன்னுரிமை பங்குகள் ரூ.3 குறைக்கப்படுகிறது

இவ்வாறு குறைக்கப்பட்ட தொகை நற்பெயரை நீக்கவதற்கும், லாப நஷ்ட க/கு நஷ்டத்தை சரிக்கட்டவும் பயன்படுத்தப்பட்டது

தகுந்த குறிப்பேடுகளையும், மாற்றியமைக்கப்பட்ட இருப்பு நிலைக் குறிப்பையும் தருக.

15. (a) Explain Net asset method.

நிகர சொத்து முறை விளக்குக.

Or

(b) A liquidator is entitled to receive remuneration @ 2% of the Assets realised and 3% on the amount distributed among the unsecured creditors. The assets realised 70,00,000 against which payment was made as follows:

Liquidation expenses	50,000
Preferential creditor	1,50,000
Secured creditors	40,00,000
Unsecured creditors	30,00,000

Calculate the total remuneration payable to the liquidator.

ஒரு கலைப்பாளர், சொத்துக்களை விற்று கிடைக்கும் பணத்தில் 2 சதவீதமும், முழுவதும் பாதுகாக்கப்பட்டாத கடனீந்தோருக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் 3 சதவீதமும் சம்பளமாக பெற உரிமைப் பெற்றுள்ளார். சொத்துக்கள் விற்றுகிடைத்த 70,00,000 ரூபாயிலிருந்து கீழ்காண்பவற்றை செலுத்தினர்.

கலைப்பு செலவு 50,000.

முன்னுரிமை பெற்ற கடனீந்தோர் 1,50,000

முழுவதும் பாதுகாக்கப்படாத கடனீந்தோர் 40,00,000.

மற்றும் முழுவதும் பாதுகாக்கப்படாத கடனீந்தோர் 30,00,000. கலைப்பாளருக்கு கிடைக்க வேண்டிய மொத்த சம்பளத்தை கணக்கிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Madras Properties Ltd., was formed to acquire the business from Babu for Rs.5,00,000 payable Rs. 2,50,000 in cash and the balance in shares. The capital of the company was Rs. 10,00,000 divided into 1,00,000 shares of Rs. 10 each. It issued to the public 55,000 shares : Rs. 3 payable on application Rs. 4 on allotment and the balance on first and final call. The purchase consideration was fully satisfied. The preliminary expenses Rs. 22,000 were paid by the company. Shareholders holdings 820 shares failed to pay the final call and after due notice their shares were forfeited according to the Articles of Association. The shares were reissued subsequently at a price of Rs. 6 per share. Give the journal entries necessary to record the above transactions.

மெட்ராஸ் ப்ரபெர்ட்டிஸ் லிமிடெட் பாபுவின் வியாபாரத்தை ரூ.5,00,000-க்கு வாங்கி, விலையில் ரூ.2,50,000-ஐ ரொக்கமாகவும் மீதியை பங்குகளாகவும் செலுத்தப்பட வேண்டும். அதன் முதல் ரூ.10 வீதம் 1,00,000 பங்குகளாக ரூ.10,00,000 ஆகும். இதில் பொது மக்களுக்கு 55,000 பங்குகளை வெளியிட்டு ரூ.3 விண்ணப்பத்தின் மீதும், ரூ.4 ஒதுக்கீடு மீதும் மீதித்

தொகையை முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது செலுத்தப்பட வேண்டும். கொள்முதல் மறுபயன் முழுவதும் செலுத்தப்பட்டது. கம்பெனி ரூ.22,000-ஐ தொடக்க செலவினத்திற்காக செலுத்தியது. இதில் 820 பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் தங்களது முதல் அழைப்பு செலுத்தாததால் உரிய சுற்றறிக்கைக்குப் பிறகு அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பங்குகள் பின்பு பங்கு ஒன்று ரூ.6 வீதம் மறு வெளியீடு செய்யப்பட்டது. மேற்கண்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய தேவையான முதற் குறிப்புகளை தருக.

17. Ravi Ltd. agreed to acquire the business of Giri Ltd. as on 31.12.2004 on which date the Balance Sheet of Giri Ltd. was as follows:

Liabilities	Rs.	Assets	Rs.
Capital (in shares of Rs.10 each)	5,00,000	Land buildings	3,00,000
General reserve	1,70,000	Plant	3,40,000
P&L a/c	1,10,000	Stock	1,68,000
6% debentures	1,00,000	Debtors	56,000
Creditors	20,000	Cash	36,000
	<u>9,00,000</u>		<u>9,00,000</u>

The considerations payable by Ravi Ltd. was

- A cash payment of Rs. 2.50 for every share to Giri Ltd.
- The issue of 90,000, Rs. 10 shares at an agreed value of Rs. 12.50 per share and
- The issue of such an amount of fully paid 5% debentures in Ravi Ltd. at 96% as is sufficient to discharge the 6% debentures in Giri Ltd. at a premium of 20%

The directors of Ravi Ltd. valued land and buildings at Rs. 4,00,000 and created a provision of 5% on debtors against doubtful debts.

The expenses of liquidation of Rs. 6,000 were paid by Ravi Ltd.

Give Journal entries to close the books of Giri Ltd. and to record the acquisition of business in the books of Ravi Ltd.

ரவி நிறுமம் கிரி நிறுமத்தை 31.12.2004 தேதியில் ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது. அத்தேதியில் கிரி நிறுமத்தின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பங்கு முதல் (பங்கு ஒன்று ரூ.10 வீதம்)	5,00,000	நிலமும், கட்டிடமும்	3,00,000
பொதுக்காப்பு	1,70,000	பொறி	3,40,000
இலாப நட்க/கு	1,10,000	சரக்கிருப்பு	1,68,000
6% கடன் பத்திரம்	1,00,000	கடனாளிகள்	56,000
கடனீந்தோர்	20,000	ரொக்கம்	36,000
	<u>9,00,000</u>		<u>9,00,000</u>

ரவி நிறுமம் செலுத்த வேண்டிய கைம்மாறு கீழ்க்கண்டவாறு உள்ளது

- (அ) கிரி நிறுமத்தில் ஒவ்வொரு பங்குக்கும் ரூ.2.50 ரொக்கம் அளித்தல்
- (ஆ) 90,000, ரூ.10 முகமதிப்புள்ள பங்குகளை ரூ.12.50 என அளித்தல்
- (இ) கிரி நிறுமத்தின், 6% கடன் பத்திரங்களை 20% முனைமத்தில் மீட்க வசதியாக தேவைப்படும் அளவிற்கு, ரவி நிறுமத்தின் 5% கடன் பத்திரங்களை 96% ல் அளித்தல்.

ரவி நிறுமத்தின் இயக்குநர்கள், நிலம், கட்டிடத்தின் மதிப்பை ரூ.4,00,000 எனவும், கடனாளிகள் மீது 5% வராக்கடன் காப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் மதிப்பிட்டார்கள் கலைப்பு செலவு ரூ.6,000 ரவி நிறுமத்தால் ஏற்கப்பட்டது. கிரி நிறுமத்தின் ஏடுகளை முடிக்கத் தேவையான முதற் குறிப்பேட்டு பதிவுகளைத் தந்து, ரவி நிறுமத்தின் ஏடுகளில் துவக்க பதிவுகளையும் தருக.

18. Authorised capital of Vijay Ltd is Rs. 5,00,000 (50,000 shares of Rs. 10 each). On 31.12.2009, 25,000 shares were fully called upon 31.12.2009, the following balances taken from the ledger of the company

	Rs.
Opening stock	50,000
Sales	4,25,000
Purchases	3,00,000
Wages	70,000
Discount allowed	4,200
Discount received	3,150
Insurance (paid upto 31.3.10)	6,720
Salaries	18,500
Rent	6,000
General expenses	8,950
Printing and stationary	2,400
Advertising	3,800
Bonus	10,500
Sundry debtors	38,700
Sundry creditors	35,200
Plant and Machinery	80,500
Furniture	17,100
Cash and bank	1,34,700

	Rs.
Reserve	25,000
Loan from M.D.	15,700
Bad debts	3,200
Calls in arrears	5,000
Profit and Loss a/c (cr)	6,220

Additional informations were furnished: (a) Closing stock Rs. 91,500. (b) Depreciation on plant and machinery furniture @ 15% and 10% respectively. (c) Wages, salaries and rent outstanding amounts to Rs. 5,200, Rs. 1,200 and Rs. 600 respectively. (d) Dividend @ 5% on paid up share capital is to be provided.

Prepare final accounts of the company.

விஜய் நிறுமத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.5,00,000 (50,000 பங்குகள் ரூ.10 வீதம்) 31.12.2009 அன்று 25,000 பங்குகள் முழுமையாக அழைக்கப்பட்டவை ஆகும். 31.12.2009 நிறும ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகள் விவரம் பின்வருமாறு

	ரூ.
தொடக்க சரக்கிருப்பு	50,000
விற்பனை	4,25,000
கொள்முதல்	3,00,000
கூலி	70,000
தள்ளுபடி அளித்து	4,200
தள்ளுபடி பெற்றது	3,150
காப்பீடு (31.3.10 வரை வெலுத்தியது)	6,720

	ரூ.
சம்பளம்	18,500
வாடகை	6,000
பொதுச் செலவுகள்	8,950
அச்ச மற்றும் எழுதுபொருள்	2,400
விளம்பரம்	3,800
மிகையூதியம்	10,500
பற்பல கடனாளிகள்	38,700
பற்பல கடனீந்தோர்கள்	35,200
பொறி மற்றும் எந்திரம்	80,500
அறைகலன்	17,100
ரொக்கம் மற்றும் வங்கி	1,34,700
ஒதுக்கீடு	25,000
M.D. இடம் பெற்ற கடன்	15,700
வாராக்கடன்கள்	3,200
அழைப்பு நிலுவை	5,000
இலாப நட்டக் க/கு (வரவு)	6,220

கூடுதல் விபரங்கள் பின்வருமாறு (அ) இறுதி சரக்கிருப்பு ரூ.91,500 (ஆ) பொறி மற்றும் எந்திரம் அறைகலன் மீதான தேய்மானம் முறையே 15% மற்றும் 10% ஆகும். (இ) கூலி, சம்பளம் மற்றும் வாடகை நிலுவை முறையே ரூ.5,200, ரூ.1,200 மற்றும் ரூ.600 ஆகும் (ஈ) செலுத்து பங்கு முதல் மீதான 5% பங்காதாயம் ஒதுக்க வேண்டும். நிறுமத்தின் இறுதிக் கணக்குகளை தயாரிக்கவும்.

19. Babu Ltd is to absorb Sobha Ltd. The purchase consideration is the issue of 5 shares of Rs. 10 each at 10% premium for every 4 shares held in Sobha Ltd. The balance sheets on the date of absorption were as under:

Liabilities	Babu ltd	Shoba ltd	Assets	Babu ltd	Shoba ltd
Share capital (Rs.10 each)	20,00,000	12,00,000	Fixed assets	16,00,000	8,00,000
Reserves	2,00,000	1,60,000	<u>Investments</u>		
			24,000 in sobha ltd	3,20,000	–
			2000 shares in Babu ltd	–	2,40,000
CRS	<u>4,00,000</u>	<u>2,40,000</u>	Current assets	<u>6,80,000</u>	<u>5,60,000</u>
	<u>26,00,000</u>	<u>16,00,000</u>		<u>26,00,000</u>	<u>16,00,000</u>

Prepare ledger accounts in the books of Sobha Ltd and journal entries in the books of babu Ltd along with balance sheet after the absorption.

பாபு லிமிடெட், ஷோபா லிமிடெட்டை ஈர்ப்பு செய்தது. ஷோபா லிமிடெட்டில் நான்கு பங்குகளுக்கு ரூ.10 மதிப்புள்ள 5 பங்குகளை 10% முனைமத்துடன் தருவதாக கொள்முதல் மறுபயன் கணக்கிடப்பட்டது

அதே தேதியில் இருப்புநிலைக் குறிப்புகள் பின்வருமாறு

பொறுப்புகள்	பாபு லிமிடெட்	ஷோபா லிமிடெட்	சொத்துகள் நிலைச் சொத்துக்கள்	பாபு லிமிடெட்	ஷோபா லிமிடெட்
பங்கு முதல் (ரூ.10 வீதம்)	20,00,000	12,00,000	நிலைச் சொத்துக்கள்	16,00,000	8,00,000
காப்பு	2,00,000	1,60,000	<u>முதலீடுகள்</u>		
			ஷோபா லிமிடெட்டில் 24,000 பங்குகள்	3,20,000	–
			பாபு லிமிடெட்டில் 20,000 பங்குகள்	–	2,40,000
கடனீந்தோர்கள்	<u>4,00,000</u>	<u>2,40,000</u>	நடப்புச் சொத்துக்கள்	<u>6,80,000</u>	<u>5,60,000</u>
	<u>26,00,000</u>	<u>16,00,000</u>		<u>26,00,000</u>	<u>16,00,000</u>

ஷோபா லிமிடெட்டின் ஏடுகளில் பேரேட்டுக் கணக்குகளைத் தயார் செய்க. மற்றும் பாபு லிமிடெட்டின் ஏடுகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து ஈர்ப்புக்குப் பின்னர் உள்ள இருப்பு நிலைக் குறிப்பைத் தயார் செய்க.

20. From the following particulars relating to Excel Ltd., calculate the value of share (a) if only a few shares are to be sold and (b) if majority shares are to be sold

(i) Share capital : 20000 share of Rs.100 each fully paid
(ii) Profits (after deduction of tax and dividend) for the last three years : Rs.4,60,000; Rs.7,00,000 and Rs. 5,50,000 (iii) Dividend paid for the last three years: 12%, 15% and 18% (iv) Normal rate of return 10%.

கீழ்வரும் விவரங்களை கொண்டு எக்சல் லிமிடெட்டின் பங்கின் மதிப்பை கணக்கிடு (அ) குறைவான பங்குகளை விற்றால் (ஆ) அதிகமான பங்குகளை விற்றால்

(i) பங்குமூலம் : 20000 பங்குகள் பங்கு ஒன்று ரூ.100 வீதம் (ii) கடந்த மூன்று ஆண்டுகளின் இலாபங்கள் (வரி மற்றும் பங்காதாயம் கழித்தப் பிறகு) : ரூ.4,60,000 ரூ.7,00,000 மற்றும் ரூ.5,50,000 (iii) கடந்த மூன்று ஆண்டுகளில் செலுத்திய பங்காதாயம் : 12%, 15%, 18% (iv) நியாயமான வருமானம் வீதம் 10%.

A-8625

Sub. Code

4BCO5C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fifth Semester

Commerce

COSTING

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is Uncontrollable cost? Give suitable examples.

கட்டுப்பாடற்ற அடக்கம் என்றால் என்ன? தகுந்த உதாரணங்களுடன் தருக.

2. What is Just in time costing?

சரியான நேர அடக்கவிலை இயல் என்றால் என்ன?

3. What is material turnover ratio?

மூலப்பொருள் சுழற்சி விகிதாச்சாரம் என்றால் என்ன?

4. What do you mean by Tender price or quotation price?

விலைக் குறியீடு அல்லது கோரல் என்றால் என்ன?

5. What do you mean by idle time?

உபயோகமற்ற நேரம் என்றால் என்ன?

6. What are the methods of Time Keeping?

வேலை நேரத்தைக் குறித்து வைத்தலின் வகைகள் யாவை?

7. What do you mean by apportionment of overheads?
பொதுச் செலவுகளை பகிர்மானம் செய்தல் என்பது பற்றி நீ என்ன அறிவாய்?
8. Give any two examples for selling overheads.
விற்பனை மேற்செலவுகளுக்கான உதாரணம் ஏதேனும் இரண்டு தருக.
9. What is process costing?
படிமுறை கணக்கு என்றால் என்ன?
10. What are the three type of scraps?
கழிப்புப் பொருளின் மூன்று வகைகளை எழுதுக.

Part B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) Distinguish between cost sheet and Production statement.
உற்பத்தி அறிக்கைக்கும், அடக்க அறிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளைத்தருக.

Or

- (b) The following data relate to the manufacturing of a product during the month of January:
- | | | |
|---------------------|---|-------------------------|
| Material consumed | – | Rs. 80,000 |
| Direct wages | – | Rs. 48,000 |
| Machine hour worked | – | 8,000 |
| Machine hour rate | – | Rs. 4 |
| Office overheads | – | 10% of Works cost |
| Selling over heads | – | Rs. 1.50 per unit |
| Units produced | – | 4000 |
| Units sold | – | 3600 @ Rs. 50 per unit. |
- Prepare a cost sheet.

ஐனவரி மாதத்தில் ஒரு பொருளின் உற்பத்தி தொடர்பான விவரங்கள் பின்வருமாறு :

மூலப்பொருட்கள்	–	ரூ.80,000
பயன்படுத்தியது		
நேரடி கூலி	–	ரூ. 48,000
இயந்திர மணி நேரம்	–	8,000
வேலை செய்தது		
இயந்திர மணி வீதம்	–	ரூ.4
அலுவலக மேற்செலவுகள்	–	ஆலை அடக்கசெலவில் 10%
விற்பனை மேற்செலவுகள்	–	ஒரு அலகிற்கு ரூ.1.50.
உற்பத்தி செய்த அலகுகள்	–	4,000
விற்பனை செய்தது	–	3,600 அலகுகள் ஒன்று ரூ.50 வீதம்.

அடக்கவிலைப் பட்டியலைத் தயார் செய்க.

12. (a) What are the methods adopted to control inventory?

சரக்கிருப்பை கட்டுப்பாடு செய்ய பின்பற்றப்படும் முறைகள் யாவை?

Or

(b) From the following particulars, prepare a stores ledger account showing the issue of materials under LIFO method.

2.3.2012	Purchases 200 units @ Rs. 200 per unit
4.3.2012	Issued 150 units
6.3.2012	Purchases 200 units @ Rs. 220 per unit
10.3.2012	Issued 100 units
17.3.2012	Purchases 200 units @ Rs. 210 per unit
20.3.2012	Issued 220 units

பின்வரும் விவரங்களிலிருந்து, LIFO முறையில் கிடங்கு பேரேட்டுக் கணக்கினை தயார் செய்க.

- 2.3.2012 கொள்முதல் 200 அலகுகள் ரூ. 200 வீதம்
 4.3.2012 வழங்கீடு 150 அலகுகள்
 6.3.2012 கொள்முதல் 200 அலகுகள் ரூ. 220 வீதம்
 10.3.2012 வழங்கீடு 100 அலகுகள்
 17.3.2012 கொள்முதல் 200 அலகுகள் ரூ. 210 வீதம்
 20.3.2012 வழங்கீடு 220 அலகுகள்

13. (a) Explain the various causes for Labour Turnover.

தொழிலாளர் சுழற்ச்சியின் பல்வேறு காரணங்களை விளக்குக.

Or

(b) Calculate earnings of workers. A, B and C under straight piece rate system and Merrick' s multiple piece rates system from the following particulars :

Normal rate per hour – Rs. 1.80

Standard time per units – 1 minute

Output per day is as follows :

Worker A – 384 units ; Worker B – 450 units ;

Worker C – 552 units

Working hours per day are 8.

பின்வரும் விபரங்களிலிருந்து நேர் அலகு விகித முறைப்படியும் மெர்க்ஸ் பெருக்கு அலகு விகித முறைப்படியும் வேலையாளர் அ, ஆ மற்றும் இ யின் கூலியை கணக்கிடுக.

ஒரு மணி நேரத்திற்கு சாதாரண விகிதம் – ரூ. 1.80

ஒரு அலகுக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் – 1 நிமிடம்

நாள் ஒன்றுக்கு வெளியீடுகள் பின்வருமாறு.

வேலையாளர் அ – 384 அலகுகள், வேலையாளர்

ஆ – 450 அலகுகள்,

வேலையாளர் இ – 552 அலகுகள், நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலை.

14. (a) Explain over-absorption of overhead.
மேற்செலவு அதிக உள்ளிழுத்தல் – விளக்குக.

Or

- (b) In a light engineering factory, the following particulars have been collected for the year ended on 31st March, 2002, You are required to re-apportion the service departments expenses to production departments.

Expenses as per primary Distribution Summary:

Rs.

Production Department – P ₁	8,850
Production Department – P ₂	7,165
Production Department- P ₃	6,285
Service Department – S ₁	4,515
Service Department – S ₂	6,010

Apportion the expenses of service department S₂ in proportion of 3 : 3 : 4 and those of service department S₁ in the ratio of 3:1:1 to departments P₁, P₂ and P₃ respectively.

ஒரு லைட் இஞ்சினீயரிங் தொழிற்சாலையில், 31மார்ச் 2002 ஆண்டுவிபரங்கள் பின்வருமாறு. உம்மிடம் வேண்டப்படுவது சேவை துறையின் செலவுகளை தயாரிப்பு துறையின் மீது பகிர்ந்தளிக்க வேண்டும்.

முதன்மை பகிர்ந்தளிப்பு செலவு அறிக்கை

ரூ.

தயாரிப்பு துறை – P ₁	8,850
தயாரிப்பு துறை – P ₂	7,165
தயாரிப்பு துறை – P ₃	6,285
சேவை துறை – S ₁	4,515
சேவை துறை – S ₂	6,010

சேவை துறை S₂ துறை செலவை 3 : 3 : 4 என்ற விகிதத்தில் பகிரவும் சேவை துறை S₁ ன் செலவை 3 : 1 : 1 என்ற விகிதத்தில் P₁, P₂ மற்றும் P₃ துறைக்கு பகிர்ந்தளிக்கவும்.

15. (a) What are the reasons for reconciliation of costing profit and financial profits?

அடக்க லாபம் மற்றும் நிதியியல் லாபத்தை சரிக்கட்டும் காரணங்கள் யாவை?

Or

- (b) Profit disclosed by cost accounts Rs. 50,000 from the following particulars prepare a reconciliation statement.

- (i) Overhead as per cost accounts were Rs. 8,500 while overheads as per financial accounts were Rs. 7,000.
- (ii) Directors fees shown in financial accounts only Rs. 2,000.
- (iii) Depreciation was shown as Rs. 750 in financial accounts whereas in cost accounts it was shown as Rs. 1,500.
- (iv) Share transfer fees received during the year Rs. 2,000.
- (v) Provision for income tax was Rs. 15,000.
- (vi) Provision for doubtful debts was Rs. 5,000.

அடக்கவிலை கணக்கியலின் படி இலாபம் ரூ.50,000, கீழ்க்காணும் விபரங்களிலிருந்து சரிக்கட்டும் பட்டியல் ஒன்றை தயாரிக்கவும்.

- (i) அடக்கவிலை கணக்கியலின்படி மறைமுக செலவுகள் ரூ. 8,500. ஆனால் நிதியியல் கணக்கியலின்படி மறைமுக செலவுகள் ரூ.7,000.
- (ii) நிதியியல் கணக்கியலில் மட்டும் காணப்படும் இயக்குநர் கட்டணம் ரூ.2,000.
- (iii) நிதியியல் கணக்கியலில் காணப்படும் தேய்மானம் ரூ.750 ஆனால் அடக்கவிலை கணக்கில் காணப்படும் தேய்மானம் ரூ.1,500
- (iv) நடப்பு ஆண்டில் பங்கு மாற்றுக்கட்டணம் பெற்றது ரூ.2,000.
- (v) வருமான வரி ஒதுக்கீடு ரூ.15,000
- (vi) ஐயக்கடன் ஒதுக்கீடு ரூ.5,000

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. From the following information prepare a cost sheet for the month of Dec. 2008

	Rs.
Stock on hand 1st Dec 2008	
Raw materials	25,000
Finished goods	17,300
Stock on hand 31st Dec 2008	
Raw materials	26,200
Finished goods	15,700
Purchase of raw materials	21,900
Carriage on purchases	1,100
Work in progress 1.12.2008 at works cost	8,200
Work in progress 31.12.2008 at works cost	9,100
Sale of finished goods	72,300
Direct wages	17,200
Non productive wages	800
Direct expenses	1,200
Factory overheads	8,300
Administrative overheads	3,200
Selling and distribution overheads	4,200

பின்வரும் விவரங்களை கொண்டு டிசம்பர் 2008க்கான அடக்கப் பட்டியலை தயார் செய்க.

	Rs.
கைவச சரக்கிருப்பு 1 டிசம்பர் 2008	
மூலப்பொருட்கள்	25,000
முடிவடைந்த பொருட்கள்	17,300
கைவச சரக்கிருப்பு 31 டிசம்பர் 2008	
மூலப்பொருட்கள்	26,200
முடிவடைந்த பொருட்கள்	15,700
மூலப்பொருட்கள் கொள்முதல்	21,900
கொள்முதல் தூக்கு கூலி	1,100
நடைபெறும் பணி (1.12.2008) தொழிற்சாலை செலவில்	8,200
நடைபெறும் பணி (31.12.2008) தொழிற்சாலை செலவில்	9,100
முடிவடைந்த பொருட்கள் விற்பனை	72,300
நேரடி கூலி	17,200
உற்பத்தி சார கூலி	800
நேரடிச் செலவு	1,200
தொழிற்சாலை செலவுகள்	8,300
நிர்வாகச் செலவுகள்	3,200
விற்பனை மற்றும் அளிப்பு செலவுகள்	4,200

17. Two components A and B are used as follows:

Average consumption 40 units

Normal usage 50 units per week

Minimum usage 25 units per week

Maximum usage 75 units per week

Re-order quantity A : 300 units

 B : 500 units

Re-order period A : 4 to 6 weeks

 B : 2 to 4 weeks

Maximum lead time for emergency purchases

 A : 1 day

 B : 2 days

Calculate for the each component :

- (a) Re-order level
- (b) Minimum level
- (c) Maximum stock level
- (d) Average stock level and
- (e) Danger level

இரண்டு பொருட்கள் A மற்றும் B நுகர்வு பின்வருமாறு :

சராசரி நுகர்வு 40 அலகுகள்

இயல்பு பயன்பாடு 50 அலகுகள் வாரம் ஒன்றுக்கு

குறைந்த அளவு பயன்பாடு 25 அலகுகள் வாரம் ஒன்றுக்கு

உச்ச அளவு பயன்பாடு 75 அலகுகள் வாரம் ஒன்றுக்கு

மறுமுறை அளவு A : 300 அலகுகள்

B : 500 அலகுகள்

மறுமுறைக் காலம் A : 4 முதல் 6 நாட்கள்

B : 2 முதல் 4 நாட்கள்

உச்ச நிலை காலம் அவசர கொள்முதல்களுக்கு

A : 1 நாள்

B : 2 நாட்கள்

ஒவ்வொரு பொருளுக்கும் :

(அ) மறுமுறை நிலை

(ஆ) குறைந்த பயன்பாடு நிலை

(இ) உச்ச அளவு நிலை

(ஈ) சராசரி அளவு நிலை

(உ) அபாய நிலை

கணக்கிடுக.

18. From the following particular work out of the earnings of a labourer for a week under.

- (a) Straight piece rate system
- (b) Differential piece rate system
- (c) Halsey plan
- (d) Rowan plan

Number of working hours per week 48 wages per hours Rs.3.75. Rate per piece Rs. 1.50.

Normal time per piece 20 minutes. Normal output Per week 120 pieces.

Actual output per week 150 pieces Differential pieces rate.

80% of piece rate when output is below standard.

120 % of piece rate when above standard.

கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து பின்வரும் முறைகளில் ஒரு தொழிலாளரின் ஒரு வாரத்திற்கான ஊதியத்தை கணக்கிடுக.

- (அ) நேர் அலகு வீதக் கூலி முறை
- (ஆ) பல்வேறு அலகு வீதக் கூலி முறை
- (இ) ஹால்சி திட்டம்
- (ஈ) ரோவான் திட்டம்

ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணிகள் ஒரு மணி அலகிற்கான கூலி ரூ.3.75. ஒரு அலகிற்கான ரூ.1.50. ஒரு அலகிற்கு தேவையான சாதாரண நேரம் 20 நிமிடங்கள் ஒரு வாரத்திற்கான சாதாரண உற்பத்தி 120 அலகுகள் ஒரு வாரத்திற்கான உண்மை உற்பத்தி 150 அலகுகள்.

வேறுபட்ட அலகு வீதம் :

உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாக இருப்பின் அலகு வீதத்தில் 80% சதவீதமும்

உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிகுதியாக இருப்பின் அலகு வீதத்தில் 120% சதவீதம்

19. A manufacturing concern has three production departments and two service departments. In March 2011, the departmental expenses were:

Production departments :

A – Rs. 20,000

B – Rs. 17,000

C – Rs. 15,000

Service departments :

X – Rs. 8,000

Y – Rs. 4,000

The service departments expenses are charged out on percentage basis as follows :

Particulars	A	B	C	X	Y
Service dept X	20%	25%	35%	–	20%
Service dept Y	25%	25%	40%	10%	–

Show the apportionment of service departments expenses on the basis of simultaneous equation method.

ஒரு நிறுமம் மூன்று உற்பத்தி முறைகளையும் மற்றும் இரண்டு சேவைத் துறைகளையும் கொண்டுள்ளது. துறைகளில் மார்ச் 2011 மாதத்தில் ஏற்பட்ட செலவுகள் பின்வருமாறு :

உற்பத்தி துறைகள் :

A – ரூ. 20,000

B – ரூ. 17,000

C – ரூ. 15,000

சேவைத் துறைகள் :

X – ரூ. 8,000

Y – ரூ. 4,000

சேவைத் துறைகள் செலவுகள் உற்பத்தி துறைகளுக்கு கீழ்க்கண்டவாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

	A	B	C	X	Y
துறை X	20%	25%	35%	–	20%
துறை Y	25%	25%	40%	10%	–

ஒருங்கமைச் சமன்பாட்டு முறையில் இரண்டு சேவைத்துறைகளின் செலவினங்களை உற்பத்தித் துறைகளுக்கு பகிர்ந்தளிக்கும் அறிக்கையை தயார் செய்க.

20. Units put into process No. 1 is, 4,000 at a cost of Rs. 7,740. Estimated normal loss is 100 units.

Units completed and transferred : 3,500. Units scrapped realisation amounts to Rs. 100. Work in progress at close is 400 units. The process costs on, Labour Rs.11,100 and overhead of Rs. 7,400. Work-in-progress is complete up to 80% on materials and 50% as to labour and overheads. Prepare necessary statement and the process account showing equivalent production.

படிமுறை ஒன்றில் 4000 அலகுகள் ரூ.7,740 என்ற விலையில் உள்செலுத்தப்படுகிறது. கணிக்கப்பட்ட இயல்பான நடடம் 100 அலகுகள். முடித்து மாறுதல் செய்யப்பட்ட அலகுகள் 3,500. துண்டு விழுந்த அலகு ரூ.100 மதிப்பிற்கு விற்கப்பட்டது. நடந்தேறிக் கொண்டிருக்கும் பணி இறுதி மதிப்பு 400 அலகுகள். படிமுறை செலவுகள், கூலி ரூ.11,100 மற்றும் மேற்செலவுகள் ரூ.7,400 ஆகிறது. நடந்தேறிக்கொண்டிருக்கும் பணி மூலப்பொருளில் 80% முடிக்கப்பட்டுள்ளது, மற்றும் கூலி மற்றும் மேற்செலவுகளில் 50% முடிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய தகவல்களுக்கு தேவையான அறிக்கைகள், படிமுறை கணக்குகளை சமன் செய்யப்பட்ட உற்பத்தி முறையில் தயாரிக்கவும்.

A-8626

Sub. Code

4BCO5C3

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fifth Semester

Commerce

COMMERCIAL LAW

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is contingent contract?
நிலையற்ற ஒப்பந்தம் என்றால் என்ன?
2. What is meant by voidable contract?
தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் என்பதன் பொருள் என்ன?
3. What is contract of Guarantee?
உத்திரவாத ஒப்பந்தம் என்றால் என்ன?
4. Define the 'Contract of Indemnity'.
ஈட்டுறுதி ஒப்பந்தத்தின் இலக்கணம் வரைக.
5. What do you mean by Novation?
பரிமாற்றம் பற்றி நீவிர் அறிவது என்ன?
6. Who is a Pawnee?
அடகு பெறுபவர் என்பவர் யார்?

7. Who is a special agent?
சிறப்பு முகவர் என்றால் என்ன?
8. What is Ratification?
உறுதி செய்தல் என்றால் என்ன?
9. Define unpaid seller.
'விலை பெறாத விற்பவரின்' இலக்கணம் வரைக.
10. What is Sale by non-owners?
உரிமையாளர் அல்லாதர் விற்பனை என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) "No consideration no contract" — State its exceptions.
"மறுபயனில்லையெனில் ஒப்பந்தமில்லை"-அதனுடைய விதி விலக்குகளைக் குறிப்பிடுக.

Or

- (b) What is mistake? Explain the different kind of mistakes of fact.
தவறு என்றால் என்ன? உண்மைத் தவறின் பல்வேறு வகைகளைப் பற்றி விளக்குக.
12. (a) What do you mean by continuing guarantee? How can it be revoked?
தொடர் உத்திரவாதம் என்றால் என்ன? எப்படி அதனை ரத்து செய்யலாம்?

Or

- (b) Distinguish between contract of indemnity and contract of guarantee.
ஒப்புறுதி ஒப்பந்தம் மற்றும் பொறுப்புறுதி ஒப்பந்தம் ஆகியவற்றிற்கிடையே வேறுபடுத்துக.

13. (a) What are the differences between Mortgage and sale?

விற்பனைக்கும் அடமானத்திற்கும் உள்ள வேறுபாடு யாது?

Or

- (b) What are the duties of Pawner?

அடகு வைப்பவரின் கடமைகள் யாவை?

14. (a) State the circumstances under which an agent is personally liable.

எந்த சூழ்நிலைகளில் ஒரு முகவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக வேண்டும் என்பதைக் குறிப்பிடுக.

Or

- (b) Distinguish a sub-agent from a substituted agent.

உதவிப்பதிலாளுக்கும் பதிலிப்பதிலாருக்கும் உள்ள வேறுபாடுகளை விவரி.

15. (a) What are the differences between sales and hire?

விற்பனை மற்றும் வாடகை ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

Or

- (b) Point out the differences between sale and agreement to sell.

விற்பனைக்கும், விற்பனை உடன்பாட்டிற்குமான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Examine the remedies available under law to the affected, due to breach of contract.

ஒப்பந்த முறிவின்போது பாதிக்கப்பட்ட நபருக்கு சட்டம் அளித்துள்ள தீர்வுகளை ஆராய்க.

17. Explain the kinds of guarantee.

பொறுப்புறுதியின் வகைகளை விவரி.

18. Explain the rights and duties of bailee.

ஓப்படைவு பெறுபவரின் உரிமைகள் மற்றும் கடமைகளை விளக்குக.

19. Describe the modes of termination of agency.

முகவரியம் முடிவுக்கு வருவதற்கான மூலங்களை விவரிக்க.

20. What are the essentials elements of a valid sale or a contract of sale?

சட்டப்படி செல்லக்கூடிய விற்பனை அல்லது விற்பனை ஒப்பந்தத்தின் இன்றியமையாத கூறுகள் யாவை?

A-8627

Sub. Code

4BCOE1A

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Fifth Semester

Commerce

Elective : INCOME TAX – I

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Define Tax.

வரி வரையறு.

2. Expand the term CBDT.

CBDT என்ற பதத்தினை விரிவாக்குக.

3. State the meaning of "Assessment Year".

மதிப்பீட்டு ஆண்டு – என்பதன் பொருள் தருக.

4. Give the meaning of "Exempted Incomes".

வரிவிலக்களிக்கப்பட்ட வருமானம் – பொருள் தருக.

5. What do you mean by Salary Income?

சம்பள வருமானம் – பற்றி நீவீர் அறிவது யாது?

6. Name the deductions which are allowed from the Net Annual Value while computing Let-Out House Property Income?

வாடகைக்கு விடப்பட்ட வீட்டுச் சொத்தின் வருமானத்தை கணக்கிடும் பொழுது நிகர ஆண்டு மதிப்பில் இருந்து கழிக்க அனுமதிக்கப்படும் கழிவுகள் எவை?

7. Define Business.

வணிகம் – வரையறு.

8. Give the meaning of “Unabsorbed Depreciation”.

ஈர்க்கப்படாத தேய்மானம் என்பதன் பொருள் தருக.

9. Explain the Long Term Capital Asset.

நீண்டகால மூலதன சொத்து என்பதனை விவரி.

10. List out any two items of income which are chargeable under the head “Income from Other Sources”.

இதர இனங்களில் இருந்து வருமானங்கள் என்ற தலைப்பின் கீழ் ஏதேனும் இரண்டு உதாரணங்களை பட்டியலிடுக.

Part B

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) What are the Objectives of Taxation?

வரிவிதிப்பின் நோக்கங்கள் யாவை?

Or

(b) Explain the Concept of ‘Income’ and give its features.

வருமானம் என்ற சொல்லை விளக்கி அதன் சிறப்பியல்புகளை தருக.

12. (a) Who is Assessee? Discuss the different types of Assessee.

வரிவிதிப்பிற்குரியவர் என்பவர் யார்? பல்வேறு வகையான வரிவிதிப்பிற்குரியவர் பற்றி விவாதிக்க.

Or

- (b) Who are Non-Resident? Explain Briefly.

குடியிருப்பு நிலையற்றவர் என்பவர் யார்? சுருக்கமாக விவரி.

13. (a) Mr. Hasan is employed in Chennai and resides in his own house. He gets Rs. 8,000 p.a. as salary. Rs.4,450 pa. as DA (forming part) and Rs. 3,450 as HRA. Compute his taxable HRA.

திரு. ஹாசன் சென்னையில் வேலை பார்த்து அவரது சொந்த வீட்டில் குடியிருந்து வருகிறார். அவருடைய வருடச் சம்பளம் ரூ.8,000, அகவிலைப்படி ரூ.4,450 (சம்பளத்துடன் சார்ந்தது) வீட்டு வாடகைப்படி ரூ.3,450. அவரது வரிவிதிக்குட்பட்ட வீட்டு வாடகைப் படியினைக் கணக்கிடுக.

Or

- (b) Calculate the Net Annual Value from the following.

Municipal Rental Value	30,000
Fair Rental Value	32,500
Municipal Taxes at 10%	---
Actual Rent	40,000

கீழ்காணும் விவரத்தின்படி நிகர ஆண்டு மதிப்பை கண்டறிக.

	மாதம் (ரூ.)
நகராட்சி வாடகை மதிப்பு	30,000
நியாயமான வாடகை மதிப்பு	32,500
நகராட்சி வரி 10%	---
பெற்ற வாடகை	40,000

14. (a) From the Following is P& L Account Calculate income from Business.

Profit & Loss A/c			
To Salary	50,000	By Gross profit	4,00,000
To Office Expenses	20,000	By House Property Income	20,000
To Depreciaton	20,000	By Capital Gains	80,000
To Advertisement	20,000		
To Bad Debts Reserve	40,000		
To Net Profit	<u>3,50,000</u>		
	<u>5,00,000</u>		<u>5,00,000</u>

கீழ்காணும் லாப – நட்டக் கணக்கிலிருந்து வியாபார வருமானத்தை கணக்கிடுக.

சம்பளம்	50,000	மொத்த லாபம்	4,00,000
அலுவலக செலவுகள்	20,000	வீட்டுவழி வருமானம்	20,000
தேய்மானம்	20,000	மூலதன ஆதாயம்	80,000
விளம்பரம்	20,000		
வராகடன் ஒதுக்கு	40,000		
நிகர லாபம்	<u>3,50,000</u>		
	<u>5,00,000</u>		<u>5,00,000</u>

Or

- (b) From the following details of Dr. Arun, Calculate his Professional Income.

To Opening Balance	10,000	By Consulting Room Expenses	12,000
To Consultation Fees	50,000	By X Ray Machine	45,000
To Salary from Medical College	6,000	By Car Expenses	6,000

To Interest from Bank	12,000	By LIC Premium	12,000
To Dividend	1,200	By Income Tax	20,000
To Loan from bank	30,000	By House Hold Expenses	12,000
		By Closing Balance	2,200
	<u>1,09,200</u>		<u>1,09,200</u>

டாக்டர் அருண் அவர்களின் பின்வரும் விபரங்களை வைத்து தொழில் வருமானத்தை கணக்கிடுக.

ஆரம்ப இருப்பு	10,000	ஆலோசனை அறை செலவு	12,000
ஆலோசனைக் கட்டணம்	50,000	எக்ஸ்ரே இயந்திரம்	45,000
மருத்துவக் கல்லூரி சம்பளம்	6,000	கார் செலவுகள்	6,000
வங்கி வட்டி	12,000	ஆயுள் காப்பீட்டு முனைமம்	12,000
பங்காதாயம்	1,200	வருமான வரி	20,000
வங்கிக் கடன்	30,000	வீட்டுச் செலவுகள்	12,000
		இறுதி இருப்பு	2,200
	<u>1,09,200</u>		<u>1,09,200</u>

15. (a) Compute Income from other sources of Mrs. Elavarasi from particulars given below for the assessment year 2019-20.

Interest on Deposits	Rs.10,000
University Remuneration for working as Examiner	Rs.8,000
Dividend declared by a Company on 01.03.2018 But paid on 01.05.2018	Rs.80,000
Interim Dividend declared 01.03.2018 but paid on 01.05.2018	Rs.12,000
Family Pension Received	Rs.48,000

மதிப்பீட்டு ஆண்டு 2019-20 க்கு திருமதி. இளவரசி என்பவரின் இதர இன வருமானங்களை கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து கணக்கிடுக. பிற வருமானங்கள் என்ற தலைப்பிலான வருமானத்தை கணக்கிடுக.

	ரூ.
வைப்புகளின் மீது வட்டி	10,000
பல்கலைக்கழக ஊதியம் தேர்வாளராக பணிசெய்த வகையில்	8,000
பங்காதாயம் அறிவிக்கப்பட்டது 1.3.2018 ஆனால் கொடுக்கப்பட்டது 1.5.2018ல்	80,000
இடைக்கால பங்காதாயம் அறிவிக்கப்பட்டது 1.3.2018ல் ஆனால் கொடுக்கப்பட்டது 1.5.2018ல்	12,000
குடும்ப ஓய்வூதியம்	48,000

Or

- (b) (i) Cost of Acquisition of Residential House (2002-03) Rs.3,50,000.
- (ii) Sale Consideration on 5.10.2018 Rs.12,00,000
- (iii) Cost of Acquisition of a New House purchased in December 2018 Rs.4,00,000.

The Cost Inflation Index in 2002-03 was 105; 2017-18 was 272; 2018-19 was 280.

Compute Capital Gain for the A.Y. 2018-19.

- (i) 2002-03ல் வாங்கிய குடியிருப்பு வீட்டின் அடக்க விலை ரூ.3,50,000.
- (ii) 5.10.2018ல் அதனை விற்ற விலை ரூ.12,00,000.
- (iii) 2018 டிசம்பரில் வாங்கப்பட்ட புதிய வீட்டின் அடக்க விலை ரூ.4,00,000.

அடக்க விலை பணக் குறியீட்டு எண் : 2002-03 : 105 2017-18: 272; 2018-19 : 280.

A.Y. 2018-19 முதல் லாப கணக்கை கணக்கிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Trace out the historical background of Income Tax Act.

வருமான வரிச் சட்டத்தின் வரலாற்று பின்னணி பற்றி விளக்குக.

17. Mr. Xavier went to Germany for diploma course on 5th August 2018 and returned to India on 25th February 2019. His family (wife and children) remained in India. He had never been out of India before.

What is his Residential Status for the Previous Year 2018-19?

திரு. சேவியர் என்பவர் டிப்ளமோ படிப்பதற்காக ஆகஸ்ட் 5, 2018 அன்று ஜெர்மனிக்கு சென்று பிப்ரவரி 25, 2019 அன்று இந்தியா திரும்பினார். அவரது குடும்பம் (மனைவி மற்றும் குழந்தைகள்) இந்தியாவிலேயே இருந்தது. இதற்கு முன்னர் எப்பொழுதும் அவர் இந்தியாவை விட்டு வெளியே சென்றதில்லை. 2018-19ம் ஆண்டிற்கான அவரது குடியுரிமை நிலை யாது?

18. Mr. Amarnath supplied the following particulars for the previous year 2018-19. Calculate Taxable Salary of Mr. Amarnath.

Salary	4,50,000
Dearness Allowance	50,000
Medical Allowance	1,500 p.m.

Entertainment Allowance	30,000
Commission	10,000
HRA	24,000

He pays a rent of Rs. 3,000 per month in Madurai

Employer's Contribution to RPF 4,000 p.m.

Own Contribution by the Employer is also 4,000 p.m.

Interest on RPF credited amounted to Rs.28,000 @14% pa.

2018-19ம் ஆண்டிற்கான திரு. அமர்நாத் என்பவரின் சம்பள விபரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. திரு. அமர்நாத் என்பவரின் வரிக்கட்பட்ட சம்பளம் கணக்கிடுக.

சம்பளம்	4,50,000
அகவிலைப்படி	50,000
மருத்துவப் படி	1,500 p.m.
கேளிக்கைப் படி	30,000
கழிவு	10,000
வீட்டு வாடகைப் படி	24,000

மாதம் ரூ.3,000 மதுரையில் வீட்டு வாடகை செலுத்துகிறார். சேமநல நிதிக் கணக்கில் அவர் முதலாளி செலுத்துவது.

4,000 p.m

திரு. அமர்நாத்தும தனது பங்காக ரூ.4,000 சேமநலநிதிக் கணக்கில் செலுத்துகிறார் ஆண்டுக்கு 14% வீதம் சேமநலநிதிக்கணக்கில் சேர்ந்த வட்டி ரூ.28,000 ஆகும்.

19. From the Following is P& L Account Calculate income from Business.

To Rent & Taxes	45,000	By Gross profit	2,25,000
To Dep. On Machinery	8,000	By Income from Other Sources	1,50,000
To Dep. On Furniture	2,000	By Income From Capital Gain	1,00,000

To Purchase on Motor Car	50,000	By Miscellaneous Income	1,25,000
To Car Expenditure	3,000		
To Advertisement (Cash)	25,000		
To Net Profit	4,67,000		
	<u>6,00,000</u>		<u>6,00,000</u>

- (a) Allow Rs.5,000 as depreciation on Machinery.
(b) 50% at Motor Car Expenses relates to Personal Use.
(c) Miscellaneous Receipt in approved by IT Authority as Business Income.
(d) Motor Car has No Depreciation.

கீழே கொடுக்கப்பட்ட இலாப-நட்ட கணக்கிலிருந்து வணிகத்தின் வருமானத்தை கணக்கிடுக.

வாடகை மற்றும் கட்டணம்	45,000	மொத்த இலாபம்	2,25,000
இயந்திரத்தின் மீதான தேய்மானம்	8,000	பிறவகையான பல்வேறு வருமானங்கள்	1,50,000
அறைகலன் மீதான தேய்மானம்	2,000	மூலதன இலாபத்திலிருந்து பெற்ற வருமானம்	1,00,000
கொள்முதல் செய்யப்பட்ட மோட்டார் கார்	50,000	பிறவகையான வருமானங்கள்	1,25,000
கார் செலவினங்கள்	3,000		
விளம்பரங்கள் (ரொக்கமாக)	25,000		
நிகர இலாபம்	4,67,000		
	<u>6,00,000</u>		<u>6,00,000</u>

(அ) இயந்திரத்தின் மீதான தேய்மானம் ரூ.5,000 அனுமதிக்கப்பட்டது.

(ஆ) 50% மோட்டார் கார் செலவுகள் சொந்த பயன்பாடு பயன்படுத்தியது.

- (இ) பிறவகையான வருமானங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வணிக வருமானமாக அங்கீகரித்துள்ளனர்.
- (ஈ) மோட்டார் கார் தேய்மானம் வழங்கவில்லை.

20. Compute the taxable income for the AY 2019-20 of Mr. John from the following information given you.

- (a) Expenses on Race Horses at Hyderabad Rs.4,00,000
- (b) Expenses on Race Horses at Bangalore Rs.2,50,000
- (c) Stake Money earned by Horses at Hyderabad Rs.2,40,000
Bangalore Rs.1,80,000.
- (d) He received Rs.2,20,000 on betting during horse races at Hyderabad.
- (e) He won a lottery of Rs. 50,000
- (f) He earned an income of Rs. 40,000 under speculation Business.

திரு. ஜான் என்பவரின் வரிவிதிப்பிற்குரிய வருமானத்தை வரி விதிப்பாண்டு 2019-20 க்கு கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து கண்டுபிடிக்க தங்களை கேட்டுக் கொள்கிறார்.

- (அ) ஹைதராபாத்தில் குதிரைப்பந்தயத்திற்கு ஏற்பட்ட செலவு ரூ.4,00,000.
- (ஆ) பெங்களூரில் குதிரைப் பந்தயத்திற்கு ஏற்பட்ட செலவு ரூ.2,50,000.
- (இ) பணயப் பணம் ஈட்டியது
ஹைதராபாத் – ரூ.2,40,000
பெங்களூர் – ரூ.1,80,000
- (ஈ) ஹைதராபாத்தில் குதிரைப் பந்தய சூதாட்டத்தில் பெற்ற தொகை ரூ.2,20,000,
- (உ) லாட்டரியில் பெற்ற வெற்றி ரூ.50,000.
- (ஊ) ஊடக வணிகத்தில் அவர் ஈட்டிய வருமானம் ரூ.40,000.

A-8629

Sub. Code

4BCO6C1

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Sixth Semester

Commerce

SPECIAL ACCOUNTS

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Section A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is Contingent Liability?
நிச்சயமற்ற பொறுப்பு என்றால் என்ன?
2. What is statutory reserve?
சட்ட காப்பு என்றால் என்ன?
3. What is double insurance?
இரட்டை காப்பீடு என்றால் என்ன?
4. What is an unexpired discount?
காலாவதியாகாத வட்டம் என்றால் என்ன?
5. What is Capital base?
மூலதன அடிப்படை என்றால் என்ன?
6. What is Clear Profit?
தெளிவான இலாபம் என்றால் என்ன?

7. Define subsidiary company.
துணை நிறுமம் வரையறு.
8. What are bonus shares?
கருணைப் பங்குகள் என்றால் என்ன?
9. What is unfinished Voyage?
முடிவு பெறாத கடல் பயணம் என்றால் என்ன?
10. What is 'Voyage Account'?
கடற்பயணக் கணக்கு என்றால் என்ன?

Section B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) How is Interest on Doubtful Debts is treated in Bank Accounts?
வங்கிக் கணக்குகளில் ஐயக் கடன் மீது வட்டி எங்ஙனம் கையாளப்படுகிறது?

Or

- (b) The following are the ledger balanced extracted from the books of a Banking Company as on 31.3.2002.

Advances Rs. 15,00,000

Bad debts Rs. 10,000

The profit before charging bad debts was Rs. 40,000. Create a provision for bad debts of Rs.15,000 and provisions for Taxation at 60% of net profits. Show how the above items will appear in the Banking Company's P and L A/c and Balance Sheet.

31.03.2002 ம் நாளன்று கீழ்க்கண்ட பேரேட்டு இருப்புக்கள் ஒரு வங்கி நிறுமத்தின் ஏடுகளிலிருந்து பெறப்பட்டது.

முன்பணங்கள் ரூ. 15,00,000

வராக்கடன் ரூ. 10,000

வராக்கடனுக்கு முந்தைய இலாபம் ரூ. 40,000

வராக்கடன் ஒதுக்கு ரூ. 15,000 ற்கு உருவாக்குக.

மற்றும் நிகர இலபாத்தில் வரி ஒதுக்கீட்டிற்காக 60% ஏற்படுத்துக. மேற்கண்ட இனங்கள் வங்கி நிறுமத்தின் இலாப நட்ட க/கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு இடம் பெறும் எனக்காட்டுக.

12. (a) What do understand by reserve for unexpired risks? And state the percentages of reserve for unexpired risks for marine insurance business.

காலாவதி ஆகாத இடர் காப்பு என்றால் என்ன? கடல் காப்பீட்டிற்கு எத்தனை சதவீதம் காலாவதி ஆகாத இடர் காப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

Or

- (b) The Life Assurance Fund before taking the following items was Rs. 38,43,750 on 31.3.2010
- (i) Dividend from investment Rs. 1,75,000
 - (ii) Income tax on above Rs. 16,000
 - (iii) Bonus utilised in reduction of premium Rs. 2,42,500
 - (iv) Claims covered under reinsurance Rs. 1,62,500
 - (v) Claims intimated but not yet admitted Rs. 4,03,500. Ascertain the balance of Life Assurance Fund.

31.3.2010 ல் கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்கீடுகளை எடுத்துக்கொள்வதற்கு முன் ஆயுள் காப்பீட்டு நிதி ரூ.38,43,750.

- (i) முதலீடு மீது பங்காதாயம் ரூ. 1,75,000
- (ii) மேற்கூறியதற்கு வருமான வரி ரூ. 16,000
- (iii) முனைமம் குறைப்பிற்கான மேலூதியம் ரூ. 2,42,500
- (iv) மறுகாப்பீட்டின் மூலம் கோரல்கள் ரூ. 1,62,500
- (v) அறிவிக்கப்பட்ட ஆனால் ஏற்றுக் கொள்ளப்படாத கோரல்கள் ரூ. 4,03,500 ஆயுள் காப்பீட்டுறுதி நிதியை கண்டுபிடிக்க.

13. (a) Distinguish between single accounting system and Double accounting system.

ஒற்றை கணக்கியல் முறைக்கும் இரட்டை கணக்கியல் முறைக்கும் உள்ள வேறுபாட்டை தருக.

Or

- (b) A water supplying company decided to replace half of the pipes laid at a cost of Rs. 5,00,000 in 2011. Some of the pipes sold as scrap for Rs. 50,000 and Rs. 1,00,000 worth of pipes reused. Replacement cost came to Rs. 4,50,000. Give journal entries.

குடிநீர் வழங்கும் நிறுவனம் 2011ம் ஆண்டில் பதித்த ரூ. 5,00,000 மதிப்புள்ள குழாய்களில் பாதியை புதுப்பிக்க முடிவு செய்தது. தோண்டி எடுக்கப்பட்ட குழாய்களில் சில ரூ.50,000 க்கு விற்கப்பட்டன. ரூ. 1,00,000 மதிப்புள்ள குழாய்கள் மீண்டும் உபயோகப்படுத்தப்பட்டன. புதுப்பிக்க ஏற்பட்ட செலவு ரூ. 4,50,000 தேவையான குறிப்பேட்டு பதிவுகளைத் தருக.

14. (a) Explain the common transactions to be eliminated while preparing the consolidated balance sheet.

ஒருங்கிணைந்த இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கும் போது நீக்கம் செய்ய வேண்டிய பொது நடவடிக்கைகளை விளக்குக.

Or

- (b) Given are the particulars of a subsidiary company.

Share capital Rs.5,000 shares of Rs.10 each 50,000

General reserve 1.1.2010-20,000

Profit and loss a/c 1.1.2010-15,000

Current profit-5,000

20% of shares of subsidiary are held by outsider.

The sundry assets of the subsidiary were Rs.1,25,000.

Calculate the minority interest in the subsidiary company.

துணை நிறுமத்தின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பங்கு முதல் ரூ. 5,000 பங்குள் பங்கு ரூ. 10 வீதம் ரூ.50,000

பொதுகாப்பு 1.1.2010 ரூ. 20,000

லாப நட்ட கணக்கு 1.1.2010 ரூ. 15,000

நடப்பாண்டு லாபம் ரூ. 5,000

துணை நிறுமத்தில் 20% வெளியிலுள்ள பங்குதாரர்கள் வைத்துள்ளனர். துணை நிறுமத்தின் பல்வேறு சொத்துகளின் மதிப்பு ரூ. 1,25,000 ஆகும். துணை நிறுமத்தின் சிறுபான்மை, பங்குதாரருக்குரிய தொகையை கணக்கிடுக.

15. (a) What are the points to be considered while preparing the Farm accounts?

விவசாய கணக்கு தயாரிக்கும் பொழுது நினைவில் கொள்ள வேண்டுவன யாவை?

Or

- (b) Prepare a Crop Account from the following information to ascertain the profit made by the farm's crop division.

	Opening stock (Rs)	Closing stock (Rs)
Wheat	15,000	12,000
Seeds	3,000	2,100
Fertilisers	4,500	2,400

Purchases:

Seeds Rs. 1,800

Fertilisers Rs. 2,700

Wages:

Paid in cash Rs. 20,400

Paid in kind (Wheat) Rs. 13,800

Sale of Wheat Rs. 1,06,200

Wheat consumed by proprietor Rs. 4,800

Depreciation on farm machinery Rs. 6,000

பின்வரும் தகவலிலிருந்து ஒரு பயிர் கணக்கைத் தயாரித்து பண்ணை பயிர் பிரிவின் மூலம் இலாபம் எவ்வளவு ஈட்டப்படுகிறது என கணக்கிடுக.

	திறந்திருக்கும் பங்கு (ரூ)	மூடல் பங்கு (ரூ)
கோதுமை	15,000	12,000
விதைகள்	3,000	2,100
உரங்கள்	4,500	2,400

கொள்முதல்கள்
 விதைகள் ரூ. 1,800
 உரங்கள் ரூ.2,700
 ஊதியங்கள் :
 பணம் செலுத்தியது ரூ. 20,400
 பொருளாக (கோதுமை) ரூ. 13,800
 கோதுமை விற்பனை ரூ.1,06,200
 உரிமையாளர் நுகர்வு செய்த கோதுமை ரூ. 4,800
 பண்ணை இயந்திரங்களின் விலை ரூ. 6,000.

Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. The following are the balances of Indian Bank Ltd for the year ended 31.12.1990.

	Rs.
Interest on loan	5,18,000
Interest on fixed deposits	5,50,000
Commission received	16,400
Salaries	1,08,000
Discount on bills discounted	3,90,000
Interest on cash credit	4,46,000
Interest on current A/cs	84,000
Rent and taxes	36,000
Interest on overdrafts	3,08,000
Directors fees	8,400
Interest on savings A/cs	1,36,000

Postages and telegrams	8,600
Lockers rent	2,000
Transfer fees	1,400
Depreciation on Bank's properties	10,000
Sundry charges	3,400

Other information:

- (a) Rebate on bills discounted Rs. 98,000.
 (b) Bad debts Rs. 80,000.
 (c) Provision for Income Tax Rs. 3,00,000.

From the above information, prepare the Profit and Loss A/c of the bank for the year ended 31.12.1990.

31.12.1990 அன்றைய இந்தியன் வங்கியின் இருப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

	Rs.
கடன் மீது வட்டி	5,18,000
வைப்பு தொகை மீதான வட்டி	5,50,000
கழிவு பெற்றது	16,400
சம்பளம்	1,08,000
மாற்றுச்சீட்டின் மீதான தள்ளுபடி	3,90,000
ரொக்க கடன் மீதான வட்டி	4,46,000
நடப்பு கணக்கு மீதான வட்டி	84,000
வரி மற்றும் வாடகை	36,000
வங்கி மேல்வரைப்பற்று மீதான வட்டி	3,08,000
இயக்குநர் சம்பளம்	8,400
சேமிப்பு கணக்கு மீதான வட்டி	1,36,000
தபால் செலவு	8,600
பாதுகாப்பு பெட்டக வாடகை	2,000
மாற்றுச்செலவு	1,400
வங்கி சொத்து மீதான தேய்மானம்	10,000
பற்பல செலவுகள்	3,400

மற்றவை

(அ) மாற்றுச்சீட்டை வட்டஞ் செய்ததின் தள்ளுபடி ரூ.98,000

(ஆ) வாரக்கடன் ரூ. 80,000

(இ) வருமான வரி ஒதுக்கு ரூ. 3,00,000

மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பயன்படுத்தி
31.12.1990 வங்கியின் இலாப நட்டக் கணக்கை தயாரிக்க.

17. From the following particulars, prepare the fire revenue account for 2012-2013.

	Rs. in '000
Claims paid	235
Legal expenses regarding claims	5
Premiums received	600
Reinsurance premium	60
Commission	100
Expenses of management	150
Provision against unexpired risk on 1-4-2012	260
Claims unpaid on 1.4.2012	20
Claims unpaid on 31.3.2013	35

கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களிலிருந்து 2012-2013 ம் ஆண்டிற்கான தீ வருவாயின கணக்கினை தயாரிக்கவும்.

	Rs. in '000
கோரல்கள் செலுத்தியது	235
கோரல்கள் தொடர்பான சட்ட செலவுகள்	5
முனைமம் பெற்றது	600
மறுகாப்பீடு முனைமம்	60
கழிவு	100
மேலாண்மைக்கான செலவுகள்	150
1-4-2012 காலாவதியாக இடர்மீது ஒதுக்கீடு	260
செலுத்தப்படாத கோரல்கள் 1.4.2012	20
செலுத்தப்படாத கோரல்கள் 31.3.2013	35

18. From the following particulars, draw up the capital account and general balance sheet under double account system. Authorised capital 3,000 shares of Rs. 10 each of which issued and paid up capital is Rs. 27,000, 6% debentures Rs. 3,000; Trade creditors Rs. 1,600; Trade debtors Rs. 3,800; Cash at bank Rs. 3,500; Stock-in-Trade Rs. 2,400; Profit and loss account Rs. 16,000; Land Rs. 3,700; Machineries Rs. 1,600. Shafting Rs. 5,000; Buildings Rs. 1,300; Depreciation fund (machinery) Rs. 2,500.

கீழ்வரும் விபரம் கொண்டு இரட்டை கணக்கு முறையில் மூலதன கணக்கு மற்றும் பொது இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்க. அங்கீகரிக்கப்பட்ட முதல்: ரூ. 10 வீதம் 3,000 பங்குகளில் வெளியிடப்பட்டு முழுவதும் செலுத்தப்பட்டது ரூ.27,000, 6% கடனீட்டுப் பத்திரங்கள் ரூ.3,000; வணிக கடனீந்தோர் ரூ. 1,600; வணிக கடனாளிகள் ரூ.3,800; வங்கியிருப்பு ரூ. 3,500; சரக்கிருப்பு ரூ.2,400; இலாப நட்டக் கணக்கு ரூ. 16,000; நிலம் ரூ.3,700; இயந்திரங்கள் ரூ.1,600; சுழல் தண்டுகள் ரூ.5,000; கட்டடங்கள் ரூ.1,300; தேய்மான நிதி (இயந்திரம்) ரூ. 2,500.

19. The balance sheet of H Ltd and S Ltd on 31.3.2010 were as under:

Liabilities	H Ltd	S Ltd	Assets	H Ltd	S Ltd
	Rs.	Rs.		Rs.	Rs.
Share capital shares of			Land and		
Rs. 100 each	2,00,000	50,000	buildings	60,000	–
General reserve	30,000	10,000	Machinery	2,00,000	–
P and L a/c 1.4.2009	40,000	20,000	Stock	40,000	85,000
Profit for (2009-10)	50,000	25,000	Debtors	10,000	30,000
Creditors	50,000	30,000	Bank	10,000	10,000
Bills payable	15,000	–	300 share in S Ltd	65,000	–
			Bills receivable	–	10,000
	<u>3,85,000</u>	<u>1,35,000</u>		<u>3,85,000</u>	<u>1,35,000</u>

Shares were acquired by H Ltd. on 1.10.2009. Bills receivable held by S Ltd. are all accepted by H Ltd. Included in the debtors of S Ltd. is Rs. 6,000 owing by H Ltd. in respect of goods supplied. Prepare a consolidated balance sheet.

31.3.2010 ல் எடுக்கப்பட்ட ஏ கம்பெனி மற்றும் கு கம்பெனி ஆகியவற்றின் இருப்பு நிலை குறிப்புகள் கீழ்க்கண்டபடி உள்ளன.

பொறுப்புகள்	H லிட்		S லிட்		சொத்துக்கள்	
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
பங்கு முதல் :						
ரூ. 100 வீதம் பங்கு ஒன்றுக்கு	2,00,000	50,000	கட்டிடம்	60,000		–
பொதுகாப்பு	30,000	10,000	எந்திரம்	2,00,000		–
இலாப நட்டக் க/கு			சரக்கிருப்பு	40,000	85,000	
1.4.2009	40,000	20,000	பற்பல கடனாளிகள்	10,000	30,000	
இலாபம் (2009-10)	50,000	25,000	வங்கிக் க/கு	10,000	10,000	
கடனீந்தோர்	50,000	30,000	S கம்பெனியின்			
செலுத்துதற்குரிய			300 பங்குகள்	65,000		–
மாற்றுச்சீட்டு	15,000		– பெறுதற்குரிய			
			மாற்றுச்சீட்டு		–	10,000
	<u>3,85,000</u>	<u>1,35,000</u>		<u>3,85,000</u>		<u>1,35,000</u>

H கம்பெனி 1.10.2009- ல் பங்குகளை வாங்கியது. S கம்பெனியின் வரவுக்குரிய மாற்றுச்சீட்டுகள் H கம்பெனியில் ஒப்புக்கொள்ளப்பட்டவை. S கம்பெனியின் பற்பல கடனாளிகளில் H கம்பெனி சரக்கு வாங்கிய வகையில் கொடுக்க வேண்டிய ரூ. 6,000 அடங்கியுள்ளது. ஒருங்கிணைந்த இருப்புநிலைக் குறிப்பு ஒன்றை தயாரிக்கவும்.

20. Rameswaram commenced the voyage on 1-10-2016 from Calcutta to London and back. The ship was insured and the annual premium was Rs.25,000. Prepare voyage a/c from the following details.

Sl. No	Details	Amount in Rs.
1	Freight earned (Onward)	58,000
2	Freight earned (returned)	39,000
3	Port dues	2,900
4	Coal	18,000
5	Wages	29,000

6	Stores	8,700
7	Address commission	6% on onward and 5% on return freight
8	Primage	4% on freight

இராமேஸ்வரம் தனது பயணத்தை 1.10.2016 ல் கல்கத்தா வழியாக லண்டன் சென்று திரும்ப தொடங்கியது. கப்பல் காப்பீடு செய்யப்பட்டது. வருட முனைமம் ரூ. 25,000 கடல் பயணக் கணக்கு வரைக.

வரிசை எண்	விபரம்	தொகை ரூ.
1	பெறப்பட்ட கட்டணம் (செல்ல)	58,000
2	பெறப்பட்ட கட்டணம் (திரும்ப)	39,000
3	துறைமுக கட்டணம்	2,900
4	கரி	18,000
5	சம்பளம்	29,000
6	மூலப்பொருள்	8,700
7	விலாச தரகு	செல்ல 6% திரும்ப 5%
8	நூற்றுமான தொகை	கட்டணத்தில் 4%

A-8630

Sub. Code

4BCO6C2

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Sixth Semester

Commerce

MANAGEMENT ACCOUNTING

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What are the other names of Management accounting?
மேலாண்மைக் கணக்கியலின் பிற பெயர்கள் யாவை?
2. What do you understand by Management Accounting?
மேலாண்மை கணக்கியலைப் பற்றி நீவிர் அறிவது யாது?
3. What is meant by Liquid ratio?
நெகிழ்ச்சி விகிதம் என்றால் என்ன?
4. What do you understand by Operating Ratios?
இயக்க விகிதங்கள் குறித்து நீவிர் புரிந்து கொண்டது என்ன?
5. What do you mean by cash from operations?
செயல்வழி ரொக்கம் என்பதன் உமது பொருள் யாது?
6. What is Working capital?
நடைமுறை முதல் என்றால் என்ன?

7. Classify budget on the basis of variability.

மாறுபடும் அடிப்படையில் வரவு செலவு திட்டத்தை வகைப்படுத்துக.

8. What is master budget?

முதன்மை வரவு செலவு திட்டம் என்றால் என்ன?

9. Write a note on break even sales.

லாப நட்டமற்ற நிலையில் விற்பனை பற்றி விளக்குக.

10. What is meant by cost volume profit analysis?

அடக்க அளவு இலாப ஆய்வின் பொருள் யாவை?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) State the differences between financial accounting and management accounting.

நிதியியல் கணக்கியலுக்கும் மேலாண்மை கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.

Or

(b) Explain any two tools of Management Accounting.

மேலாண்மை கணக்கியலின் ஏதேனும் இரு கூறுகளை விவரி.

12. (a) What is meant by analysis and interpretation of financial statements?

நிதிநிலை அறிக்கை பகுத்தாய்வு மற்றும் திறன் ஆய்வு விளக்கம் என்றால் என்ன?

Or

- (b) The following information is taken from the books of a firm:

	Rs.
Sales	33,984
Gross profit	8,068
Sales returns	380
Stock in the beginning	1,378
Stock at the end	1,814

Calculate :

- (i) Purchases
(ii) Rate of stock turnover.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் ஒரு நிறுவனத்தின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை

	ரூ.
விற்பனை	33,984
மொத்த இலாபம்	8,068
விற்பனைத் திருப்பம்	380
தொடக்கச் சரக்கிருப்பு	1,378
இறுதி சரக்கிருப்பு	1,814

கணக்கீடுக:

- (i) கொள்முதல்
(ii) சரக்கு சுழற்சி விகிதம்.

13. (a) Distinguish between funds flow and cash flow statement.

நிதி ஓட்ட மற்றும் ரொக்க ஓட்ட-அறிக்கையை வேறுபடுத்துக.

Or

(b) From the following information prepare schedule of changes in working capital statement

Liabilities	2002	2003	Assets	2002	2003
Share capital	600	800	Cash	60	180
Reserve	200	100	DRS	150	200
P and L a/c	60	120	B/R	60	100
CRS	60	200	Stock	300	390
Bills payable	30	70	Fixed assets	380	420
	<u>950</u>	<u>1,290</u>		<u>950</u>	<u>1,290</u>

கீழ்க்காணும் விபரங்களைக் கொண்டு மாறுபடும் நடைமுறை முதலினை அறிக்கையினை தயார் செய்க.

பொறுப்புகள்	2002	2003	சொத்துக்கள்	2002	2003
பங்கு முதல்	600	800	ரொக்கம்	60	180
பொதுக்காப்பு	200	100	கடனாளர்கள்	150	200
இலாப நட்ட க/கு	60	120	பெ.மா.சீட்டு	60	100
கடனாளர்கள்	60	200	சரக்கிருப்பு	300	390
செ.மா. சீட்டு	30	70	நிலைச் சொத்துக்கள்	380	420
	<u>950</u>	<u>1,290</u>		<u>950</u>	<u>1,290</u>

14. (a) State the different types of budgets.

திட்டத்தின் பல்வேறு வகைகள் குறிப்பிடுக.

Or

- (b) The sales director of a manufacturing company reports that next year he expects to sell 50,000 units of a particular product.

Two kinds of raw materials A and B are required for manufacturing the product.

Each unit of the product requires 2 units of A and 3 units of B. The estimated opening balances at the commencement of the next year are:

Finished product 10,000 units

Raw Material A 12,000 units

Raw Material B 15,000 units

The desirable closing balances (at the end of the next year)

Finished product 14,000 units

Raw Material A 13,000 units

Raw Material B 16,000 units

Prepare the production budget and the raw material purchase budget.

ஒரு நிறுமத்தின் விற்பனை இயக்குநர், அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட பொருளின் 50,000 எண்ணிக்கைகள் விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறார்.

அ, ஆ என்ற இரண்டு கச்சாப் பொருட்கள் உற்பத்தி தேவைப்படுகிறது. பொருள் ஒன்றுக்கு 2 அலகு அ யும் 3 அலகு ஆ-யும் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட இருப்புகள்:

முடிந்த பொருள்கள் 10,000 அலகுகள்

கச்சாப் பொருள்கள் - அ 12,000 அலகுகள்

கச்சாப் பொருள்கள்-ஆ 15,000 அலகுகள்

விரும்பிய இறுதி இருப்பு (அடுத்த ஆண்டு முடிவில்)

முடிந்த பொருள்கள்-14,000 அலகுகள்

கச்சாப் பொருள்கள்-அ 13,000 அலகுகள்

கச்சாப் பொருள்கள்-ஆ 16,000 அலகுகள்

உற்பத்தித் திட்டம் மற்றும் கச்சாப் பொருள் கொள்முதல் திட்டம் ஆகியவற்றை தயார் செய்க.

15. (a) Describe the process of standard costing.

திட்ட செலவு உத்தியின் படிம முறையை விவரி.

Or

(b) From the following data for May for a factory. Calculate:

- (i) Material cost variance
- (ii) Material price variance
- (iii) Material usage variance
- (iv) Material mixture variance.

Items of material	Standard	Rate (Rs.)	Actual	Rate (Rs.)
X	8,000 kg	1.05	7,500 kg	1.20
Y	3,000 kg	2.15	3,300 kg	2.30
Z	2,000 kg	3.30	2,400 kg	3.50

ஒரு தொழிற்சாலையின் மே மாதத்திற்கான கீழ்வரும் விவரங்களை கொண்டு கணக்கிடுக.

- (i) மூலப்பொருள் அகவிலை மாறுபாடு
- (ii) மூலப்பொருள் விலை மாறுபாடு
- (iii) மூலப்பொருள் உபயோக மாறுபாடு
- (iv) மூலப்பொருள் கலவை மாறுபாடு.

மூலப்பொருள் திட்டம் விலை (ரூ.) உண்மை நிலை விலை (ரூ.)

X	8,000 கிலோ	1.05	7,500 கிலோ	1.20
Y	3,000 கிலோ	2.15	3,300 கிலோ	2.30
Z	2,000 கிலோ	3.30	2,400 கிலோ	3.50

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What are the functions of management accountant?

மேலாண்மை கணக்கியலாரின் பணிகள் யாது?

17. From the following information make out a balance sheet with as many details as possible.

- (a) Gross profit – 25%
- (b) Debtors velocity – 3 months
- (c) Creditors velocity – 2 months
- (d) Stock velocity – 8 times
- (e) Capital turnover ratio – 2.5 times
- (f) Fixed assets turnover ratio – 8 times
- (g) Gross profit was Rs. 80,000
- (h) Reserve and surplus Rs. 28,000
- (i) Liquid assets Rs. 97,333
- (j) Bills receivable Rs. 5,000
- (k) Bills payable Rs. 2,000.
- (l) Closing stock of the year Rs. 2,000 more than the opening stock.

பின்வரும் தகவல்களைக் கொண்டு இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்க.

- (அ) மொத்த இலாபம் - 25%
- (ஆ) கடனாளிகள் சுழற்சி - 3 மாதங்கள்
- (இ) கடனீந்தோர் சுழற்சி - 2 மாதங்கள்
- (ஈ) சரக்கிருப்பு சுழற்சி - 8 முறை
- (உ) முதலின விற்பனை விகிதம் - 2.5 முறை
- (ஊ) நிலைச் சொத்து விற்பனை விகிதம் - 8 முறை

- (எ) மொத்த இலாபம் ரூ. 80,000
 (ஏ) உபரி மற்றும் காப்பு ரூ. 28,000
 (ஐ) நீர்ம சொத்துகள் ரூ. 97,333
 (ஓ) பெறுதற்குரிய மாற்றுசீட்டு ரூ. 5,000
 (ஔ) செலுத்துதற்குரிய மாற்றுசீட்டு ரூ. 2,000
 (ஒள) இறுதிச் சரக்கிருப்பு மதிப்பு ரூ. 2,000 தொடக்க சரக்கிருப்பினை விட அதிகமாக உள்ளது.

18. (a) Following are the Summarised balance sheets of Mithilesh Kumar Ltd. as on 31 December 2006 and 2007.

Assets	2007	2006	Liabilities	2007	2006
	Rs.	Rs.		Rs.	Rs.
Fixed assets	3,20,000	4,00,000	Share capital	4,50,000	4,50,000
Investments	60,000	50,000	General Reserve	3,10,000	3,00,000
Stock	2,10,000	2,40,000	P & L a/c	68,000	56,000
Debtors	4,55,000	2,10,000	Creditors	1,34,000	1,68,000
Bank	1,97,000	1,49,000	Prov. taxation	10,000	75,000
			loan (Short term)	2,70,000	–
	<u>12,42,000</u>	<u>10,49,000</u>		<u>12,42,000</u>	<u>10,49,000</u>

Additional Information

- (i) Investment costing Rs. 8,000 were sold during the year 2007 for Rs. 8,500.
 (ii) Provision for taxation made during the year 2007 was Rs. 9,000.
 (iii) During the year 2007 part of fixed assets having book value of Rs. 10,000 were sold for Rs. 12,000.
 (iv) Dividend paid during the year 2007 amounted to Rs. 40,000.

Prepare cash flow statement for the year ended 31, December 2007.

2006-ம் வருடம் மற்றும் 2007-ம் வருடம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடையும் மிதிலேஷ் குமார் கம்பெனியின் இருப்புநிலை குறிப்பு பின்வருமாறு:

சொத்துக்கள்	2007	2006	பொறுப்புகள்	2007	2006
	ரூ.	ரூ.		ரூ.	ரூ.
நிலையான சொத்துக்கள்	3,20,000	4,00,000	பங்கு முதல்	4,50,000	4,50,000
முதலீடுகள்	60,000	50,000	பொதுகாப்பு	3,10,000	3,00,000
சரக்கிருப்பு	2,10,000	2,40,000	இலாப நட்ட க/கு	68,000	56,000
கடனாளிகள்	4,55,000	2,10,000	கடன்நீத்தோர்கள்	1,34,000	1,68,000
வங்கி	1,97,000	1,49,000	வரி ஒதுக்கீடு	10,000	75,000
			கடன் (குறுகிய காலம்)	2,70,000	—
	<u>12,42,000</u>	<u>10,49,000</u>		<u>12,42,000</u>	<u>10,49,000</u>

கூடுதல் தகவல்கள் :

- (i) 2007-ம் வருடம் ரூ. 8,000 மதிப்புள்ள முதலீடுகள் ரூ. 8,500 விற்கப்பட்டன
- (ii) 2007-ம் வருடம் வருமானவரி ரூ. 9,000 ஒதுக்கீடு செய்யப்பட்டன
- (iii) 2007-ம் வருடம் நிலையான சொத்து ஏட்டின் மதிப்பு ரூ. 10,000, ரூ. 12,000-க்கு விற்கப்பட்டன
- (iv) 2007-ம் வருடம் பங்காதாயம் ரூ. 40,000 செலுத்தப்பட்டன

31.12.2007-ல் முடிவடையும் ஆண்டிற்கான நிதி ஓட்ட அறிக்கையை தயார் செய்க.

19. A manufacturing company submits the following figures of product 'X' for the first quarter of 1996:

Sales in Units January 50,000

February 40,000

March 60,000

Selling price per unit Rs. 100

Target of first quarter 1997:

Sales quantity increase 20%

Sales price increase 10%.

Prepare sales budget for the first quarter of 1997.

ஒரு உற்பத்தி நிறுவனம் தனது 'X' பொருளுக்கான 1996-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான கீழ்க்காணும் தகவலை அளிக்கின்றது.

விற்பனை (அலகுகள்) ஜனவரி 50,000

பிப்ரவரி 40,000

மார்ச் 60,000

விற்பனை விலை அலகு ஒன்றிற்கு ரூ. 100

1997-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இலக்குகள்:

விற்பனை அலகுகளில் கூடுதல் 20%

விற்பனை விலையில் கூடுதல் 10%

1997-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான விற்பனை திட்டப்பட்டியலை தயார் செய்க.

20. The following information is obtained from a company for January

	Rs.
Sales	28,000
Variable costs	10,000
Fixed costs	6,000

Find PV ratio, break even point and margin of safety at this level, and the effect

- (a) 30% decrease in fixed cost
- (b) 20% increases in fixed cost
- (c) 10% decrease in variable cost
- (d) 10% increase in selling prices.

கீழ்வரும் விவரங்கள் ஜனவரி மாதத்திற்குரியவை ஒரு நிறுமத்திலிருந்து எடுக்கப்பட்டவை

	ரூ.
விற்பனை	28,000
மாறுபடும் அகவிலை	10,000
நிலை அகவிலை	6,000

இலாபநட்ட மற்ற புள்ளி மற்றும் இறுதிநிலை பாதுகாப்பு மேலும் கீழ்வரும் விளைவுகளை கணக்கிடுக

- (அ) நிலை செலவில் 30% குறைவு
- (ஆ) நிலை செலவில் 20% அதிகரிப்பு
- (இ) மாறுபடும் அகவிலையில் 10% குறைவு
- (ஈ) விற்பனை விலையில் 10% அதிகரிப்பு.

A-8631

Sub. Code

4BCO6C3

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Sixth Semester

Commerce

INDUSTRIAL LAW

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Who are certifying surgeons?

சான்றளிக்கும் நிபுணர் என்பவர் யார்?

2. Define the term 'Factory' as used in the Factories Act 1948.

தொழிற்சாலை சட்டம் 1948 ன் படி 'தொழிற்சாலை' என்ற சொல்லை வரையறு.

3. What do you mean by wages?

கூலி பற்றி நீ அறிவது யாது?

4. What are the contents of minimum wages?

குறைந்தளவு கூலியின் பொருளடக்கங்கள் யாவை?

5. What is a trade dispute?

வர்த்தக தகராறு என்றால் என்ன?

6. What do you know about layoff?

பணி நீக்கம் பற்றி நீ அறிந்தவற்றை எழுது.

7. What is meant temporary partial disablement?

தற்காலிக பகுதி இயலாமை என்பதன் பொருள் யாது?

8. What is permanent disablement as per Workmen's compensation Act 1923?

வேலையாள் இழப்பிடு சட்டம் 1923 ல் நிரந்தர இயலாமை என்றால் என்ன?

9. What is employee's deposit linked insurance scheme?

ஊழியரின் வைப்பு இணைந்த காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?

10. What are the benefits available to workers under the employees state Insurance Act.

தொழிலாளர் மாநில காப்பீட்டுச் சட்டத்தின் படி தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய பயன்கள் யாவை?

Part B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) Difference between "safety and welfare" of worker.

தொழிலாளர் "நலன் மற்றும் பாதுகாப்பை" வேறுபடுத்துக.

Or

(b) Discuss briefly the provisions of the Factories Act 1948 relating to employment of women.

பெண்கள் வேலைக்கு அமர்த்திக் கொள்வது தொடர்பான தொழிற்சாலை சட்டம் 1948 ன் கீழ் உள்ள ஷரத்துக்களை விவரி.

12. (a) What is bonus? State its qualification.

மகிழ்வூதியம் என்பது யாது? அதற்கான தகுதிப்பாடுகளை எழுது.

Or

- (b) What are the privileges of a registered trade union?

தொழிற் சங்க சிறப்புரிமைகளை விளக்குக.

13. (a) Mention the objectives of Industrial Disputes Act.

தொழில் தகராறு சட்டத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.

Or

- (b) Explain layoff.

பணிதராமை விவரி.

14. (a) Write down the important benefits enjoyed by an employee under Workmen's Compensation Act.

தொழிலாளர் நஷ்டஈடு சட்டத்தின் கீழ் ஒரு தொழிலாளர் அனுபவிக்கும் முக்கிய நன்மைகளை எழுதுக.

Or

- (b) Analyse the different types of disablement.

இயலாமையின் பல்வேறு வகைகளைப் பகுப்பாய்க.

15. (a) Discuss the rules regarding contribution under ESI Act.

ESI சட்டத்தின் கீழ் பங்களிப்பு தொடர்பான விதிகளை விவாதிக்கவும்.

Or

- (b) What are the powers of inspectors under employees provident fund Act?

பணியாளர்களின் சேம நலநிதிச் சட்டத்தின் கீழ் ஆய்வாளர்களின் அதிகாரங்கள் யாவை?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain about the provisions of the Factories Act, 1948 with regard to working hours of the workers.

தொழிற்சாலை சட்டம் 1948 -ன் படி பணியாளர்களின் வேலை நேரம் குறித்துள்ள விதிமுறைகள் பற்றி விவாதி.

17. Explain various authorities under Industrial Dispute Act.

தொழில் தாவா சட்டப்படி காணப்படும் பல்வேறு அதிகாரிகளைப் பற்றி விவரி.

18. Explain the Procedure for registering the trade Union and steps in the cancellation of registered trade union.

ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்கான நடைமுறையையும் செய்யப்பட்ட பதிவை ரத்து செய்வதற்கான நடைமுறையையும் விளக்குக.

19. When can a workman claim compensation under the workmen's compensation Act?

தொழிலாளர்கள் தொழிலாளர் ஈட்டு சட்டத்தின் கீழ் எப்பொழுது ஈட்டிற்காக விண்ணப்பிக்கலாம்?

20. Discuss the rules regarding contribution under PF Act.

PF சட்டத்தின்கீழ் பங்களிப்பு தொடர்பான விதிகளை விவாதிக்கவும்.

A-8632

Sub. Code

4BCOE2A

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Sixth Semester

Commerce

Elective — INCOME TAX – II

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Give the Meaning of Total Income.

"மொத்த வருமானம்" என்பதன் பொருள் தருக.

2. What is "Carry Forward of Losses"?

"சரிகட்ட கூடிய நட்டங்கள்" என்றால் என்ன?

3. List out the Donations which Claim no Deduction.

கழிவு கோர முடியாத நன்கொடைகள்-வரிசெபடுத்துக.

4. What is the permissible limit of remuneration payable to working partners of the firm?

ஒரு வியாபார நிறுவனத்தில் செயல்படும் கூட்டாளிகளுக்கு கொடுக்கக்கூடிய ஊதியத்தின் அனுமதிக்கப்படும் வரம்பு என்ன?

5. What are Deemed Incomes?

வருமானமாக கருதப்படுபவை யாவை?

6. Give the meaning of "Restraint Order".

"கட்டுப்பாடு ஆணை" என்பதன் பொருள் தருக.

7. Write short note on "Self Assessment".

"சுயமதிப்பீடு" என்பது பற்றி சிறு குறிப்பு எழுதுக.

8. What is the time limit for filing of return of income under the Income Tax Act?

வருமான வரிச்சட்டத்தின் கீழ் வருமான வருவாயைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் என்ன?

9. What is meant by TDS?

"வருமானத்தில் வரி பிடித்தம்" என்றால் என்ன?

10. What do you understand by Collection of Tax?

'வரி வசூல்' என்பது பற்றி நீவிர் புரிந்து கொள்வது யாது?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Mr. Bash Whose Gross Total Income is Rs. 40,00,000 makes the following donations during the previous year ending 31.03.2019.

(i) Prime Minister National Relief Fund
Rs. 1,00,000

(ii) National Defence Fund Rs. 2,00,000

(iii) Chief Minister Relief Fund Rs. 20,000

Compute total income of Basha after allowing deductions u/s 80G.

திரு. பாஷா அவர்களின் மொத்த வருமானம் ரூ. 40 லட்சம் கடந்த வருடம் (31.03.2019) அவர் வழங்கிய நன்கொடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

- (i) பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி ரூ. 1,00,000
 - (ii) தேசிய பாதுகாப்பு நிதி ரூ. 2,00,000
 - (iii) முதலமைச்சர் நிவாரண நிதி ரூ. 20,000
- பிரிவு 80G கழிவுக்குப் பிந்தைய மொத்த வருமானத்தை கணக்கிடுக.

Or

(b) Compute Gross Total Income of Mr. Singh.

- (i) Loss from Business (Sole Proprietor) Rs. 45,000
- (ii) Loss from House Property Rs. 34,000
- (iii) Capital Gains:
 - (1) Short Term Capital Loss Rs. 45,000
 - (2) Long Term Capital Gain Rs. 67,000.

திரு. சிங் அவர்களின் மொத்த வருமானத்தை கணக்கிடுக.

- (i) வியாபாரத்தில் நட்டம் (தனி வணிகம்) ரூ. 45,000
- (ii) வீட்டு சொத்திலிருந்து நட்டம் ரூ. 34,000
- (iii) மூலதன இலாபம் :
 - (1) குறுகிய கால மூலதன நட்டம் ரூ. 45,000
 - (2) நீண்ட கால மூலதன லாபம் ரூ. 67,000.

12. (a) List out the Deductions claimed by Partnership Firms.

'கூட்டு நிறுவனம்' கோரக் கூடிய கழிவுகளை வரிசைபடுத்துக.

Or

(b) The following details of Mr. Ajay Kumar, the Karta of HUF are as Follows. Compute the total income of HUF for the Assessment Year 2018-19.

- (i) Profits from Business Rs. 1,52,000
- (ii) Salary received by member of the family from his service elsewhere Rs. 30,000
- (iii) Annual Value of the Property Let Out Rs. 12,000
- (iv) Municipal Taxes paid Rs. 600
- (v) Dividends received from Cooperative Society Rs. 450.

ஹிந்து பிரிக்கப்படாத குடும்பத்தின் கர்ட்டா. ஆகிய திரு. அஜய்குமாரின் பின்வரும் விபரங்களை கொண்டு, 2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான HUF ன் மொத்த வருமானத்தை கணக்கிடுக.

- (i) வணிகத்திலிருந்து கிடைக்கும் இலாபம் ரூ. 1,52,000
- (ii) குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சேவைக்காக பெற்ற பணம் ரூ. 30,000
- (iii) சொத்துக்களை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் ஆண்டு மதிப்பு தொகை ரூ. 12,000
- (iv) நகராட்சி வரி செலுத்தியது ரூ. 600
- (v) கூட்டுறவு நிறுவனத்திலிருந்து பெற்ற பங்காதாயம் ரூ. 450.

13. (a) What is meant by CBDT? Explain its Powers.

CBDT என்பது யாது? அதன் அதிகாரங்களை விளக்குக.

Or

(b) What are the authorities provided by the income Tax Act for the Administration of Tax? Explain Briefly.

வரி நிர்வாகத்திற்கான வருமான வரிச் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரிகள் யார்? சுருக்கமாக விளக்குக.

14. (a) Who is the Assessing Officer and What is his Jurisdiction?

மதிப்பீட்டு அதிகாரி என்பவர் யார்? அவருடைய அதிகார வரம்பு என்ன?

Or

- (b) Explain the Consequences of Best Judgement Assessment.

சிறந்த தீர்ப்பு மதிப்பீட்டின் விளைவுகளை விளக்குக.

15. (a) Calculate the deduction allowable u/s 80 D to an Assessee having the following incomes for the Assessment year 2018-19. (Age 30 Years)

Rs.

Business Income 83,000

Interest on Debentures 49,000

Payment of Medical Insurance Premium on Own Life Rs. 3,000

மதிப்பீட்டு ஆண்டு 2018-19 க்கான கீழ்க்காணும் வருமானத்தில் பிரிவு 80 D ன் கீழ் கிடைக்கும் கழிவுகளைக் கண்டுபிடி. [வயது 30 ஆண்டுகள்]

வணிக வருமானம் ரூ. 83,000

கடன்ட்டுப்பத்திரத்தின் மீதான வட்டி ரூ. 49,000

அவர் ஆயுள் மீது செலுத்தப்பட்ட மருத்துவ காப்பீடு முனைமம் ரூ. 3,000.

Or

- (b) State briefly the law relating to deduction of Tax at Source.

ஆதாரத்தின் வரி கழிப்பு தொடர்பான சட்டம் பற்றி சுருக்கமாக தெரிவி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. From the particulars given below Compute the total income of Mr. Raman for the Assessment Year 2019-20.
- (a) Income from Profession Rs. 86,500.
- (b) Income of Minor Son (Signing is his Profession) Rs. 12,000
- (c) Winnings from Lottery (ticket purchased on the name of the Mr. Ramana's Minor Daughter) Rs. 6,800.
- (d) Mr. Raman's Father gifted debentures in an Indian Company to Mrs. Raman's Minor Son and Company paid gross interest Rs. 6,650.
- (e) Interest on Debentures purchased by Mr. Raman but gifted to Mrs. Raman Rs. 18,000.

கீழே கொடுக்கப்பட்ட விபரங்களிலிருந்து திரு. இராமன் அவர்களின் மொத்த வருமானத்தை மதிப்பீட்டு ஆண்டு 2019-20 க்கு கணக்கிடுக

- (அ) தொழில் மூலம் வருமானம் ரூ. 86,500
- (ஆ) இளவர் மகனின் வருமானம் (பாடுவது தொழில்) ரூ. 12,000
- (இ) லாட்டரி சீட்டில் பரிசு பெற்றது (லாட்டரி சீட்டு இளவர் திரு. இராமன் மகனின் பெயரில் வாங்கியது ரூ. 6,800)
- (ஈ) இராமனின் தந்தை இராமனின் இளவர் மகனுக்கு பரிசாக கொடுத்த நிறும கடனீட்டு பத்திரங்களுக்குரிய வட்டி ரூ. 6,650
- (உ) இராமன் வாங்கிய கடனீட்டு பத்திரங்கள் அவரது மனைவிக்கு பரிசாக கொடுக்கப்பட்டது. அதிலிருந்து பெறப்பட்ட வட்டி ரூ. 18,000.

17. The profit and loss account of a firm in which the partners X, Y and Z share profits and losses in the ratio of 5 : 4: 1 respectively discloses profit of Rs. 80,525 for accounting year ending 31st March 2018.

Debit	Rs.	Credit	Rs.
Donation to National defence fund	11,000	Capital Gain on sale of scrap machinery	5,000
salary to partners			
X 15,000		Interest on debentures after deduction of Tax at source Rs. 5,150	19,850
Y 19,000		Interest on securities (Gross)	3,500
Z <u>22,000</u>	56,000		
Commission to X	6,000		
Office Rent (Paid to Y)	12,000		

Compute the total income of the partnership firm. X, Y and Z are working partners of the firm.

ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் X, Y மற்றும் Z ஆகிய மூவரும் கூட்டாளிகள், இவர்கள் முறையே இலாப நட்டத்தை 5:4:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். 2018 மார்ச் 31 ல் முடிந்த இலாப-நட்டக் கணக்கில் இலாபம் ரூ. 80,525 என காட்டுகிறது

பற்று	ரூ.	வரவு	ரூ.
தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை	11,000	பழுது போன இயந்திரத்தை விற்பனையில் மூலதன லாபம்	5,000
கூட்டாளிகளின் ஊதியம் :			
X 15,000		கடன்ீட்டு பத்திரங்களுக்குரிய வட்டி [வரி 19,850 பிடித்தம் ரூ. 5,150]	
Y 19,000		முதலீட்டு பத்திரங்கள் மீதான வட்டி (மொத்தம்)	3,500
Z <u>22,000</u>	56,000		
'X' க்கு கொடுத்த கழிவு	6,000		
'Y' க்கு கொடுத்த அலுவலக வாடகை	12,000		

கூட்டாண்மை நிறுவனத்தின் மொத்த வருமானத்தை கணக்கிடுக. X, Y, Z மூவரும் பணி புரியும் கூட்டாளிகளாவர்.

18. What are the Powers of the Commissioner of Income Tax in regard to Search and Seizure under Sec 132 of the Income Tax Act?

வருமான வரிச்சட்டம் 132 வது பிரிவின் கீழ் தேடல் மற்றும் பறிமுதல் தொடர்பாக வருமான வரி ஆணையாளரின் அதிகாரங்கள் யாவை?

19. What is Assessment of Income? Explain various types of Assessment.

வருமான மதிப்பீடு என்றால் என்ன? பல்வேறு வகையான மதிப்பீட்டை விளக்குக.

20. Explain in detail the duties of a Person responsible for deduction of Tax at Source.

ஆதாரத்தில் வரி கழிப்புக்கு பொறுப்பான ஒரு நபரின் கடமைகளை விரிவாக விளக்குக.

A-8633

Sub. Code
4BCOE3A

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Sixth Semester

Commerce

Elective – AUDITING

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What do you mean by continuous audit?
தொடர் தணிக்கை என்றால் என்ன?
2. What do you mean by errors of omission?
விடுபிழைகள் பற்றி நீ அறிவது என்ன?
3. What do you understand the term Audit Planning?
தணிக்கை திட்டம் என்பதனை நீவிர் புரிந்து கொண்டது என்ன?
4. What is internal control?
அகக்கட்டுப்பாடு என்றால் என்ன?
5. State any four features of vouchers.
ஆதாரச் சீட்டின் ஏதேனும் நான்கு சிறப்பியல்புகளை கூறுக.
6. What is primary vouchers? Give examples.
முதன்மை சான்றாய்வு என்றால் என்ன? உதாரணம் தருக.

7. How will you verify and value the intangible assets?
கண்ணுக்கு புலனாகாத சொத்துக்களை எவ்வாறு சோதிப்பீர் மற்றும் மதிப்பிடுவீர் என்பதை விவரி.
8. What are the objectives of verification?
சரிபார்த்தலின் முக்கிய நோக்கம் யாது?
9. What is meant by Criminal Liability of an auditor?
ஒரு தணிக்கையாளரின் குற்றவியல் பொறுப்புகள் என்றால் என்ன?
10. What is civil liability of an auditor?
ஒரு தணிக்கையாளரின் உரிமையியல் பொறுப்பு என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Explain briefly the implications regarding detection of errors and frauds.
மோசடி மற்றும் பிழைகளைக் கண்டறிதல் தொடர்பான விளைவுகளைச் சுருக்கமாக விளக்குக.
- Or
- (b) Discuss the provisions as to audit of accounts of sole traders.
தணியாளர் வணிகர் கணக்கு தணிக்கை தொடர்பான சரத்துக்களை விவாதிக்கவும்.
12. (a) Explain the merits and demerits of audit programme.
தணிக்கைத் திட்டத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விளக்குக.

Or

- (b) Explain the internal check as regards petty cash payment

சில்லரை செலவு வழங்குதல் தொடர்பான அகச் சீராய்வு முறையினை விளக்குக.

13. (a) What are the objectives of vouching?

சான்றாய்வின் நோக்கங்கள் யாவை?

Or

- (b) Explain the vouching of the payment of credit side of the cash book.

ரொக்க ஏட்டில் செலுத்துப்பகுதியை சான்றாய்வு செய்தல் குறித்து விளக்குக.

14. (a) How do you verify the following:

- (i) Outstanding expenses
(ii) Calls in Arrear
(iii) Discount on issue of debentures.

கீழ்க்கண்டவற்றை எவ்வாறு சரிபார்ப்பீர்.

- (i) கொடுக்கப்பட வேண்டிய செலவுகள்
(ii) பங்கு நிலுவை
(iii) கடனீட்டுப் பத்திர வெளியீட்டின் வட்டம்

Or

- (b) How will you verify the payment of interest out of capital and plant and machinery?

மூலதனத்திலிருந்து கொடுக்கும் வட்டி, இயந்திரம் மற்றும் பொறுத்துக்கள் ஆகியவற்றை எவ்வாறு சோதிப்பீர்?

15. (a) State the liabilities of an auditor to third parties.
 மூன்றாவது நபருக்குத் தணிக்கையாளரின் பொறுப்புகள் பற்றி கூறுக.

Or

- (b) Explain the liabilities for negligence.
 பாராமுகபொறுப்புகள் பற்றி கூறுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Differentiate auditing from investigation.
 தணிக்கை, புலனாய்வு வேறுபடுத்துக.
17. What is meant by “Internal check”? To what extent do these affect the work performed by an auditor?
 உள் தணிக்கை என்றால் என்ன? இதனால் தணிக்கையாளரின் வேலை எந்த அளவு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றி விவரி.
18. Distinguish vouching and verification.
 சான்றாய்விற்கும், சரிபார்த்தலுக்கும் உள்ள வித்தியாசங்களை விவரி.
19. Discuss the general procedure of valuing and verifying the stock-in-trade.
 வியாபார சரக்கினை மதிப்பிடல் மற்றும் சரிப்பார்த்தலுக்கான பொது நடைமுறையைப் பற்றி விவரி.
20. Explain Civil and Criminal liabilities of a company auditor.
 நிறுவன தணிக்கையாளரின் உரிமையியல் மற்றும் குற்றவியல் பொறுப்புகளைப் பற்றி விளக்குக.

A-8634

Sub. Code

4BCOE3B

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2019

Sixth Semester

Commerce

Elective — ENTREPRENEURSHIP DEVELOPMENT

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Who is called Drone entrepreneur?
Drone தொழில் முனைவோர் என்றால் என்ன?
2. Who is called innovative entrepreneur?
புதுமை தொழில் முனைவோர் என்பவர் யார்?
3. Give any four merits of partnership.
கூட்டாண்மையின் ஏதேனும் நான்கு நன்மைகளைத் தருக.
4. Give the merits of sole trader business.
தனியாள் வர்த்தகத்தின் நன்மைகளை தருக.
5. What is working capital?
நடைமுறை முதல் என்றால் என்ன?
6. What is TIIC?
TIIC என்றால் என்ன?

7. What is variable cost?

மாறும் செலவு என்றால் என்ன?

8. What is project report?

திட்ட அறிக்கை என்றால் என்ன?

9. What is tax holiday?

வரி விடுமுறை என்றால் என்ன?

10. Mention the objective of EDP.

தொழில் முனைவு முன்னேற்ற திட்டத்தின் நோக்கம் பற்றி கூறுக.

Part B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) Explain the main functions performed by the entrepreneurs.

தொழில் முனைவோரின் முக்கிய பணிகளை விளக்குக.

Or

(b) Explain the importance of entrepreneurship.

தொழில் முனைவோரின் முக்கியத்துவத்தை விளக்குக.

12. (a) What are the factors that decide the plant location?

கலன் அமைத்தலை நிர்ணயம் செய்யும் காரணிகள் யாவை?

Or

(b) What are the documents to be enclosed while getting a license?

உரிமம் பெற இணைக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?

13. (a) Explain the functions of TIIC.

TIIC – யின் பணிகளை விளக்குக.

Or

2

A-8634

(b) Explain the functions of NSIC.

NSIC – யின் பணிகளை விளக்குக.

14. (a) What are the technical aspects of a project appraisal?

திட்ட மதிப்பீட்டின் தொழில் நுட்ப விஷயங்கள் யாவை?

Or

(b) What are the marketing aspects of a project appraisal?

திட்ட மதிப்பீட்டின் சந்தை விஷயங்கள் யாவை?

15. (a) What are the various objectives of EDP?

EDP – யின் நோக்கங்கள் யாவை?

Or

(b) Why is it essential to develop women entrepreneur in India?

இந்தியாவில் பெண் தொழில் முனைவோரை முன்னேற்ற வேண்டியதின் தேவை யாது?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the role of entrepreneur in generating of employment opportunities.

வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் தொழில் முனைவோரின் பங்கு பணிகளை விவரி.

17. Explain the process of setting up a Small Scale Industry.

சிறுதொழிலை அமைப்பதில் உள்ள நிலைகளை விளக்குக.

18. What are the ways by which DIC helps the entrepreneurs?

DIC எந்த முறைகளில் தொழிற் முனைவோருக்கு உதவுகின்றது?

19. Briefly describe the steps followed in project appraisal.

திட்டத்தை மதிப்பீடு செய்யும் பொழுது காணப்படும் படிநிலைகள் யாவை?

20. What are the reasons for sickness of most of the small business enterprises in India?

இந்திய சிறு வணிக நிறுவனங்கள் நலிவுற்றதற்கான காரணங்கள் யாவை?